

# ஸ்ரீ ஆனந்த ஸாகரஸ்தவம்

ஸ்ரீ ஆனந்த ஸாகரஸ்தவம் நமசி ஆங்கில மொழியில்



श्रीः

श्रीचन्द्रमौलीश्वराय नमः

श्रीमन्नीलकण्ठदीक्षितवर्यैः प्रणीतः

॥ श्री आनन्दसागरस्तवः ॥

श्रीमत्परमहंसपरिव्राजकाचार्य श्रीकामकोटिपीठाधीश्वर

जगद्गुरु श्रीमच्चन्द्रशेखरेन्द्रसरस्वती श्रीपादानां

श्रीमुखेन समुद्रासितः



श्रीकामकोटिर्विजयते

श्रीकामकोटि कोशस्थानेन प्रकाशितः

५७, मेळ डबीर वीथी, कुम्भघोणम्

स्वाम्यं कोशस्थानस्यैव ]

1944\*

[मूल्यम् द्वादशाणकाः

ஸ்ரீ:

மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள்

இயற்றிய

# ஸ்ரீ ஆனந்தஸாகரஸ்தவம்

ஸ்ரீ ய. மஹாலிங்க சாஸ்திரிகள், எம்.ஏ., பி.எல்.  
எழுதிய முகவுரை, தமிழ், ஆங்கில அனுவாதங்களுடனும்

மதுரை, ஹைகோர்ட்டு வக்கீல், தர்மபூஷண, தர்ம ஸம்வர்த்தக  
ராவ் ஸாஹேப் N. நடேச அய்யர் அவர்கள்  
எழுதிய ஆங்கில முன்னுரையுடனும்

ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய

ஸ்ரீ ஜகத்க்ரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான

ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள்  
அருளிய திவ்விய ஸ்ரீமுகத்துடனும்

கூடியது



ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம்

57, மேல. டபீர் வீதி :: கும்பகோணம்

பதிப்புரிமை]

மே 1944

[விலை அணு 12

श्रीः

॥ श्रीमुखम् ॥



श्रीमत्परमहंसपरित्राजकाचार्यवर्यं श्रीमच्छङ्करभगवत्पादप्रतिष्ठित-  
श्रीकाञ्ची कामकोटिपीठाधीश्वर श्रीजगद्गुरु श्रीमच्चन्द्रशेखरेन्द्र-  
सरस्वती श्रीपादैः क्रियते नारायणस्मृतिः ॥

अस्ति निखिलसहृदयविपश्चित्कुलशेखराणां श्रीपरदेवताप्रपदन-  
पानुरक्तिभूषणानां महाकवि श्रीनीलकण्ठदीक्षितेन्द्राणां कृतिः—  
आनन्दसागरस्तवो नाम । सेयं सर्वसुगमभाषानुवादसहिता  
श्रीकामकोटिकोशस्थानेन सांप्रतं प्रकाशमुपनीयत इति विजानतां  
स्वान्तमानन्दसागरे निमज्जत्येव ॥

विश्वतोगतिषु दीक्षितेन्द्राणां कृतिषु इयमन्यादृशी गतिरानन्द-  
सागरस्तवस्य, यत्र विश्वत्रसात्रसविलक्षणरूपया (अखिलचराचर-  
प्राणभृदसुलभरूपया) विस्रम्भसंपदा चराचरजनन्यै श्रीमीनाक्षीदेव्यै  
स्वात्मां निवेद्यते । पूर्वोत्तरभागद्वयसंभिन्नमिव च स्वं स्वरूपमावह-  
दिदं काव्यरत्नं स्वप्रतिपाद्यमद्भुतद्वन्द्व्वात्मकं किमपि तत्त्वं स्वरूपेणा-  
प्यनुकरोतीव । तथा हि; अयं प्रबन्धः द्विपञ्चाशत्पद्यपरिमितेन  
पूर्वेण भागेन “ प्रारब्धकर्म कियदारभते (२०), आत्मा समस्त-



जगताम् (२३) वेदान्तवाक्यजनितम् (७) ” इति चैवमादिवचनैः कर्म-भक्ति-ज्ञानमार्गाणामनपेक्ष्यतां प्रपत्तेरेव परमादरणीयतां चोप-वर्णयति । प्रपत्तेः फलं जीवन्मुक्तिसुखास्वादलक्षणं तूत्तरेण भागेनेति विषयविभागः समुन्नेतव्यः ॥

सर्वशास्त्रपरमैदंपर्यपर्यवसानभूतं परदेवतात्मकपरतत्त्वं तदव-गमार्थाश्च नैकविधान् शास्त्रार्थान् सरलया गमनिकया सहृदयसंवादं सरसतामापाद्यापरोक्षमिव कलयत् मन्यामहे काव्यमेतत्पर्याप्तमेव सहृदयलोकस्य विशिष्टतत्त्वोपदेशाय ॥

इदं तावत्पाठकसहृदयैरवश्यमवधातव्यम्—यथा महाकवयः प्रायेण स्वस्वमर्थं संदिशन्तः ‘अपशवो वा अन्ये गो अश्वेभ्यः’ इतिवत् नहि निन्दान्यायेन वा, ‘कस्त्वं वानर रामराजभवने’ इतिवत् व्याजस्तुतिचमत्कारेण वाऽर्थान्तरं विनिन्दन्त इव संदिशन्ति । विशेषतश्चैषा शैली श्रीदीक्षितेन्द्राणां कृतिषु संलक्ष्यत इति । तदिह कर्म-भक्ति-ज्ञानमार्गदूषणप्रतिभानेषु यथादर्शितेषु पाठकैः स-हृदयतापरकाष्ठामधिरूढैर्भूत्वा कविभावपरमार्थगतिरनुसरणीया, न केवलवाच्यार्थनिर्बद्धैर्मार्गान्तरदूषणेऽभिनिविष्टमानसैर्भवितव्यम् । तथा च परावृत्य सूक्ष्मया विपश्चिद्दृष्ट्या विवेके क्रियमाणे, कविवरैः स्वोद्भावितानामेव दूषणानां तत्रतत्र परिहारोऽपि गूढतया निवेशितो दरीदृश्यते । सर्वथाऽपि निबन्धोऽयं मार्गविशेषप्रत्याख्यानाय प्रवृत्त इति नेदं नेदीयः काव्यपरिशीलिनाम् ॥

जीवन्मुक्तिदशां प्राप्य कदाचिन्निर्विकल्पकसमाधेर्व्युत्थितानां दीक्षितेन्द्राणां “ सुखमात्यन्तिकं यत्तद्द्विग्राह्यमतीन्द्रियम् ।

वेत्ति ” इति नीत्या तत्कालसमास्वादितानन्दसागरतरङ्गपरम्पराया  
विवर्तरूपोऽयं स्तवराज इत्यभियुक्तसंप्रदायः । अत एव,

“ आचूडमाचरणमम्ब तवानुवार-  
मन्तस्मरन् भुवनमङ्गलमङ्गमङ्गम् ।  
आनन्दसागरतरङ्गपरम्पराभि-  
रान्दोलितो न गणयामि गतान्यहानि ॥” [५३]

इत्युत्तरभागोपक्रम एव आनन्दसागरस्तव इत्यन्वर्थमस्य नामेति  
सूचयन्ति कविवर्याः । तथा—

“ नास्मिन् रविस्तपति नात्र विवाति वातो  
नास्य प्रवृत्तिमपि वेद जगत्समस्तम् ।  
अन्तःपुरं तदिदमीदृशमन्तकारेः  
अस्मादृशास्तु सुखमत्र चरन्ति बालाः ॥” [१०३]

इत्यनेन निर्वृत्तमात्मनः परमात्मसाक्षात्कारं सूचयन्तीति गम्यते ।

इत्थं नाम परदेवतासाक्षात्कारपरिनिष्पन्नाखण्डानन्दसागरतरङ्ग-  
परिस्पन्दरूपोऽयं स्तवराजः शृण्वतां मन्वानानामनुध्यायतां च  
सर्वेषामपि आनन्दसाक्षात्कारावधिकं फलमेकान्ततः श्रीचन्द्रमौलीश-  
कृपया भावयत्वित्याशास्महे ॥

विजययात्रास्थानम्  
कुम्भरामिटा तारण सं०  
वैशाखामावास्या भानुवासरः  
21-5-44.

नारायणस्मृतिः

जगताम् (२३) वेदान्तवाक्यजनितम् (७) ” इति चैवमादिवचनैः कर्म-भक्ति-ज्ञानमार्गाणामनपेक्ष्यतां प्रपत्तेरेव परमादरणीयतां चोपवर्णयति । प्रपत्तेः फलं जीवन्मुक्तिसुखास्वादलक्षणं तूत्तरेण भागेनेति विषयविभागः समुन्नेतव्यः ॥

सर्वशास्त्रपरमैदंपर्यपर्यवसानभूतं परदेवतात्मकपरतत्त्वं तदवगमार्थाश्च नैकविधान् शास्त्रार्थान् सरलया गमनिकया सहृदयसंवादं सरसतामापाद्यापरोक्षमिव कलयत् मन्यामहे काव्यमेतत्पर्याप्तमेव सहृदयलोकस्य विशिष्टतत्त्वोपदेशाय ॥

इदं तावत्पाठकसहृदयैरवश्यमवधातव्यम्—यथा महाकवयः प्रायेण स्वंस्वमर्थं संदिशन्तः ‘अपशवो वा अन्ये गो अश्वेभ्यः’ इतिवत् नहि निन्दान्यायेन वा, ‘कस्त्वं वानर रामराजभवने’ इतिवत् व्याजस्तुतिचमत्कारेण वाऽर्थान्तरं विनिन्दन्त इव संदिशन्ति । विशेषतश्चैषा शैली श्रोदीक्षितेन्द्राणां कृतिषु संलक्ष्यत इति । तदिह कर्म-भक्ति-ज्ञानमार्गदूषणप्रतिभानेषु यथादर्शितेषु पाठकैः सहृदयतापरकाष्ठामधिरूढैर्भूत्वा कविभावपरमार्थगतिरनुसरणीया, न केवलवाच्यार्थनिर्बद्धैर्मार्गान्तरदूषणेऽभिनिविष्टमानसैर्भवितव्यम् । तथा च परावृत्य सूक्ष्मया विपश्चिद्दृष्ट्या विवेके क्रियमाणे, कविवरैः स्वोद्भाविताणामेव दूषणानां तत्रतत्र परिहारोऽपि गूढतया निवेशितो दरीदृश्यते । सर्वथाऽपि निबन्धोऽयं मार्गविशेषप्रत्याख्यानाय प्रवृत्त इति नेदं नेदीयः काव्यपरिशीलिनाम् ॥

जीवन्मुक्तिदशां प्राप्य कदाचिन्निर्विकल्पकसमाधेर्व्युत्थितानां दीक्षितेन्द्राणां “ सुखमात्यन्तिकं यत्तद्बुद्धिग्राह्यमतीन्द्रियम् ।

वेत्ति ” इति नीत्या तत्कालसमास्वादितानन्दसागरतरङ्गपरम्पराया  
विवर्तरूपोऽयं स्तवराज इत्यभियुक्तसंप्रदायः । अत एव,

“ आचूडमाचरणमम्ब तवानुवार-  
मन्तस्सरन् सुवनमङ्गलमङ्गमङ्गम् ।  
आनन्दसागरतरङ्गपरम्पराभि-  
रान्दोलितो न गणयामि गतान्यहानि ॥” [५३]

इत्युत्तरभागोपक्रम एव आनन्दसागरस्तव इत्यन्वर्थमस्य नामेति  
सूचयन्ति कविवर्याः । तथा—

“ नास्मिन् रविस्तपति नात्र विवाति वातो  
नास्य प्रवृत्तिमपि वेद जगत्समस्तम् ।  
अन्तःपुरं तदिदमीदृशमन्तकारेः  
अस्मादृशास्तु सुखमत्र चरन्ति बालाः ॥” [१०३]

इत्यनेन निर्वृत्तमात्मनः परमात्मसाक्षात्कारं सूचयन्तीति गम्यते ।

इत्थं नाम परदेवतासाक्षात्कारपरिनिष्पन्नाखण्डानन्दसागरतरङ्ग-  
परिस्पन्दरूपोऽयं स्तवराजः शृण्वतां मन्वानानामनुध्यायतां च  
सर्वेषामपि आनन्दसाक्षात्कारावधिकं फलमेकान्ततः श्रीचन्द्रमौलीश-  
कृपया भावयत्वित्याशास्महे ॥

विजययात्रास्थानम्  
कुम्भरामिटा तारण सं०  
वैशाखामावास्या भानुवासरः  
21-5-44.

नारायणस्मृतिः

॥ ஸ்ரீ ॥

॥ ஸ்ரீ முகம் ॥

முத்ரை

ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆசார்யவர்யர்களான ஸ்ரீமத் சங்கரபகவத்பாதர்களினால் பரதிஷ்டை செய்யப் பெற்ற ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிச்வர்களான ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்ரீ பாதர்களால் நாராயண ஸ்மரணம் செய்யப்படுகிறது.

ஸஹ்ருதயர்களான ஸகல பண்டிதர்களின் கூட்டத்திற்கும் சிரோபூஷணமாய் விளங்குபவரும் ஸ்ரீ பரதேவதையைச் சரணம் புகுவதிலுள்ள உயர்ந்த விருப்பத்தையே அணியாகக் கொண்டவருமாகிய மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரவர்களின் க்ரந்தங்களில் ஒன்றாக விளங்குவது ஆனந்தஸாகரஸ்தவம். அது எவர்க்கும் எளிதான பாஷைகளில் (தமிழிலும் இங்கிலீஷிலும்) அனுவாதத்தோடுகூடி அச்சிடப்பெற்று ஸ்ரீ காமகோடி கோசஸ்தானத்தின் வெளியீடுகளில் ஒன்றாக வெளி வருகிறதென்பதை அறியுமவர்களுள்ளம் ஆநந்தவெள்ளத்தில் மூழ்குகின்றது.

எல்லாவிதப் போக்குகளையுமுடைய தீக்ஷிதரவர்களின் க்ரந்தங்களுக்குள் இந்த ஆநந்தஸாகரஸ்தவத்தின் போக்கு தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் கவி, உலகத்திலுள்ள ஸ்தாவர ஜங்கமங்களுக்குக் கிடைக்கவரிதான நம்பிக்கைச் செல்வத்தினால் எல்லா உலகுக்கும் தாயாகிய ஸ்ரீ மீனாக்ஷி தேவிக்குத் தம்மை (ஆத்ம) அர்ப்பணம் செய்கின்றார். இரண்டு பாகங்களாகப் பகுக்கப்பட்டிருக்கும் தன்மை வாய்ந்த இச்சிறந்த காவியம், இதில் வர்ணிக்கப்படும் அற்புதமான இரட்டைரூபமுள்ள (அர்த்தநாரீஸ்வராத்மகமான) தத்வத்தை ரூபத்தினாலும் ஒத்திருப்பதுபோலாம். அப்படியே இக்கிரந்தம் ஐம்பத்திரண்டு ச்லோகம் (1-52)

கொண்ட முதல் பாகத்தினால், கர்ம-பக்தி-ஜ்ஞாநம் என்ற வழிகள் தேவையில்லை என்பதையும், ப்ரபத்தியே நன்கு கைப்பற்றத் தகுந்தது என்பதையும், “ப்ராரவீயகர்ம கியடாரஹதே, ஆத்மா ஸ்மஸ்தஜமுதாம், வேடாந்தவாக்யஜநி தம்” (20,23,7) இது முதலிய வசனங்களால் கூறுகிறது. ஜீவன்முக்தி ஸுகா நுபவருபமான ப்ரபத்திபலம் இரண்டா வது பாகத்தினால் வெளிப்படுகிறது என்ற விஷயவிபாகம் கவனிக்கத்தக்கது.

ஸகல ஸாஸ்திரங்களுக்கும் கடைப்பிடியானதும் பர தேவதாஸ்வருபமுமான பரதத்வத்தையும் அதையறிவதற் குரித்தான அனேக சாஸ்த்ரார்த்தங்களையும் எளியநடையிலும், ஸஹ்ருதயர்களுக்கு உண்மையென்பதையும் களிப்புறு வதையும் உண்டுபண்ணி ப்ரத்யக்ஷமாகக் காண்பிக்கும் இக் காவ்யம் உயர்ந்த தத்வத்தை ரஸிககோஷ்டிக்கு உபதேசிப்பதில் திறமை வாய்ந்ததென்றே உறுதி கொள்ளுகிறோம்.

இதைப் படிக்குமவர்கள் அவசியம் கவனிக்கவேண்டிய தாவது:—“மஹாகவிகள் (தங்கள் கிரந்தங்களில்) விஷயத்தை எடுத்துரைக்கும்போது ‘அபஸுவோ வா அன்யே மோர் அஸ்வேஹ்யஃ’ என்பது போன்ற நஹி நிந்தாந்யாயத்தினாலோ ‘கஸ்த்வம் வானர ராமராஜ ஹவனே’ என்பது போன்ற வ்யாஜஸ்துதி சமத்காரத்தினாலோ வேறுபொருளை இகழ்ந்ததுபோலவே பெரும்பாலும் பேசுவார்கள். இந்த ப்ரகாரம் சொல்லும் பழக்கம் தீக்ஷித ச்ரேஷ்டரின் கிரந்தங்களில் அதிகமாகக் காணப்படும்” என்பது. ஆகவே, ‘கர்ம-பக்தி-ஞான மார்க்கங்களை எடுத்துக் கழிக்கும் பாகத்தை வாசிக்குமவர்கள் ஸஹ்ருதயத் தன்மை மேலிட்டவர்களாகி அப்படி காட்டுமிடங்களில் கவியின் உண்மையான மனப்போக்கையே கவனிக்கவேண்டுமே யொழிய வேறு வழிகள் சரியல்ல என்று மேலெழும் பொருள்களில் மனதைச்செலுத்தலாகாது. ஸூக்ஷ்மமாகத் தங்கள் ஞானக் கண்ணைத் திறுப்பி உபயோகித்துப் பகுத்துப் பார்க்குமளவில் தாம் எடுத்துக்காட்டிய தூஷணங்களுக்கு ஆங்காங்கு கவியேசொல்லியிருக்கும் பரிஹாரமும் நுண்ணியதாயிருக்கும் பகுதி நன்கு விளங்கும். எனவே எவ்வகையிலும் (ப்ரபத்தியி

னும்) வேறு வழிகளைத் தாக்கிப்பேசுவதற்கே இக்கிரந்தம் ஏற்பட்டதென்று காவ்யப் பயிற்சி உள்ளவர்களுக்குத் தோன்றாது.

ஜீவன் முக்திதசையை அடைந்து ஒருஸமயம் நிர்விகல்ப ஸமாதி யிலிருந்து வெளிப்பட்ட தீக்ஷிதர்களுக்கு “ஸௌவ: மாத்யந்திகம் யத்தஜீவஹீயிந் ராஹ்ய மதீந்ஜீரியம்,வேத்தி” என்கிற ந்யாயப்படி அவ்வமயம் அநுபவிக்கப்பெற்ற ஆனந்தமாகிற கடலிலுள்ள அலைவரிசைகளின் உருவமே இத்தோத்திரம் என்பது பெரியோர்களின் கொள்கை. ஆகையினாலேயே,

“ ஆகுஹமாசரணமம்வ தவாநுவாரம்  
அந்தஸ்ஸமரந் ஹவநமம்மலமம்மமம் |  
ஆநந்தஸாஹர தரம்மபரம்பராஹி:  
ஆந்ஜோலிதோ ந மணயாமி மதாந்யஹாநி ” || 53 ||

என்று இரண்டாவது பாகத்தின் தொடக்கத்திலேயே இக் காவியத்துக்கு ஆநந்தஸாகரஸ்தவம் என்னும் பெயர் தகுந்தது என்று கவியே ஸூசனை செய்திருக்கிறார். அப்படியே,

“ நாஸ்மிந் ரவிஸ்தபதி நாத்ர விவாதி வாத:  
நாஸ்ய ப்ரவ்ருத்திமபி வேடி ஜமத் ஸமஸ்தம் |  
அந்தஃபுரம் தஜிடிமீஹூஸ மந்தகாரே:  
அஸ்மாஹூஸாஸ்து ஸௌமத்ர சரந்தி வாலா: ” || 103 ||

என்னும் ச்லோகத்தினால் தனக்கு பரமாத்ம ஸாக்ஷாத்காரம் நேர்ந்தது என்று கவியறிவிக்கிறாரென்பதும் புலப்படுகிறது.

இவ்வாறு பரதேவதையின் ஸாக்ஷாத்காரத்தினால் பரிபூர்ணமாக உண்டான ஆநந்தக்கடலின் அலைத்திரள் வடிவு எனப்படும் இந்த ஸ்தோத்ரமானது, படனம், மனனம், த்யானம், செய்யுமவர்கள் யாவர்க்கும் ஆனந்த ஸாக்ஷாத்கார மிறுதியான பன் ஸூ சந்த்ரமௌளீஸ்வரரூளால் அவ் சியம் பயக்குமாறு ஆசீர்வதிக்கின்றோம்.

விஜய யாத்ராஸ்தானம்  
கும்மரமிட கிராமம்  
தாரணஸ்ர வைகாசி  
அமாவாசை, ஞாயிறு, 21.5.44

நாராயண ஸ்தோத்ரம்

WITH THE INTRODUCTION

BY

*Dharmabhushana Rao Sahib*

N. NATESA AYYAR, B.A., B.L., Madura.

ब्रह्मेति शक्तिरिति बन्धविमोचनीति  
मायामयीति मदनान्तकवल्लभेति ।  
सप्ताष्टशब्दपरिवर्तनमात्र एव  
सामर्थ्यमावहति शास्त्रपरिश्रमोऽयम् ॥ ११ ॥

कर्म त्यजेम यदि नूनमधः पतेम  
यद्याचरेम न कदाऽपि भवं तरेम ।  
कर्म त्यजेदिति चरेदिति च प्रवृत्ता  
भावेन केन निगमा इति न प्रतीमः ॥ १८ ॥

आक्रान्तमन्तररिभिर्मदमत्सराद्यैः  
गात्रं पलीपलितरोगशतानुविद्धम् ।  
दारैस्सुतैश्च गृहमावृतमुत्तमणैः  
मातः कथं भवतु मे मनसः प्रसादः ॥ २८ ॥

का संसृतिः किमपचारनिबन्धनेयं  
कीदृग्विधस्य तव किं क्षतमेतयेति ।  
प्रश्ने तु नास्मि कुशलः प्रतिवक्तुमेव  
खेदस्तु मे जननि कोऽप्ययमेवमास्ते ॥ ३० ॥

क्वेद पतिष्यति वपुः क्व ततो नु गम्यं  
को दण्डयिष्यति कियन्तमनेहसं वा ।  
किं तस्य संतरणसाधनमित्यनन्ता  
चिन्ता स्थिता त्वयि शनैरवतारिता सा ॥ ४६ ॥



काश्यां निपातय वपुः श्वपन्नालये वा  
 स्वर्गं नय त्वमपवर्गमधोगतिं वा ।  
 अद्यैव वा कुरु दयां पुनरायतौ वा  
 कः संभ्रमो मम धने धनिनः प्रमाणम् ॥ ५१ ॥

आचूडमाचरणमम्ब तवानुवार-  
 मन्तः स्मरन्भुवनमङ्गलमङ्गमङ्गम् ।  
 आनन्दसागरतरङ्गपरम्पराभि-  
 रान्दोलितो न गणयामि गतान्यहानि ॥ ५३ ॥

अर्धं जितत्रिपुरमम्ब तव स्मितं चे-  
 दर्धान्तरेण च तथा भवितव्यमेव ।  
 तच्चिन्तये जननि कारणसूक्ष्मरूप-  
 स्थूलात्मकत्रिपुरशान्तिकृते स्मितं ते ॥ ८० ॥

विश्वं सृजत्यवति हन्ति च यत्कटाक्षो  
 विश्वस्यतां कथमसौ चपलस्वभावः ।  
 एषोऽपि यामनुसरँल्लभते यशांसि  
 तामेव विश्वसिमि देवि तवानुकम्पाम् ॥ ९२ ॥


अर्धं कलङ्करहिता करुणैव शम्भो-  
 र्धं गुणास्तदितरे सकलाः समेताः ।  
 इत्यम्ब संप्रति क्लिष्टस्फुरितं रहस्यं  
 संपश्यतो मम भवन्मयमैशमर्धम् ॥ ९३ ॥

अर्धं स्त्रियस्त्रिभुवने सवराचरेऽस्मि-  
 न्धर्धं पुमांस इति दर्शयितुं भवत्या ।  
 स्त्रीपुंसलक्षणमिदं वपुरादृतं य-  
 त्तेनासि देवि विदिता त्रिजगच्छरीरा ॥ १०० ॥

निर्मासि संहरसि निर्वहसि त्रिलोकीं  
 वृत्तान्तमेतमपि वेत्ति न वा महेशः ।  
 तस्येश्वरस्य गिरिजे तव साहचर्या-  
 ज्ञातः श्रुतिष्वपि जगज्जनकत्ववादः ॥ १०१ ॥

आनन्दसागरस्तवे 11, 18, 28, 30, 46, 51, 53, 80, 92, 93,  
 100, 101.

I. NILAKANTHA DIKSHITA, known also as *निळकां  
 डीक्षितர்*, belongs to the seventeenth century as stated by  
 himself in his Nilakantha Vijaya Champu, a verse wherein  
 assigns to the Champu the Kali Year 4738 correspond-  
 ing to A. D. 1637 as the date of its composition. Three  
 kingdoms, the Pallava Nad (Chingleput and North  
 Arcot), the Pandya Nad (Madura and Chera) and  
 Tinnevely vie with one another in each claiming him  
 as its own—the first as the son of its soil in Adayap-  
 palam near Virinchipuram, Kanchi; the second as the  
 chosen Prime Minister of its king Tirumalai Naicker; the  
 third as the resident of its village *பாலாமடை* (Palama-  
 dai) in his closing years. Three Muses, the Muse of  
 Kavya Sastra (Poetry), the Muse of Tatva Sastra  
 (Philosophy), the Muse of Bhakti Sastra (Divine fervour),  
 have been profusely favouring his family for 5 genera-  
 tions above and below; while a fourth Muse of Artha  
 Sastra (Statesmanship) has been particularly honouring  
 him in addition. The *वंशवृक्ष* (geneological tree) gives full  
 particulars of his lineage. That he has won for himself  
 the highest place of honour among the poets, philoso-  
 phers and statesmen of his age will be easily seen from  
 contemporary writings.



II. Tradition, supported, in a way, by the internal evidence furnished by the works of Nilakantha, has woven three charming legends about his life-history, about his Pitt-like entry into the Pandya Nad, as the Prime Minister of Tirumalai Naick, his brilliant career there like that of Manivachaka and his Wolsley-like exit into the village of Palamadai in his closing days. It will be useful to narrate them at the outset in the barest outline as they are not generally known and as they furnish the key to the correct understanding of most of his writings.

(a) *The 1st legend relates to his entry into Madura as its Prime Minister.*

In the course of a family partition and in answer to the question of Appayya, as to what he wanted as

his share in the Daya, the budding boy Nilakantha declared unhesitatingly that he valued Appayya's कृपा (Kṛpa) higher than even a Maharajya. With tears of pride and joy welling up in his eyes, that great Appayya gave him Raghuvamsa and Devi-Mahatmya in palm leaf manuscripts with 200 lines on each leaf and sent him to Madura with hearty blessings that a Maharajyam will soon voluntarily woo him. Patanjali in his Yoga Sutras solemnly assures सत्यप्रतिष्ठायां क्रियाफलाश्रयत्वं. Bhavabhuti in his Uttara Rama Charita declares with equal emphasis :

लौकिकानां हि साधूनामर्थं वागनुवर्तते ।  
ऋषीणां पुनराद्यानां वाचमर्थोऽनुधावति ॥

The Vak of the truthful Appayya becomes true very soon. The daily discourses on Devi-Mahatmya, regularly delivered by Nilakantha while yet in his teens on the banks of the Svarna Padmini, in the ancient soul-stirring oriental style, now lamentably disappearing, before an ever-growing gathering of thousands and often listened to unobserved by Tirumalai Naick himself during his routine nocturnal visits, revealed to him the priceless treasures lying hidden within the tiny frame. He at once set his heart upon making the boy his Prime Minister. To stem the tide of discontent surging among his indigenous subjects against the introduction of an alien element—a feature not peculiar to modern times alone—he convened a Parishad in true oriental fashion and offered the premiership to whomsoever will answer the simple question,

How did कक come to be called कक ?

Vacant looks, violent heart-beats and shaking heads were the response. As the king was about to dissolve the Parishad in despair, up rose to his feet a slim and timid yet resolute form, from a remote corner wherein it had remained tucked up and gave *co-instanti* the required answer,

सीतेव राम इव क्षमया दयया भुवन इह का कः ?  
इत्यात्मघोषवचसा तज्जातीयानां तथैव संज्ञाऽऽसीत् ॥

the substance of which is this :—

“ When the All-merciful Sita Devi, unmindful of the outrage committed on her by Jayanta, the son of गौर (Indra), by pecking her bosom, interceded generously with the incensed but All-forgiving Ramachandra, Jayanta stood pardoned in consequence. The female crows and the male crows that had gathered sent up respectively joyous cries to the effect,

Which woman in this world (का) can equal Sita in क्षमा ?

Which man in this world (कः) can equal Rama in दया ?

The combination of the two letters का and कः thus pronounced by them gave rise to the appellation काक. Applauses greeted the figure from all sides and he was installed as Prime Minister. Need it be said that the figure was none else than Nilakantha ?

(b) The 2nd legend demonstrates that amidst the pleasures and splendours of a life in the dazzling

Royal Court, Nilakantha was living the austere serene and simple life of a Recluse. One fine morning, at the behest of Tirumalai Naick, the usual palanquin appeared in front of the house of Nilakantha, earlier than the appointed hour, for taking him to the Durbar Hall. His 18-year-old daughter was just then on a visit to her parents' house with her 25-year-old husband, after her marriage with him in her 8th year, 10 years before. In answer to a question of the palanquin-bearers, she stated blandly that her father was in the house of a chuckler, while really he was at his worship in his house at the Pooja Dalam. The fact was that Nilakantha had sent his worn-out sandals to the chuckler for mending and all the while he was enquiring within his mind, at the time of the pooja, why the chuckler had not brought them back. This episode further illustrates what uncanny powers a woman doing पतिसेवा sincerely, like the daughter of Nilakantha, can acquire. The girl was able to see what was passing in her father's mind and spoke the barest truth. The father's body alone was in the house. His mind was in the hut of the chuckler.

(c) This takes us to the 3rd legend. The *Ananda-sagarastava* has its roots in this episode. Between 1628 and 1635, the construction of the famous Pudu-mandapam was under way. Sundaramurti Asari, the palace sculptor, had carved out in a pillar of marble, exquisitely, the figure of Siva's एकपादमूर्ति with Brahma on one side and Vishnu on the other. The Vaishnavites objected to the installation. A huge controversy

raged for 6 months between the Saivites headed by Nilakantha and the Vaishnavites headed by an equally great Vaishnavite. It required the full play of all the talents and dialectics of Nilakantha to emerge successfully from the contest. Immediately after, another trouble arose. Sundaramurti Asari had easily won a name and fame for reaching perfection in his art even at the very first sitting. While chiselling the statue of the senior queen of Tirumalai Naick, intended to be placed in the Pudu Mandapam, he experienced the saddest tragedy of his life. A thin slice flew away from the right thigh of the statue, leaving that part defective. He sat at it a second time but with the same result. Perplexed and perturbed beyond measure, he explained the situation to Nilakantha, who happened to be there then, superintending the operations. As the result of a short and steady introspection, Nilakantha advised the sculptor to leave the statue as it was. The sculptor, when demanded by the king the next day, recounted all that had happened between him and Nilakantha. Devoured by jealousy, the green-eyed monster, and with the knowledge he had of the existence of a mole in the thigh of his queen, the king suspected, Bhoja-like, some questionable relationship between her and Nilakantha. He lashed himself into a paroxysm of anger and fury and ordered the arrest of Nilakantha, determined to scotch out his eyes and fill them with camphor. Nilakantha was in the Pooja Dalam, when the military commandant arrived with a full battalion. Nilakantha instinctively scented the situation, with the grace of Sri Minakshi, and wholly

unabashed, applied the camphor to his eyes and they became blind forthwith. The Commandant was requested to convey to the king the news that his wishes had been duly carried out. With a conscience smitten for his own iniquity, and trembling from head to foot, the penitent king ran up to Nilakantha and prayed for pardon. Moved by the genuine remorse and contrition of the king, the blind Nilakantha entered into communion with Sri Minakshi. What follows ?

Out, flowed in full flood, like the Kanakadhara-stava of Sri Sankara, with सुरधुनीनीकाशवाग्वैभव, in torrential eloquence equal to the force of the Ganges, the *Anandasagarastava*, in 105 verses, from Nilakantha's heart, with a genuine prayer to Sri Minakshi for the restoration of his eyesight, more for giving relief to the remorse-bitten king than to himself. Such is the origin of *Anandasagarastava*. More about it in the sequel. Suffice it to say here that tearing himself from the Royal Court, Nilakantha, to the inconsolable grief of the king, made பரமபுலையம் (Palamadai), the home of his closing days, honoured down to his dissolution by his royal grants.

III. Many of the writings of Nilakantha, in common with those of his renowned sire Appayya, have become irrecoverably lost to us. The works now extant consist of three Mahakavyas, eight Laghu Kavyas, a Nataka and a commentary on कैयट, a Vyakarna-Grantha.

IV. The Mahakavyas are Gangavatarana, Nilakantha Vijaya Champu and Siva Lilarnava.



*Gangavatarana*, as its name implies, deals with the victorious exploits of Bhagiratha, for bringing down to the Earth, from the celestial regions above, the holy Ganges, and also with the greatness of Paramesvara. The Second brings out similarly the अव्याजकरण of Sri Siva, implicit in his devouring the poison Halahala, which came out of the ocean of Milk, when churned by the Devas and the Asuras and in saving the world from immediate destruction, thus establishing that he is not a Samharakarta, as erroneously supposed, but a real protector of the world. The *Siva Lilarnava*, on which mainly rests his fame as a great poet, depicts the 64 lilas of Siva in charming ecstatic poetry, interspersed with brilliant flashes of hasya rasa (wit and humour). It is noteworthy that the poet, fed on कारुण्यामृत and imbued with a real poetic sense of justice, correctly points out that the vanquished Jainas themselves voluntarily ascended the scaffold, thus redeeming Tirugnana Sambanda, from the charge of cruelty levelled against him, as a cruel victor in the philosophical duel between them.

V. The eight laghu Kavyas consist of Kalividambana, Sabharanjana Sataka, Sivotkarsha Manjari, Sivatatva Rahasya, Anyapadesa Sataka, Vairagya Sataka, Santi Vilasa and Anandasagarastava.

(a) *Kalividambana* and *Sabharanjana Sataka* are delightful effusions of a promising youthful courtier poet, luridly painting the several gradually deteriorating religious and economic conditions, of the people of his time, amidst biting and brilliant flashes of sparkling

wit and humour. To this day, almost every verse therein is on the lips of even a layman, as a household word.

(b) The *Sivotkarsha Manjari*, *Sivatatva Rahasya* and *Anyapadesa Sataka* are the ecstatic outpourings of a Jiva, immersed in Siva Bhakti and negotiating step by step, on his onward march, the thorny paths of karma and yearning for the acquisition of Vairagya and Santi, so very essential for realizing the Ananda inherent in him, with the aid of Divine grace. They take equal rank with the Sivananda Lahari, and Soundedarya Lahari of Sri Sankara and the Vairagya Sataka of Bhartruhari.

(c) The *Vairagya Sataka*, *Santi Vilasa* and *Anandasagarastava* are companion volumes reflecting, as in a mirror, the tribulations, doubts, perplexities and conflicts, which harass, torment, torture and agonise a Jiva, treading the paths of Karma and Gnana, hankering after स्वत्मानन्दानुभव.

VI. I wish to sound, at this stage, a note of warning. The merits and beauties of Nilakantha's minor poems can be best perceived, appreciated, enjoyed and judged by those who make a thorough study of all of them in the original, in their chronological order and in the light of his chequered life-history. So approached, they take equal rank with the predecessors of Nilakantha, including even Sri Sankara, for felicity of expression, sublimity of ideas, depth of religious fervour and heights of poetical fancy. I say even "Sri Sankara" because it has to be said about his writings

whether Ashtakams or Laharis or Prakarana or Bhashyas, that being the productions of an Avatar of Isvara and Isana, the fountain head of all powers and all Vidyas, they are models of perfection, from start to finish, differing from the works of other poets, born or made, which like a sugar cane get progressively sweeter and sweeter, as they march on in life, from boyhood into youth, from youth into adolescence and from adolescence to old age. It is no wonder that many a critic, not in possession of the aforesaid key, has been led unwittingly into avoidable errors of judgment regarding the merits of some of Nilakantha's works. Can Kalidasa or Valmiki or Muka Kavi paint कैयट, पञ्चपादिका, परिमल, etc., in the hues of उषस् (dawn) राकाचन्द्र (full moon) and कमल (lotus) ?

VII. The very beautiful and accurate Tamil rendering of Brahmasri Mahalinga Sastrigal, a scion of the family of Nilakantha, followed, as it has been, by an intelligent, elaborate and scholarly exposition of the underlying ideas and Kavihridhaya, (कविहृदय) has made it unnecessary to enter into a detailed analysis of the contents of *Anandasagarastava*. An introduction is hardly the place for such an analysis. I shall therefore content myself with the following summary.

VIII. The *Anandasagarastava*, as I read it, is the soliloquy of a Jiva, lacerated by a thousand conflicting emotions convulsing him, from head to foot, and struggling with wings undeveloped, soar into the dizzy heights of आनन्दानुभव after discarding the fickle, fleeting, evanescent, hollow and elusive pleasures of youth,

wealth, power, royal favour and every other earthly distinction. Every verse is a priceless gem, shining in matchless brilliance, too dazzling for an uninitiated and an untrained eye. The first 60 verses were composed, if tradition and internal evidence speak true, while he was still in the throes of the excruciating pain, caused by the burning and blinding camphor he had applied to them. The 3rd verse reminds one of the lamentations of Bhartruhari and Sri Sankara.

आक्रन्दितं रुदितमाहतमानने वा  
कस्यार्द्रमस्तु हृदयं किमतः फलं वा ।  
यस्या मनो द्रवति या जगतां स्वतन्त्रा  
तस्यास्तवाम्ब्र पुरतः कथयामि खेदम् ॥

(आनन्दसागरस्तवः 3.)

कदा वाराणस्याममरतटिनीरोधसि वसन्  
वसानः कौपीनं शिरसि निदधानोऽञ्जलिपुटम् ।  
अये गौरीनाथ त्रिपुरहर शंभो त्रिणयन  
प्रसीदेति क्रोशन् निमिषमिव नेष्यामि दिवसान् ॥  
क्रीडार्थं सूजसि प्रपञ्चमखिलं क्रीडामृगास्ते जना  
यत्कर्माचरितं मया च भवतः प्रीत्यै भवत्येव तत् ।  
शंभो स्वस्य कुतूहलस्य करणं मच्चेष्टितं निश्चितं  
तस्मान्मामकरक्षणं पशुपते कर्तव्यमेव त्वया ॥

(शिवानन्दलहरि 66.)

जनोऽयं संतप्तो जननि भवचण्डांशुकिरणै-  
रलब्ध्वैकं शीतं कणमपि परज्ञानपयसः ।  
तमोमार्गं पान्थस्तव झटिति कामाक्षि शिशिरां  
पदाम्भोजच्छायां परमशिवजाये मृगयते ॥

(श्री मूकपञ्चशति पादाः 61.)

अहं पापी पापक्षपणनिपुणः शंकर भवान्  
 अहं भीतो भीताभयवितरणे ते व्यसनिता ।  
 अहं दीनो दीनोद्धरणविधिसज्जस्त्वमितरत  
 न जानेऽहं वक्तुं कुरु सकलशोच्ये मयि दयाम् ॥

(श्री दीनाकन्दनम् 49.)

What can be more thrilling than the unbounded child-like faith in the Devi, revealed in verses 3 to 6 and 12? What can be more disheartening than the description, in verses 7 to 11 and 15, of the perplexing, conflicting and unhinging theories characterising the Vedantic teachings (the gnana marga), difficult of understanding and realization, even after a series of endless births and deaths? What can be more harrowing than the evanescence, impermanence and hollowness of the pleasures open to a Jiva, meticulously following the thorny path of Karma, which enjoys its performance and nonperformance in the same breath, depicted in verses 16 to 21? What can be more disquieting than the heart-rending exclamations in verses 22 to 27, regarding the real nature of the so-called Bhakthi-Marga, which has an inescapable tendency to drag a Jiva into the whirlpool of Samsara? What can be more perplexing than the searching questionnaire, contained in verses 28 to 34, as to who is Jiva; what is Brahma; what is Samsara and its origin, and how it affects us; what is your goal and by what means can you reach it? What can be more attractive than the doctrines of Self-surrender, set out in verses 35 to 41? What can be more brilliant than the flights of philosophic

conception and imagery, poured forth in verses 51, 53, 80, 92, 100, 101, etc. ?

IX. There is fragrant flower of poetry, blushing unseen, in *Sabharanjana Sataka* :

जानाते यन्न चन्द्रार्कौ जानते यन्न योगिनः ।  
जानीते यन्न भर्गोऽपि तज्जानाति कविः स्वयम् ॥

(सभारञ्जनम् 23.)

“What the all-reaching rays of the sun and moon cannot penetrate, what defies the vision of Yogis, what escapes the notice even of the all-knowing Siva, is visible to a poet instinctively.” True to his words, the born poet that Nilakantha is, he visualised and wrote what all has been said in the first 60 verses, while still blind. But, when the lamentations reach a very high pitch in the 61st sloka, wherein he complains that neither the perfect चित्तशुद्धि acquired by Nilakantha, the Karmatha, nor the divine fervour in which the Bhakthi-intoxicated Nilakantha was swimming, affords any help, in his attempt to perceive the sublime beauty of the feet of Sree Minakshi, in spite of Her condescending mercy and grace, without the aid of the physical eye, the eyes regain their power. What follows? The poet, philosopher, saint and sage bursts forth, in language of torrential eloquence, into an ecstatic description of Devi, the feet which constitute the cynosure of even Yogis like Suka, with the nails eclipsing the brilliance of the moon and the tingling and inviting नूपुर, the utsanga coveted by Brahma, Vishnu and Rudra, the thigh which chases away the misery of Siva resting on it, her

flowing garland, the shining pomegranate-like row of teeth, the smile which brings its Mangala to the afflicted devotees, the ताम्बूलसार which is the quintessence of the Sara of all Agamas, the Nasamani, the Tatanka, and Kataksha, etc.

Such is the *Anandasagarastava* of Nilakantha, wherein are treasured the richest devotional and philosophic concepts, and which takes the author, the reader, the hearer, the translators and editors all alike to the Ananda of the Divine Presence.

MADURA

10—3—1944

(Sd.) N. NATESA AYYAR

*Dharmabhushana, Dharma*

*Samvardhaka.*

## மு க வு ரை

ஆனந்தஸாகரஸ்தவம் இயற்றிய

மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களின் வரலாறு

ஸ்ரீ ய. மஹாலிங்க சாஸ்திரிகள் M.A., B.L. எழுதியது

விரிஞ்சிபுரத்திற்கு சமீபத்திலுள்ள அடையப்பலம் என்ற கிராமத்தில் ஸ்ரீமத் ஆசார்ய தீக்ஷிதர் அவர்களுக்கு பௌத்திரராகவும், ஸ்ரீரங்கராஜ தீக்ஷிதர் அவர்களுக்குப் புத்திரராகவும், அவதரித்த ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்களின் இளைய ஸகோதரர் ஸ்ரீ ஆச்சான் தீக்ஷிதர். ஸ்ரீ ஆச்சான் தீக்ஷிதருடைய புத்திரர் ஸ்ரீ நாராயண தீக்ஷிதர். ஸ்ரீ நாராயண தீக்ஷிதரின் இரண்டாவது குமாரர் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர். இவர் அன்னை பூமிதேவி.

கி. பி. பதினாறுவது நூற்றாண்டின் மத்தியில் முகம்மதியர்களால் விஜயநகர ஸாம்ராஜ்யம் உடைபட்டுப் போய் விட்டது. சிதறுண்ட அந்த ஸாம்ராஜ்யத்தின் பின்னமான அம்சங்களைத் திரட்டிக்கொண்டு, பல சில்லரை ராஜ்யங்கள் தலைகிளப்பின. பெனுகொண்டா, வேலூர், தஞ்சாவூர், மதுரை என்றவாறு நான்கு பின்னங்கள் உருவெடுத்து வலுக்க வாரம்பித்தன. பெனுகொண்டாவில் பழய விஜயநகர ராஜவம்சத்தைச் சேர்ந்த திருமலைராயனும், அவனுக்குப் பின் வேங்கடபதிராயனும், ராஜ்ய ஸ்தாபனம் செய்து கொண்டார்கள். மற்ற ராஜ்யங்களில் நாயக்கர்கள் ஆண்டுவந்தார்கள். இவர்களில், வேலூர் நாயக்கர்கள் விஜயநகர ராஜ்ய காலம் முதற்கொண்டே ஆண்டுவந்த தனிப்பட்ட ஒரு பழய ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்கள். தஞ்சாவூர், மதுரை நாயக்கர்கள் விஜயநகரத்தின் ஸேனாதிபதிகளாக விருந்து, பின்பு சுதந்திர அரசர்களானவர்கள். ஸ்ரீமத் ஆசார்ய தீக்ஷிதர், விஜயநகரம் கிருஷ்ணதேவராயரின் ஸபையை அலங்கரித்தவர். ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் வேலூர், பெனுகொண்டா ஸம்ஸ்தானங்களில் விளங்



கியவர். ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் மதுரையில் மந்திரி பதவி வஹித்தவர். இங்ஙனம் அடையப்பல வம்சத்திலுதித்த இப்பெரியோர்கள் அவ்வப்போது தலைநூக்கிய பிரபல ராஜகரங்களில் பிரகாசித்து வந்தனர் என்று தெரிகிறது. ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் காலத்தில் வடக்கேயுள்ள பெனுகொண்டா, வேலூர் ராஜ்யங்களும் அவிந்துபோகத் துவக்கிவிட்டதாலும், தெற்கே தஞ்சாவூர், மதுரை ராஜ்யங்கள் வலுத்து மிக்கப் பெருமை யடைந்து வந்ததாலும், அரிய பெரிய வித்வான்கள் தஞ்சாவூரில் வந்து குவிய ஆரம்பித்ததாலும், இவரும் முதலில் வித்யாப்யாஸத்தின் பொருட்டும், பின்பு வித்யா பிரசாரத்தின் பொருட்டும், தம் முன்னோர்கள் இருந்த தேசத்தைவிட்டுத் தெற்கே வந்து குடியேற நேரிட்டது.

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் பால்யத்தில், தன் தகப்பனாரையிழந்ததால், பெரிய தாத்தாவான ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்களின் ஸம்ரக்ஷணையில் வளர்ந்து வந்ததாயும், ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் தன்னுடைய அந்திய காலத்தில், தன் பெளதீரர்கள் பதினோறு பெயர்களுடன் பன்னிரண்டாவதாகத் தன் தம்பி பெளதீரனையும் சேர்த்துக்கொண்டு, தன் சொத்துக்களை பாகம் செய்துகொடுக்க நினைத்தார் என்றும், இதற்குத் தன் புத்திரர்கள் திருப்தியாக விடை கொடுக்காததால்; ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் அச்சிறுவனைக் கூப்பிட்டுப் புஸ்தக அரையில் சென்று ஏதாவது ஒன்று, இரண்டு புஸ்தகங்களை எடுத்துவா என்று உத்தரவிட்டதாயும், சிறுவன் உள் சென்று ரகுவம்சத்தையும், தேவீ மாஹாத்மயத்தையும் எடுத்து வந்ததாயும், ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள், அதைப் பார்த்து சந்தோஷித்து, “நீ தேவியின் அருளைப் பெறுவாய், மஹா கவி யாவாய்,” என்று அனுக்கிரஹித்ததாயும் பெரியோர்களின் வதந்தி.

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர்\* அவர்கள் தனது 73-வது வயதில் சிதம்பர கேஷத்திரத்தில் பெளதீக தேகத்தை விட்ட

குறிப்பு : -\* தீக்ஷிதர் அவர்கள் காலமானது 1593-ல், ஸ்ரீ நீலகண்ட 1582 சுமாரில், பிறந்தார்.

டகன்றபோது, ஸ்ரீ நீலகண்டருக்கு வயது பன்னிரண்டு. அவ்  
விளம் பிராயத்தில் தன் பெரிய தாத்தாவின் பெருமையை  
தான் பார்த்து அனுபவித்ததை, தான் இயற்றிய வைராக்ய  
சதகத்தில் பின்வருமாறு குசிப்பித்திருக்கிறார்.

“அதிாஹீரமனாவிலமஹோஹ்யமஹுஷாரமவிலஹ்யம் ।  
அவிரஸதரஹ்சங்குலமீக்ஷிஷி விஜானஸாஹர் மஹதாஹ் ॥”

“அதிக ஆழமானதும், கல்மஷ மற்றதும். கலக்கமுடியா  
ததும், கரை காணமுடியாததும், கடக்கத் தகாததும், இடை  
விடாமல் அலைமோதுவதுமான பெரியோர்களின் அறிவுக்  
கடலை நான் கண்டிருக்கிறேன்.”

தன் கிரந்தங்களில் எல்லாவற்றிலும் இவர், தன் பெரிய  
தாத்தாவின் கரைகாண முடியாத விஞ்ஞான் ஸமுத்ரத்தின்  
பெருமைகளை, வருணித்திருக்கிறார்.

பெரிய தாத்தா காலமானபிறகு, தன்தாயாரை அழைத்  
துக்கொண்டு ஸ்ரீ நீலகண்டர் மதுரையை நோக்கித் தெற்கே  
வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய நள  
சரித்திர நாடகம் காஞ்சிபுரத்தில் எழுதப்பட்டதாய் தெரி  
கிறபடியாலும், கங்காவதரணத்தில் அவர்தான் காவேரீ  
தீரத்தில் வளிப்பதாகக் குறிப்பிட்டிருப்பதாலும், தன்னை  
அவர் தஞ்சாவூர் மந்திரியான ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதரின்  
புத்திரரான ஸ்ரீ வேங்கடேசுவர மகியின் சிஷ்யனாக சொல்  
லிக் கொள்வதாலும், பல வருஷங்களுக்குப் பின்னேதான்,  
அவர் மதுரை சென்றார், என்று ஊகிக்கவேண்டி யிருக்  
கிறது. (1) முகுந்த விலாஸம், (2) ரகு வீரஸ்தவம்,  
(3) நள சரித்திரம், (4) கங்காவதரணம் முதலியன அவர்  
பால்யத்தில் இயற்றின கிரந்தங்கள். நள சரித்திரமும், கங்  
காவதரணமும் நெருங்கிய ஸம்பந்தமுடையவை. இரண்டி  
லும் தன் பிதாவான ஸ்ரீ நாராயணத்வரிக்கு நமஸ்காரம்  
சொல்லப்படுகிறது.

நாராயணாஹ்வரிந்ராய நமஸ்து ஜானசிந்ஹே ।  
ஶாரதா யத்கடாக்ஷாணா ஶாஶ்யவேதநகிஶரா ॥

“எவரின் கடாஷங்களுக்கு ஸரஸ்வதீ தேவியானவள் கூலியில்லா ஊழியக்காரி யாகிறாளோ, அப்பேர்ப்பட்ட ஞான ஸமுத்ரமாகிய (என்பிதா) நர்ராயண தீக்ஷிதருக்கு நமஸ்காரம்.”

இரண்டிலும் தன் கவிதை அம்பிகையின் அணுகுரஹத் தால் ஏற்படுவதென்று தெரிவிக்கிறார்.

चन्द्रशेखरसव्याधंचरणोन्माजंनाम्भसाम् ।  
विवर्ता जगदुत्सङ्गे विहरन्ति मदुक्तयः ॥

“அர்த்த நாரீஸ்வரரின் இடது காலைக் கழுவிய தீர்த்தத்தின் திரிபு தானாகிய என் காவ்யமொழிகள் உலகளவே பெருகி விளையாடுகின்றன.”

இரண்டிலும் கவி தான் வேதாந்த விசாரம் செய்து கொண்டு ஆத்ம ஸ்வரூப தியானத்தில் ஈடுபட்டு, லோகவியாபாரங்களினின்று ஒடுங்கி யிருப்பதாயும் வெளிப்படுத்துகிறார்.

कथमयं कविः अन्तर्मुखः त्रय्यन्तविचारप्रवृत्तोऽपि करोति स  
नाटकेऽप्यभिरुचिम् ।

“நிவிருத்தி மார்க்கத்தில் ஈடுபட்டவரும், வேதாந்த விசாரம் செய்து காலம் கழிப்பவருமான இந்தக் கவி, நாடகமியற்றுவதில் குதூஹலம் கொள்ள எவ்விதம் நேர்ந்ததோ?” என்று நள சரித்திரத்தில்,

सति सद्यसुतातीरे सति त्रय्यन्तशीलने ।

गन्तुं निश्चितवानसि गङ्गां केनापि हेतुना ॥

“காவேரீ தீரத்தில் வாஸமிருக்கையில், வேதாந்தவிசாரமிருக்கையில், ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு கங்கைக்குப் போக வேணுமென்று தீர்மானித்திருக்கிறேன்,” என்று கங்காவதரணத்தில்.

இரண்டிலும், காசீ யாத்திரையில் தனக்குள்ள ஆவலைக் காட்டுகிறார்.

काळं जेतुमुपायौ द्वौ कलिकल्मषसंप्लुतम् ।

कथा वा निषघेशस्य काशी वा विश्वपावनी ॥

“கலியின் பாபங்களினால் ஆக்ரமிக்கப்பட்ட இந்தக் காலத்தை வெல்லுவதற்கு நளமஹாராஜனின் சரித்திரமும், ஸகல ஜீவராசிகளின் பாபங்களைக் களையவல்ல காசீ கேஷத் திரமும், இவ்விரண்டும்தான் உபாயங்களாகின்றன,” என்று நள சரித்திரத்தில்.

सति सद्यसुतातीरे सति त्रय्यन्तशीलने ।  
गन्तुं निश्चितवानसि गङ्गां केनापि हेतुना ॥

என்று கங்காவதரணத்தில்.

இந்த ச்லோகத்தில் ‘சதி சடியசுதா தீரே’ என்ற வாக்யத்தினால், இவர் ‘கங்காவதரணம்’ இயற்றிய சமயம், காவோ தீரத்தில் வனித்துவந்தார் என்று வெளியாகிறது. அதிபால்யத்தில் இவருக்கு சிவபக்தியும், அம்பிகா பிரஸாதமும், நிவிருத்தி மார்க்கத்தில் ருசியும், வேதாந்த விசாரத்திலும் ஆத்மசிந்தனையிலும் ஈடுபடுதலும், கலிதோஷங்களை வெல்ல நளன் முதலிய மஹா புருஷர்களின் புண்ணிய கதைகளைத் கவிதையினால் சித்திரிப்பதும், மோக்ஷஸாதனமாகக் காசீ கேஷத்ராடனத்தைக் கோருவதும், இயல்பாக விருந்ததெனத் தெரிகிறது.

இவர் வெகுகாலம்வரையில் காசீ பிரயாணத்தை மறக்கவில்லை. ஆனால் கடைசிவரை அவர் மனோரதம் ஸித்திக்கவில்லை என்று தோன்றுகிறது.

न गृहीतं श्रुतिहृदयं न च निगृहीतं परिप्लवं चेतः ।  
इच्छामि च धाम परं गच्छामि च विश्वनाथपुरीम् ॥

“வேதங்களின் அந்தரங்கமான அபிப்பிராயம் புரியவில்லை. நிலைகொள்ளாமல் அலைந்துகொண்டிருக்கும் இந்த மனதையும் அடக்கமுடியவில்லை. ஆனால் மோக்ஷத்தையடைய விரும்புகிறேன். ஆதலால் ஸ்ரீ விச்வநாதபுரமான காசிக்குப் போகப்போகிறேன்,” என்று (5) வைராக்ய சதகத்தில் கூறுகிறார். ஆனந்தஸாகர ஸ்தவத்திலும் பல சூடவை காசீ முக்திகேஷத்திரம் என்பதையும், தான் அங்கு

போகவேண்டும் என்பதையும் ஸ்மரிக்கிறார். சாந்தி விலாஸம், ஆனந்தஸாகரஸ்தவம் முதலியன இவருடைய முதிர்ந்த வயதில் எழுதப்பட்டவையாதலால், இவருடைய காசீ டீரயாணம், அதுவரை பிரார்த்தனையாகவே இருந்ததல்லாமல், நிறைபெறவில்லையென்று நினைக்கவேண்டியிருக்கிறது.

‘காலं ஜெதுமுபாயீ டீ’ என்ற ச்லோகத்தில் மற்றொரு உபாயமாக இவர் ஆரம்பித்த நளசரித்திரமும் முடிவுபெற்ற வில்லை. நளதமயந்தீ விவாஹ பர்யந்தம் எழுதியிருக்கிறார். கலியின் திருவிளையாடல்களை பிரஸ்தாபிக்கும் முன் கிரந்தம் நின்றறிவிடுகிறது. அதுவும் ஈச்வர ஸங்கல்பம் போலும்.

இவருடைய (6) சிவ லீலார்ணவ மஹாகாவ்யம் மதுரையைப்பற்றியது. இவருடைய (7) நீலகண்டவிஜய சம்பு, (8) ஸபாரஞ்ஜன சதகம், (9) கலிவிடம்பனம், (10) சிவோக் கர்ஷமஞ்ஜரீ, (11) சிவதத்வ ரஹஸ்யம், (12) சாந்திவிலாஸம், முதலியன இவர் மதுரையில் மந்திரி பதவியிலிருந்து ராஜ்யபாரத்தை வஹிக்கும்போது எழுதப்பட்டவை என்று நினைக்க இடமிருப்பதால், இவர், தன்னுடைய மத்யவயதில் மதுரை வந்திருக்கவேண்டும். இவர் வைதுஷ்யமும், கவித்வமும், குலமும், சீலமும், லோக ஞானமும், வாக் சக்தியும் தான் இவருடைய கீர்த்தியைப் பரப்பி, இவரை மதுரை நாயக்கரின் ஸபைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கவேண்டும். இந்த ஸம்பவம் கி.பி. பதினேழாவது நூற்றாண்டு துவக்கியபின், இவருக்கு சுமார் நாற்பது வயதில் நேர்ந்திருக்கலாம். இவர் திருமலை நாயக்கருக்கு மந்திரியாயிருந்தது பதினேழாவது நூற்றாண்டின் இரண்டாவது காலில். இவர் இலாகா வித்யா விஷயங்களும், தர்ம விஷயங்களும். அக்காலத்தில் பண்டிதர்களும், கவிகளும் இவர் மூலம் ராஜாஸ்தானத்தில் பெருமை பெற்றதாய்த் தெரிகிறது. இவர் ஆதரவைப் பெற்ற சொக்கனாதமகி, ராமபத்ர தீக்ஷிதர், சக்ரகவி முதலியவர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள். மேலும் ஸ்ரீ மீனாக்ஷி கோவில் திருப்பணி, புதுமண்டப நிர்மாணம், விக்ரஹகங்கள் ஸ்தாபனம், உத்ஸ

வங்களின் பாகுபாடு முதலிய காரியங்களை இவர் சாஸ்திரங்களையும் ஸம்பிரதாயத்தையும் ஒட்டி திட்டம்செய்து நிறைவேற்றி வைத்தார் என்று தெரிகிறது. ஸ்ரீ ஹாலாஸ்ய மாஹாத்மயத்தை அனுஸரித்து, ஸ்ரீ மீனாக்ஷி ஸுந்தரீசுவராளுக்கு ஒவ்வொரு வருஷமும் நடக்கவேண்டிய உத்ஸவாதிகள் நிர்ணயிக்கப்பட்டன. டெயிலர் துரை, மதுரை சரித்திர ஸம்பந்தமான தஸ்தாவேஜிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். நெல்சன் துரை என்பவர் மதுரையின் சரித்திரச் சுருக்கம் ஒன்று வரைந்துள்ளார். இவர்களின் குறிப்புகளில் அய்யாதீக்ஷிதர் (ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர்) சொல்படி கோவில் உத்ஸவங்கள் திட்டம் செய்யப்பட்டதாய் நன்கு விளங்குகிறது. இந்த ஸந்தர்ப்பத்திலேதான் அவர் ஷே உத்ஸவங்களுக்கு ஆதாரமான ஸ்ரீ ஹாலாஸ்ய மாஹாத்மயக் கதைகளை சிவலீலார்ணவம் என்ற மஹாகாவிய ரூபமாய் இயற்றினார் என்பதற்குச் சந்தேகமில்லை. மேலும் மற்றொரு சரித்திரமும் அங்கு கண்டிருக்கிறது. யாதெனில் பின் வருமாறு :—புதுமண்டப நிர்மாணம் 1626-ல் துவக்கப்பட்டு, 1633 வரை நடந்து முடிவுபெற்றது. இந்த வேலையை நிறைவேற்றினவன் சில்பசாஸ்திர நிபுணான சுமந்திர மூர்த்தி ஆச்சாரி. அவன் ஆரம்பத்தில் (1626-ல்) ஏகபாத மூர்த்தியின் சிலையை செதுக்கிய ஒரு கல்தூணை ஸ்தாபிக்கவேலை முடித்து ஒரு சுபமுகூர்த்தம் வைத்திருந்தான். அந்த மூர்த்தி பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனிடமிருந்து உண்டானார்கள் என்று காண்பிப்பதால், சிவோத்கர்ஷத்தை விரும்பாத வைஷ்ணவ பண்டிதர்கள் அக்காலே நாட்டக் கூடாதென்று ஆடுகூப்பித்து அரசனிடம் மனுசெய்துகொண்டார்கள். அரசன் உடுநிலைமை வஹித்து ஏகபாத மூர்த்தியின் தத்துவத்தைப்பற்றிய விசாரணைக்கு உத்திரவு கொடுத்தான். சைவர்களும் வைஷ்ணவர்களும் தங்கள் தங்கள் பிரமாண கிரந்தங்களைத் திரட்டிக்கொண்டு வியவஹாரம் நடத்த ஸித்தமாயினர். ஆறுமாத காலம் இந்த விவாதம் நடந்தது. மேற்கூறிய டெயிலர் துரை இந்தவிடத்தில் சைவர்

கள் கக்ஷிக்கு வாதத்தை நடத்த அப்பாதீக்ஷிதர் நியமிக்கப் பட்டார் என்றும், வைஷ்ணவர்களுக்கு ப்ரதிநிதியாக அய்யாதீக்ஷிதர் வாதம் நடத்த முன்வந்ததாயும் எழுதியிருக்கிறார். தமிழில் “அப்பா” என்பதும், “அய்யா” என்பதும் சற்றேறக்குறைய ஒரேமாதிரியாக எழுதப்படுகிறபடியால் இவர்கள் மொழிபெயர்ப்பிலோ, அல்லது இவர்கள் மூலதஸ்தாவேஜியிலேயோ, தவறு இருக்கிறதென்று நான் 1929 J. O. R. Madras Vol. III Part II பக்கம் 143-145-ல் நிரூபித்திருக்கிறேன். ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதருக்கு வியவஹாரப் பெயர் அய்யாதீக்ஷிதர் என்பதே. அதே டெய்லர் துரை, அய்யாதீக்ஷிதர் சொல்படி ஸ்ரீ மீனாக்ஷி கோவில் உத்ஸவங்கள் திட்டப்படுத்தப்பட்டன என்று எழுதுகிறார். டி. எஸ். குப்புஸ்வாமி சாஸ்திரிகள் முதல் விமர்சகர்கள் யாவரும் அப்பா தீக்ஷிதர் என்பவர் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் என்று எண்ணிக்கொண்டு, அய்யாதீக்ஷிதர் யாரோ ஒரு வைஷ்ணவர் என்று தீர்மானித்து விட்டார்கள். \* இதி லிருந்து ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் 1626 முடியவாவது ஜீவித் திருக்க வேண்டுமென்றும், ஆகையால் 1593-ல் அல்லது அதற்குப்பின் பிறந்திருக்கவேண்டுமென்று எரித்தாந்தம் செய்துகொண்டனர். அய்யாதீக்ஷிதர் என்ற நீலகண்ட தீக்ஷிதர் வைஷ்ணவர் கக்ஷியில் தலைமை வஹித்து, சைவத் தலைவரான தன் பெரிய தாத்தாவுடன் வாதப்போராடினார் என்பது முற்றிலும் அஸம்பாவிதம் என்பது நான் சொல்லாமலே படிப்பவர்களுக்கு விளங்கும். இந்த எழுத்துப் பிழையைத் திருத்திக்கொண்டால் எல்லாம் நேராகி விடுகிறது. அதாவது வைஷ்ணவர்களுக்கு அப்பா தீக்ஷிதரும், சைவர்களுக்கு அய்யாதீக்ஷிதரும் தலைவர்கள். அய்யாதீக்ஷிதர் தான் புதுமண்டப நிர்மாணவேலையை மேல்பார்த்து

\* அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் தனது 73-வது வயதில் காலமானார் என்பது, ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் மற்றவர்களும் நிர்ணயமாய்க் கூறியிருப்பதால் யாரும் அறிந்த விஷயம். அவர்களின் ஜீவகாலம் 1520 முதல் 1593 வரை என்று J. O. R-ல் என்னால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

வந்த மந்திரி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர். அவருடைய தூண்டுதலின்பேரிலேயே இந்த ஏகபாதமூர்த்தி வேலை செய்யப்பட்டிருக்கலாம். இவர் தன் சிவோத்கர்ஷ மஞ்ஜரீ, சிவதத்வ ரஹஸ்யம் முதலிய சைவகிரந்தங்களை இந்த ஸமயத்திலேயே இயற்றியிருக்கவேண்டும். இந்த இரண்டு கிரந்தங்களிலும் சிவபரமான ஸகல சாஸ்திர புராணங்களின் ஸாரமும் ஒருங்கே திரட்டப்பட்டிருக்கிறது. வைஷ்ணவ அப்பா தீக்ஷிதர் அரசாணிப்பால் வேங்கடாசாரியாரின் பாட்டனார். கர்னாடராஜனின் குருவான தாதாசாரியாரின் தங்கை புருஷன். விவாதத்தில் சிவோத்கர்ஷம் ஸ்தாபிக்கப்பட்டு, ஏகபாதமூர்த்தி ஸ்தம்பமும் நாட்டப்பட்டது. இன்றைக்கும் புதுமண்டபத்தின் வாயிலில் அந்த ஸ்தம்பத்தைப் பார்க்கலாம்.

புதுமண்டப நிர்மாணம் நடந்து வந்தது.

புது மண்டபத்தில் நடுவரிசைத் தூண்களில் மதுரை நாயக்கரின் சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவைகளில் ஒரு தூணில் தன் ஏழுபத்தனிகளுடன் திருமலை நாயக்கர் அமைக்கப்பட்டிருக்கிறார். கல்தச்சன் திருமலைநாயக்கரின் மனைவிகளுக்குள் மூத்தவளான பட்டமஹிஷியின் சிலையை உருப்படுத்திக்கொண்டிருந்தான். அவ்வுருவத்தின் இடது துடையில் சில்லுப்பெயர்ந்து விட்டது. சிலை, பின்னமாகிவிட்டதெனக்கருதி, சில்பி மறுபடி வேறு சிலை தயார் செய்யத்துவக்கினான். அப்போது ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் வேலைகளை கவனிப்பதற்காகச் சுற்றி வந்துகொண்டிருந்தார். சில்பி முகவாட்டத்துடன் வேலை செய்வதைப்பார்த்து, ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் “என்ன விசேஷம்?” என்று கேட்க, அவன், தான் எவ்வளவு கவனமாய்ச் செய்துக்கியும், சிலைக்கு பின்னம் ஏற்பட்டதையும், அதனால் மறுபடிவேலை செய்ய நேரிட்டதையும், தெரிவித்துக் கொண்டான். ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் சற்று யோஜித்துப்பார்த்து, “அப்பா நீ இனி எவ்வளவு சிலைகள் அடித்தாலும் இப்படியே நேரும்; ஏனெனில் இதில் கடவுளின்



அருள் இருக்கிறது. உன்பக்தி மிகுதிக்கும், உன் அந்தரங்க சத்தத்திற்கும், உன் உயர்ந்த குணங்களுக்கும், பிரஸன்னமாகி ஈச்வரன் உனக்குத்தெரியாத அம்சங்களைக்கூட, உள்ளபடி இருக்கச்செய்து, உன் சில்பத்தை சிறப்பிக்க நினைக்கிறார்போலும். உத்தமஸ்திரீ லக்ஷணம் பொருந்திய மஹாராணிக்கு இடதுதுடையில் இதே இடத்தில் பெரிய தோர் மச்சம் இருக்கவேண்டும். இது ஸாமுத்திரிக லக்ஷணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் நீ அந்தச்சிலையை அப்படியே வைத்துவிடு," என்றார். இன்றைக்கும் மூத்தமஹிஷியின் சிலையில் அந்த பின்னத்தைப்பார்க்கலாம். நாயகரும் பத்னிகளும் உள்ள தூண்வேலை முடிந்ததும், திருமலைநாயக்கர் வேலைத்திறத்தைப் பார்வையிடவந்தார். மூத்தராணியின் துடையில் பின்னமிருப்பதை அவர் கவனித்து, "ஏன் இந்தபின்னம் இருக்கிறது?" என்று சில்பியை வினவினார். சில்பி, தான் மறுசிலை செதுக்கத்துவக்கியதையும், தீக்ஷிதர் அவர்கள் மஹாராணிக்கு அந்தவிடத்தில் மச்சம் இருப்பதால் அவ்விதம் பின்னம் ஏற்பட்டதென்றும், அதனால் பின்னம் தோஷமாகாதென்றும், சமாதானம் சொன்னதையும் தெரிவித்தான். இதைக்கேட்டதும் அரசனுக்குக் கண்கலங்கியது. தலை கிருகிருத்தது. மீசை துடித்தது. ஒன்றும் பேசாமல் பரிவாரங்களுடன் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அங்குசென்று மனம் குழம்பி, மஹிஷிகளுடனும் பிரசன்னமாய்ப் பேசாமல், இரவுயோஜனையில் ஆழ்ந்திருந்தார். மறுநாள் காடையில் மனதை உறுதிசெய்துகொண்டு அரண்மனை அதிகாரி ஒருவனைக்கூப்பிட்டு. "ஸ்ரீ தீக்ஷிதர் அவர்களை நான்பார்க்கவேண்டுமென்று சொல்லி உடனே அழைத்துவா," என்று உத்திரவிட்டார்.

தீக்ஷிதர் அவர்கள் பூஜையிலிருந்த சமயம் அரசனின் உத்திரவு அவருக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விதம் அழைப்பு அவருக்குப் புதிதாதலினால் அவர் அரசனின் வரைமுறை மாறியதற்கு என்னகாரணம் என்று யோஜித்துப்பார்த்தார். தேவியின் அனுக்ரஹத்தால் ஞானசக்திபெற்ற அவ

ருக்கு, அரசன் மூடத்தனத்தால் தன்பேரில் விபரீத எண்ணம் கொண்டு கடுங்கோபத்துடன் தன்னை வர ஆஜ்ஞாபித்திருப்பது உள்ளத்தில் விளங்கியது. மனம் வருந்தினார். ஐச்வர்யவான்களின் பேதமை இதுவே என்று வெறுத்தார். இந்நிலைமையில் அரசனை பார்ப்பது தகாதென்று நிச்சயம் செய்துகொண்டு அம்பிகையினிடத்தில் தன் துயரத்தைத் தெரிவித்துவிட்டு, கர்ப்பூரஹாரத்திசெய்து, அந்த கர்ப்பூரத்தை யே தன் இரு கண்களிலும் வைத்துக் கண்களை அவித்துக் கொண்டார். “அரசன் எனக்கு விதிக்க எண்ணியிருக்கும் தண்டனையை நானே விதித்துக்கொண்டதாய் சொல்லிவிடு,” என்று வந்தவனுக்கும் விடைகொடுத்தனுப்பினார். கண் அவிந்த நிலைமையில் பரமேச்வரியின் திவ்யமங்கள ஸ்வரூபத்தைப் பாதம்முதல் சிரஸ் பர்யந்தம் தியானம் செய்துகொண்டு ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்தார். இவர் ஸ்தோத்திரம் செய்யும்போது பாதம் முதல் சிரஸ்பர்யந்தம் தேவியின் அந்த அந்த அவயவங்கள் கிரமமாக இவருக்கு பிரத்யக்ஷமாயின. ஸ்தோத்திரமுடிவில் இவர் பூராவாகக் கண் ஒளியைப்பெற்றார். இந்த ஸ்தோத்திரமே \* (13). ஆனந்தஸாகரஸ்தவம். ஸ்ரீ தீக்ஷிதர் அவர்களுக்குக் கண்டுகொடுத்த பரதேவதை இதில் பிரஸன்னமாகிருள். † இவர்

குறிப்பு: \* ஸ்ரீ தீக்ஷிதர் அவர்களின் மற்ற க்ருதிகள்:—(14) அன்பாப்தேச சதகம். (15) குருராஜஸ்தவம். தனக்கு அம்பிகைவிஷயமான உபாஸனாக்ரமங்களை உபதேசித்த கீர்வாணயோகீந்திரர் என்ற ஸந்யாஸி ஒருவரைப்பற்றிய ஸ்துதி. பூர்ணமாக அகப்படவில்லை.

(16) கையட வியாக்யானம் (வியாகரணம்) ஒன்று செய்திருப்பதாய் சொல்லுகிறார்கள். புஸ்தகம் இருப்பதாய் தெரியவில்லை.

† இதில் தேவியின் சரணவர்ணனையில்

अव्याजसुन्दरमनुत्तरमप्रमेयमप्राकृतं परममङ्गलमङ्घ्रिपद्मम् ।

सन्दर्शयेदपि सकृद् भवती दयादां द्रष्टासि केन तदहं तु विलोचनेन ॥

“எந்தக்கண்ணினால் உன்சரண கமலத்தை நான் பார்ப்பேன்?” என்று கவிசொல்வது மூலம் தனக்கு அந்த சமயம் கண்பார்வையில்லை என்பதையும் சிறிது சூசனை செய்கிறாரோ என்று நினைக்கும்படியிருக்கிற து

தாமே கர்ப்பூரத்தால் தன் கண்களை அவித்துக்கொண்டதையும் பின்பு தேவியைத் துதித்ததையும், அதனால் தேவியின் அனுகரஹத்தைப்பெற்று இழந்த கண்ணொளியைத் திருமப்ப பெற்றதையும், சாரர்கள் மூலம் அறிந்துகொண்ட அரசன் பச்சாத்தாபமடைந்து ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் ஸன்னிதானத்திற்கு ஓடிவந்து, அவர் பாதங்களில் பணிந்து பரிதவித்துத் தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் அவனுக்கு சமாதானம் சொல்லிவிட்டு ராஜஸேவையை விடுத்து, மதுரை விட்டகன்று தாம்ரபர்ணிதிரம் சென்று, அங்கு பாலாமடை என்ற கிராமத்தில் சிலகாலம் வசித்துப் பின்பு துறவரம்பூண்டு, அங்கேயே ஸித்தியடைந்தார். பாலாமடை கிராமத்திற்கு நீலகண்ட ஸமுத்ரம் என்று பெயர் வழங்குகிறது.

ஸ்ரீ தீக்ஷிதர் அவர்கள் திருமலை நாயக்கர் ஸபையை விட்டகன்றதற்கு வேறுசில காரணங்களும் சொல்லுகிறார்கள். ராஜஸேவையில் அவருக்கு, அதிருப்திக்குப் பலவீதமான காரணங்கள் இருந்திருக்கக்கூடும். ராஜஸ தாமஸ புத்தியுடைய ஐச்வர்யவான்களிடம் விவேகிகள் நெருங்கிப்பழகுவது எப்போதும் இடருள்ளதே என்பது வாழ்க்கைதத்துவம். ஸ்ரீ அப்பய்யதீக்ஷிதர், தன்மதப்பிரசாரம், கிரந்தபிரசாரம் முதலிய கார்யங்களில் அரசர்களின் ஊழியத்தை ஏற்றுக்கொண்டவராதலால், தனக்கு உதவியாயிருந்த அரசர்களைக் குறிப்பிட்டும், புகழ்ந்தும் எழுதுகிறார். ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரோ, அரசரின் கார்யங்களை, தர்மவழிகளில் நடத்திவைக்கப் பொருப்பைத்தான் ஏற்றுக்கொண்டவராதலினால், பொதுவாகவும், அன்யாபதேசமாகவும் ராஜஸேவையை நொந்துகொள்வதைப்பார்க்கிறோம். அவருடைய வைராக்யத்தையும், முழுக்ஷுத்வத்தையும், விரைவில் பழக்கச்செய்தது ராஜபரிசயம் என்று சொல்லலாம். இந்த உத்தமர் சாஸ்திர ஞானத்தையும் கரைகடந்து, லௌகிகப் பெருமையின் உன்னத சிகரத்தையும் அடைந்து, அனுபவித்து, மனம்தெளியாமல் கவிதையில் ஆச்வாஸத்தையும், தேவி

யிடம் சரணாகதியில் க்ருதக்ருத்யதையையும் முடிவான தத்துவங்களாகக் கண்டுகொண்டார் என்பது நம்போன்ற ஜீவராசிகள் அவருடைய சரித்திரத்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய ஸாராம்சம். அக்காலத்திலேயே ஸ்ரீ தீக்ஷிதரவர்களை அறிஞர்கள் தைவிகம்பொருந்தியவரென்று மதித்திருந்தார்கள். அவருடைய சிஷ்யர் மஹாகவி, ஸ்ரீராமபத்ர தீக்ஷிதர், அவரை ஸாக்ஷாத் அம்பிகையின் அவதாரமென்றே சொல்லுகிறார்: இம்மஹானுக்கு அம்பிகை பிரத்யக்ஷம் என்று சொல்லக்கூடிய சில கதைகள் இருக்கின்றன. ஆனந்த ஸாகரஸ்தவத்தைப் பார்த்தாலே, நமக்கு இந்தக் கதைகளில் ஒருவித நம்பிக்கை ஏற்படலாம். இந்தக்கவிதையை வாசிப்பவர்களுக்கு, “இதற்கும் தேவி பிரத்யக்ஷமாகவில்லை என்றால், தேவியே இல்லையென்று சொல்லிவிடலாம்” என்று தோன்றும். இந்த ஆனந்த ஸாகரஸ்தவத்தில் ஜீவன்முக்திநிலையை நெருங்கும் ஒரு ஆத்மாவின் த்வனி ஒலிக்கிறது. துக்ககாரணமான பந்தங்களையும், ஸந்தேகங்களையும் வேரறுக்க உதவாமல் சுற்றிச் சுழலவைக்கும் சாஸ்திரஞானத்தையும், அற்பபலனளிக்கும் கர்மமார்க்கத்தையும் நிராகரித்து, எங்கும் நிறைந்த பரிபூர்ணசக்தியான பரதேவதையின் ஸாயுஜ்யஸாம்ராஜ்யத்தை இந்த ஆத்மாநாடி ஆனந்தபரிதமாய் பிரகாசிக்கிறது. துக்கத்தையும், அழுகையையும், தைன்யத்தையும், ஆடம்பரத்தையும், அஹந்தையையும், ஸந்தேகத்தையும், ஸர்வவிதக்லேசங்களையும் கடந்து ஆனந்த ஸாகரத்தில் மூழ்கி மிதந்து விளையாடுகிறது இந்த பரிபூர்ண ஆத்மா என்பதை இக்கவிதையின் ஆனந்த ஸாகரஸ்தவம் என்ற அழகிய பெயரும், அதனுள் துலங்கும் ரத்னங்கள்போன்ற தைவிக ஒளிவீசும் கருத்துக்களும் நன்கு விளக்குகின்றன. இக்கவிதையின் முற்பாதியில் கவி, தான் ஆயுள்முழுவதும் கற்றதும் ஆசரித்ததும் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை என்று நிரூபித்தவிட்டு, தனக்கு தேவியிடம் சரணாகதியே கதி என்று உணர்த்துகிறார். பின் பாதியில் தேவி ஸ்வரூப

தியான ரூபமான பாதாதி கேசாந்தவர்ணனையும் பற்பலவிதமாகத் தன் ஆத்மார்ப்பணமும் அடங்கி யிருக்கின்றன. ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் தன் மனோ நிலைமையைத் தானே பரீக்ஷித்துத் தெரிந்து கொள்வதற்காக, ஊமத்தஞ்சாரைப்பருகி மயக்கத்தை அடைந்தார். அந்த நிலைமையில், தான் பிதற்றுவதை எழுதி வைக்கும்படி சிஷ்யர்களுக்கு உத்திரவிட்டிருந்தார். அவர் உன்மத்த நிலைமையில் பிதற்றியது உன்மத்த பஞ்சாசத் என்ற ஆத்மார்ப்பண ஸ்துதி. இதில் தன்னையே ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்து கொள்கிறார். ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆனந்தஸாகர ஸ்தவத்தில், தேவியிடம் தன்னை ஒப்புவித்து விடுகிறார். இவர் புத்தி பூர்வகமாக ஆத்மார்ப்பணம் செய்வதால், சாஸ்திரங்களில் கூறியுள்ள மோக்ஷ ஸாதனங்களை ஆராய்ச்சி செய்து எல்லாம் ஏட்டுச் சுவைக்காய் என்று நிரூபித்து, சரணாகதியே கதி என்று முடிவுசெய்து அதையே அனுஷ்டிக்கிறார்.

கம்பீரமானவையும் சாஸ்திர ரஹஸ்யங்களை ஜீவனாகவுடையவையுமான ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களின் வாக் விலாஸங்களுக்கு, இதுவரை அநேகமாய் வியாக்யானங்கள் ஏற்படாததாலும், உபதேச பரம்பரையில் அவைகள் உலாவி வராததாலும், ஆனந்தஸாகர ஸ்தவத்தில், எனக்கு ஏற்பட்ட ஸம்சயங்களை, நான் திருவானைக் காவலிலிருக்கும் மஹாபண்டிதர், ப்ரும்மஸ்ரீ ராமா சாஸ்திரிகள் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன், அவர்கள் அன்பு கூர்ந்து எனக்குச் செய்த உதவிக்கு என் க்ருதஜ்ஞாதையை விநயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களின் இரு சிறு காவியங்களை மொழி பெயர்க்க என்னைக் கட்டினையிடுவதின் மூலம் ஸ்ரீ ஆசார்யர் அவர்களின் அனுக்ரஹ திருஷ்டிக்கு நான் பாத்திரமானது எனக்கு ஜன்ம ஸாபல்யமென்றே கருதுகிறேன்,

திருவாலங்காடு }  
6-3-44.

ய. மஹாலிங்க சாஸ்திரி

சுபமஸ்து

ஸ்ரீ:  
ஸ்ரீ மாரூஷோ நம:

## வி ஞ் ஞ ஈ ப ன ம்

//////////

1944இல் பிப்ரவரி 7-உயில் வெளிவந்த ஸ்ரீமுக கவியால் பாடப்பட்ட பஞ்சஸ்தீ என்னும் ஸ்ரீமுக பஞ்சஸ்தீ புத்தகம் தங்கள் பார்வைக்கு கிடைத்து அதைப் படித்து களித்திருப்பீர்களென்று நம்புகிறோம்.

ஐகன் மாதாவின் கருணையினாலும், ஸ்ரீ காம கோடி பீடாதிபதிகளின் விசேஷ அருக்ரஹத்தாலும் ஸ்ரீ ஆந்தசாகரஸ்தவம் என்ற மதுரமான கால்யம் இப்போது வெளி வருகிறது. இதில் மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் தாம் அனுபவித்த ஆனந்த ரஸத்தை மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்பிகையின்பேரில் பாடிப் போற்றி ஸ்ரீ தேவியின் ப்ரபாவத்தையும், தேவியின் உபாஸநா பலத்தினால் தனக்கு வித்தித்த திவ்ய சக்ஷஸ்ஸவின் மஹிமையினால் அடைந்த பெருமையையும், தேச மக்களுக்கு ஸவிஸ்தாரமாக தெரியப்படுத்தினதற்கு நாம் எல்லோரும் அவர்களுக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

இப் புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் அனுவாதம் எழுதித் தந்துதவிய ஸ்ரீ. ய. மஹாலிங்க ஸாஸ்திரிகள் அவர்களுக்கும், ஆங்கிலத்தில் முகவுரை எழுதித் தந்துதவிய மதுரை ப்ரபல வக்கீலும் ஜகன்மாதாவான ஸ்ரீ மீனாட்சி தேவியின் கைங்கர்யத்துக்கும், ஸனாதன தர்மத்திற்கும் அதிகமாகத் தொண்டுபுரிந்து வருபவருமான தர்மபூஷண, தர்மஸம்வர்தக, ப்ரம்மஸ்ரீ N. நடேசய்யர் அவர்களுக்கும், இந்தப் புத்தகத்தின் அட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மீனாட்சிதேவியின் மூவர்ண உருவப் படத்தைத் தயாரித்து உதவிய மதுரை ஆர்ட் ஸ்கூல் ஸூபரின் டெண்டென்ட் ஸ்ரீ ஸுந்தரமய்யர் அவர்களுக்கும், இதைப் படிக்கும் பக்தரவர்களுக்கும், படிக்கக் கேட்குமவர்களுக்கும் மதுராபுரி ஸ்ரீ மீனாட்சி தேவியின் அருள் பரிபூர்ணமாக உண்டாகும்படி பிரார்த்தித்துக் கொள்ளப்படுகிறது.

19-5-44. ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம்.







ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பிடாதிபதிகள்  
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள்

॥ श्रीः ॥

## ॥ आनन्दसागरस्तवः ॥

विज्ञापनाहं विरलावसरानवाप्त्या

मन्दोद्यमे मयि दवीयसि विश्वमातुः ।

अव्याजभूतकरुणापवनापविद्धा-

न्यन्तः स्मराम्यहमपाङ्गतरङ्गितानि ॥ १ ॥

விஜ்ஞாபநாஹ்விரலாவஸரானவாப்த்யா

மந்ஹோடியமே மயி டவீயஸி விஸ்வமாது: ।

அவ்யாஜஹூதகருணாபவநாபவித்த்யா-

ந்யந்த: ஸ்மராம்யஹமபாங்குதரங்குறிதாநி ॥ ௧ ॥

विज्ञापनाहं विरलावसरानवाप्त्या = விண்ணப்பம் செய்துகொள்ள

செளகர்யமானதும் தனிமையானதுமான ஸந்தர்ப்பம்

கிடைக்காததால், மन्दोद्यमे = முயற்சியை விட்டுவிட்ட மயி =

நான் दवीयसि = ஒதுக்கியிருந்தபோது विश्वमातुः = ஜகன்

மாதாவினுடைய अव्याजभूतकरुणापवनापविद्धानि = தானாகவெழுந்த

கருணை என்ற காற்றினால் எழுப்பிக் கிளப்பப்பட்ட அபாङ्ग-

तरङ्गितानि = கடைக்கண் ஒளி வீச்சுகளின் அலைகளை अहं =

நான் अन्तः स्मरामि = உள்ளத்தில் தியானம் செய்கிறேன்.

(கருத்துரை) ஜகன்மாதாவின் கருணையால் தூண்

டப்பட்டவைபோல கவியின் நினைவுகள் திடரென்று

அவளிடம் தன் பாபங்களைத் தெரிவித்துக்கொள்ள ஸந்

நத்தமாயின. இதில் த்வனிக்கும் உவமை யாதெனில்,

“எப்படி ஒரு பிரபுவைக் காண அவகாசம் கிடைப்பதரி

தென மனம் முறிந்து விலகியிருக்கும் ஏழைக்குக் கருணை

மிகுந்த அப்பிரபுவின் அழைப்பே எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுத் தன் விண்ணப்பங்களைத் தெரிவித்துக்கொள்ள செளகர்யம் ஏற்படலாமோ அவ்விதம்” என்பது.

1. I contemplate on the wave-like succession of glances, impelled by a swift-springing gale of compassion, of the Mother of the Universe, even while I stood at great distance sluggishly despairing of being vouchsafed an opportunity to plead my plight before her.

அவேதாமவிदितं கிமத்யப்யநுக்

வக்தவ்யமாத்ரஜோபஸமாய நாலம் ।

இத்யயேஸே கிமபி தக்ஷுவணே நிதாது

மாத: ப்ரஸீத மலயத்வஜபாண்ட்யகந்யே ॥ 2 ॥

ஆவேதீ)தாமவிதீதம் கிமய்யாப்ய நுக் தம்

வக் தவ்யமாந்தரநுஜோபஸமாய நாலம் ।

இத்யயேஸே கிமபி தக்ஷுவணே நிதாதும்

மாத: ப்ரஸீத மலயத்வஜபாண்ட்யகந்யே ॥ 2 ॥

அவிदितम् = நீ அறியாததை அவேததா கிம் = நான் சொல்லப்போகிறேனா? அபி = ஆனாலும் வக்தவ்யம் = சொல்லப்பட வேண்டியது அநுக் = சொல்லப்படாவிட்டால் அந்தரஜோபஸமாய நாலம் = மனதின் புண் ஆராத. இதி = என்ற காரணத்தினால் கிமபி த = அதைக் கொஞ்சம் தவணை நிதாதும் = காதில் போட்டுக்கொள்ளும்படி அர்த்தே = (நான் உன்னை) பிரார்த்திக்கிறேன். மலயத்வஜபாண்ட்யகந்யே = ஹே மலயத்வஜ பாண்டியன் புதல்வியே மாத: = அம்மா ப்ரஸீத = நீ தயை புரியவேண்டும்.

(கருத்துரை) ஸகல ஜீவர்களிலும் அந்தர்மியாயிருக்கும் ஜகன்மாதாவுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்றாலும் பக்தன் தன் குறைகளைச் சொல்லிக்கொள்வது எதற்கென்றால், தன் மனத்தின் ஆறுதலுக்காகவே. புலம்புதலினால் சோகம் தணியுமல்லவா? ஆகையால் நீ அறிந்ததையே உன்னிடம் சொல்லிக்கொண்டு உன்னைக் கிலேசப்படுத்துவதை ஒரு குற்றமாக எண்ணாதே. என் தாயே, கொஞ்சம் செவிசாய்த்து அருள்புரிவாய்.

2. How can I have anything to say which is not already known to you (in your omniscience)? And yet the urgent thoughts being forcibly shut up will deprive me of the relief which I direly need from their outflow. Daughter of Malayadhvaja Pāṇḍya, my Mother, I therefore request you to give me a hearing:

आक्रन्दितं रुदितमाहतमानने वा

कस्यार्द्रमस्तु हृदयं किमतः फलं वा ।

यस्या मनो द्रवति या जगतां स्वतन्त्रा

तस्यास्तवाम्ब पुरतः कथयामि खेदम् ॥ ३ ॥

ஆகருந்திதம் ருதிதமாஹதமானநே வா

கச்யார்த்ரமஸ்து ஹ்ரதயம் கிமத: ஹலம் வா ।

யஸ்யா மனோ த்ரவதி யா ஜகதாம் ஸ்வதந்த்ரா

தஸ்யாஸ்தவாம்வ புரத: கதயாமி லேதம் ॥ ௩ ॥

आक्रन्दितम् = கதறினேன் रुदितम् = அழுதேன் आनने आहतं

वा = முகத்திலும் அடித்துக்கொண்டேன் என்றாலும் कस्य

हृदयम् = எவனுடைய மனம் आर्द्रमस्तु = (தயையால்) இளகும்?;

இளகினாலும் अतः किं वा फलम् = அப்படி என்ன பலன் கிடைக்க

கப்போகிறது? अम्ब = தாயே यस्या: मनः = எவளுடைய

மனம் ட்வதி=உருகுமோ யா=எவள் ஜகதாம்=ஜீவராசிகள்  
விஷயத்தில் ச்வத்ரா=எதையும் இஷ்டப்படி நடத்தக்கூடிய  
வளோ தஸ்யா: தவ புரத: = அப்பேர்ப்பட்ட உன் முன்னிலை  
யில் லேதம் கதயாமி=என் துக்கத்தைத் தெரிவித்துக்கொள்  
கிறேன்.

(க - ரை) என் துக்கத்தைப் பிறர் யாரிடம் சொல்  
லிக்கொள்வது? யார் கேட்டுக் இரங்கப்போகிறார்கள்? அப்  
படி யாராவது இரங்கினாலும் அவர்களால் என் துக்கத்தை  
நிவர்த்தி செய்ய எப்படி முடியும்? தாயே, ஸகல ஜீவர்  
களையும் உன் இஷ்டப்படி நடத்த சக்தியுள்ள உன் முன்  
என் பரிதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதைத் தவிர  
வேறு எனக்கு வழி என்ன இருக்கிறது?

3. If I were to cry myself hoarse, lament piteously  
or slap my mouth in despair in front of another, will  
that another melt with pity for me? And even if he  
does, can he help me anyway? I therefore wish to give  
vent to my sorrow in your presence as you rule the  
world and are apt to be moved to compassion.

पर्याकुले मनसि वाचि परिस्खलन्त्या-

मावर्तगर्त इव चक्षुषि घूर्णमाने ।

कस्तेऽभिधास्यति शिवे मम तामवस्थां

काले दयस्व कथयामि तवाधुनैव ॥ ४ ॥

பர்யாகுலே மநஸி வாஹி பரிஸ்வலந்த்யா-

மாவர்தஸ்த இவ சக்ஷுஷி வுர்ணமானே ।

கஸ்தே஽பிதாஸ்யதி ஸிவே மம தாமவஸ்யாம்

காலே டயஸ்வி கதயாமி தவாஹுநைவ ॥ 4 ॥

சிவே = ஈசுவரி (மங்களத்தையளிப்பவளே) மனசி பரியாகுலே =  
மனம் குழம்புகையிலும் வாசி பரிஸ்கலந்யாம் = வார்த்தை குளரு  
கையிலும் சக்ஷி = கண் அவதர்ஸதீ இவ = சுழல் குழிபோல்  
பூர்ணமானே = சுழலும்போதும் தாம் மம அவஸ்தாம் = அத்தகைய என்  
நிலைமையை தே = உனக்கு க: அமிதாஸ்யதி = யார் சொல்லப்  
போகிறார்? காலே அபூநைவ = வாய்த்தஸமயத்தில் இப்போதே  
தவ கதயாமி = உனக்குச் சொல்லுகிறேன். தயஸ்வ = தயை  
செய்வாயாக.

(க - ரை) பிராணவியோகமேற்படும் காலத்தில் உன்  
னிடம் என் நிலைமையைச் சொல்லிக்கொள்ள இந்திரி  
யங்கள் வசத்திலிருக்காது. ஆகையினால் இப்போதே என்  
எண்ணங்களை வெளியிட உத்தேசித்திருக்கிறேன்.

4. (During the closing moments of life) when my  
mind will be much disturbed, when the tongue will  
falter, and when the eyes will whirl as if caught in a  
vortex, who will be able to describe my condition to you.  
Oh! Consort of Siva, I will be-times make my submis-  
sion to you. Kindly listen.

भक्तिं करोतु नितरां सुरजातिमात्रे

ग्रामीणजन्तुरिव पौरजनेषु लोकः ।

अन्यत्र देवि भवदीयपदारविन्दा-

दाकृष्यमाणमपि मे हृदयं न याति ॥ ५ ॥

ஊக்திம் கரோது நிதராம் ஸுரஜாதிமாத்ரே

ஞாமீணஜந்தூரிவ பௌரஜநேஷு லோக: ।

அந்யத்ர தேவி ஹவதீயபதாரவிந்ஷா-

டாக்ஷ்யமாணமபி மே ஹ்ருதயம் ந யாதி ॥ ௫ ॥

லோக: = உலகத்தவர்கள்      அமீனஜந்நு: = பட்டிக்காட்டுப்  
 பிராணிகள்      பூர்ஜநேபு ஐவ = பட்டிணத்து ஜனங்களைப் பாராட்  
 டுவதுபோல்      சூர்ஜாதிமாந்நே = பொதுவாக தேவ இனத்தைச்  
 சேர்ந்த பற்பல தேவதைகளிடம்      நிராந்      மக்தி கரோது = நிரம்ப  
 பக்தியைச்      செலுத்தட்டும்.      தேவி = தேவியே      மவதீயபதார-  
 விந்நாத் = உன் சரண கமலங்களைவிட்டு      அந்யந்ந = வேறு  
 இடத்தில்      மெ ஹதயம் = என் மனம்      அகூஹ்யமாணமபி = இழுக்கப்  
 படினும்      ந யாதி = போகாது.

(க - ரை) உன்னைத்தவிர மற்ற தேவதைகளை ஜனங்  
 கள் நாடுவது பட்டிக்காட்டான் பட்டணத்து மனுஷ்யனைப்  
 பெரியவர்களென்று நினைத்து நாடுவதுபோலவேயாகும்.  
 நான் அப்படி ஏமாறுபவனல்ல. உன்னைத்தவிர வேறு  
 தேவத்தை என் மனம் நாடாது.

5. Others may fill themselves with enthusiasm for the galaxy of Divine Beings even as the poor rustic does for the town-bred people; but my Goddess, my heart can never be drawn, even by force, away from the lotus feet of yours.

அங்நீகூரு த்வமவதீரய வா வயம் து  
 தாஸாத்நேதி வஹஸைவ ஜயேம லோகாந் ।  
 ஏதாவதேவ சுகரோ நநு விஸ்வமாத-  
 ருஹ்டதரகிங்ரமௌலிமங்: ॥ 6 ॥

அங்நீகூரு த்வமவதீரய வா வயம் து  
 தாஸாத்நேதி வஹஸைவ ஜயேம லோகாந் ।  
 ஏதாவதேவ சுகரோ நநு விஸ்வமாத-  
 ருங்ணஹ்ணஹ்யரகிங்கரமௌலிஹ்ம: ॥ 6 ॥

त्वम् अङ्गीकुरु=நீ ஏற்றுக்கொண்டாலும் சரி அல்லது  
 अवधीरय वा=உதரித்தள்ளினாலும் சரி, वयं तु=நாங்களோ  
 வெணில் तव दासाः=உனது ஊழியர்கள் इति वचसा एव=என்று  
 சொல்லிக்கொண்டே लोकान्=உலகங்களை जयेम=ஜயித்துவிடு  
 வோம். विश्वमातः=ஏ ஜகன்மாதாவே एतावता एव=இத்துடனே  
 उद्दण्डदण्डधरकिङ्करमौलिभङ्गः=கரேரமான யமகிங்கரர்களின் மண்  
 டையை உடைப்பது सुकरः ननु=சுளுவில் ஆகிவிடுமல்லவா.

(க - ரை) ஓ! ஜகன்மாதாவே! நீ எங்களை ஏற்றுக்  
 கொண்டாலும் புறக்கணித்தாலும் உன்னுடைய தாஸன்  
 என்ற வார்த்தையினாலேயே உலகங்களை ஜயித்துவிடுவோம்.  
 இத்தகைய எங்களுக்கு யமபடர்கள் தான் எம்மாதிரம்?  
 (அம்பாளுடைய மஹிமை அவ்வளவு பெருமை  
 வாய்ந்தது.)

6. Whether you accept me or reject me, it matters  
 not. For I will lord it over the world by merely  
 calling myself your slave. This much will do for me  
 to break the heads of the horrible messengers of  
 Death.

वेदान्तवाक्यजनितं विमलं विचारै-  
 रासाद्य बोधमनुचिन्तनतोऽपरोक्षम् ।  
 मुक्तिं व्रजन्ति मनुजा इति सूक्तिमाद्या-  
 मालम्ब्य कस्तरितुमर्हति शैलकन्ये ॥ ७ ॥

வேடாந்தவாக்யஜநிதம் விமலம் விவாரை-  
 ராஸாடிய) போயமனுவிந்தநதோ஽பரோக்ஷம் ।  
 முக்திம் வ்ரஜந்தி மதுஜா இதி ஸூக்திமாடிய)-  
 மாலம்ஹ்ய) கஸ்தரி துமர்ஹதி ஸைலகந்யே ॥ ௭ ॥  
 ஶைலகந்யே=பர்வதகுமாரியே வேடாந்தவாக்யஜநிதம்=வேதாந்த  
 வாக்கியங்களைக் கேட்பதினால் உண்டானதும் விவாரை:



விமலம் = ஆராய்ச்சிகளால் தெளிந்ததும் அநுசிந்தன: அபரோ-  
 க்ஷம் = இடைவிடாமல் தியானம் மனனம் செய்வதால் நேரில் ஏற்படுகின்ற துமான போதம் அசாச = (ஆத்ம)  
 ஞானத்தை அடைந்து மனுஜா: முக்தி வ்ரஜந்தி = மனிதர்கள் முக்தி அடைகிறார்கள். इति आयां सूक्तिम् = என்ற முதன்மையான வசனத்தை (வேதமொழியை) அலங்க்யம் = கைபிடித்துக்கொண்டு (ஆதாரமாகக்கொண்டு) க: = எவன் தாரித்யம் = கரையேற அஹி = தஞ்சந்தவனாவான்,

(க - ரை) ஞானமார்க்கத்தைப் படிப்படியாக ஆசிரயித்து மோக்ஷம் பெறுவதெனில் அஸாத் தியமான காரியமே. உபநிஷத் வாக்கியங்களைக் கற்றறிந்து அவைகளின் தாத்பர்யத்தை ஆராய்ந்து மனனம் செய்வதால் ஞானோதயம் உண்டாகிறது. அந்த ஞானத்தின் மூலம் முக்தியடையலாம் என்ற வேதாந்தக்கொள்கையெல்லாம் எழுத்தில் வாசிக்கலாமே ஒழிய அனுஷ்டானத்தில் கடினமாதலால் யாருக்குப் பயன்படப்போகின்றது?

7. Daughter of the Hills, scarcely any, as a matter of fact, can get over misery by depending upon the declaration of the revealed utterances that men attain salvation through real knowledge proceeding from a study of Vedānta, chastened by sharp enquiry and assimilated by deep contemplation.

एकैकवेदविषयाः कति नाम शाखा-

स्तासां शिरांसि कति नाम पृथग्विधानि ।

अर्थावबोधविधुरोऽक्षरलाभ एव

केषां नृणां कतिभिरस्तु शरीरबन्धैः ॥ ८ ॥

ஏகைகவேஷவிஷயா: கதி நாம ஸாவா-

ஸ்தாஸாம் ஸிராம்ஸி கதி நாம ப்ருயந்ஷியாநி ।  
ஆயா வவேயவியுரோக்ஷரலால ஏவ

கேஷாம் ஸ்ரீணாம் கதிஷிரஸ்து ஸரீரபந்யை: ॥ ௮ ॥

ஏகைகவேஷவிஷயா: शाखा: = ஒவ்வொரு வேத ஸம்பந்தமான கிளைகள், கதி நாம = எவ்வளவு? तासां पृथक्विधानि शिरांसि = அக் கிளைகளுக்குத் தனித்தனியான உபநிஷத்துக்கள் கதி நாம = எத்தனை? अर्थावबोधविधुर: = அர்த்தஜ்ஞானமில்லாத, अक्षरलाभ: एव = அக்ஷரங்களை அப்யஸிப்பது மட்டும் கேள் நுணம் = எவ்வளவு பேர்களுக்கு கதிம: शरीरबन्धै: = எத்தனை ஜன்மங்களில் अस्तु = ஏற்படலாம்?

[க - ரை) வேதங்கள் நான்கு. ஒவ்வொரு வேதத் திற்கும் கிளைகள் பல. அந்த அந்தக் கிளைகளுக்குத் தனித்தனியான உபநிஷத்துக்கள். இவைகளையெல்லாம் அர்த்தம் தெரிந்துகொள்ளாமல் அத்யயனம் மட்டும் செய்வதற்கே பல ஜன்மங்கள் வேண்டும். அப்படி அத்யயனம் செய்யக்கூடியவனும் கோடிக்கு ஒருவன் இருக்கலாம்.

8. Innumerable are the branches of the several Vedas, and those branches have their own innumerable Upaniṣads severally. How many births will one have to pass through, before one learns the texts alone leaving out of consideration a knowledge of their meaning.

न्यायाः परस्परविभिन्नदिशः सहस्र-  
मुच्चावचानि च भवन्त्युपबृंहणानि ।

एवं स्थिते गिरिसुते निगमोपलानां  
तात्पर्यसारमवधारयितुं क्षमः कः ॥ ९ ॥

நாயா : பரஸ்பரவிவிந்நலிஸ : ஸஹஸ்ர-  
முச்சாவவாநி ல லவந்த்யுபஸ்யம்ஹணாநி ।  
ஏவம் ஸ்யுதே நிரிஸுதே நி முமோபலாநாம்  
தாத்பர்யஸாரமவ்யாரயிதும் க்ஷம : க : ॥ ௯ ॥

परस्परविभिन्नदिशः = ஒன்றுக்கொன்று மாறுடாடான  
போக்குள்ள ந்யாயா : सहस्रम् = மீமாம்ஸா நியாயங்கள் ஆயி  
ரம். उपवृंहणानि च = அவைகளின் வியாக்கியானம் முதலிய  
விஸ்தாரங்களோ उचावचानि भवन्ति = பலவிதமாயிருக்கின்றன.  
गिरिसुते = பர்வதகுமாரியே एवं स्थिते = இவ்விதமிருக்கையில்  
निगमोपलानाम् = வேதங்களாகிற கற்களின் तात्पर्यसारम् = உண்  
மையான உட்கருத்தை (சிறப்பை) अवधारयितुम् = நிர்ணயிப்  
பதற்கு कः क्षमः = எவன் திறமையுள்ளவன்?

(க - ரை) வேதார்த்தங்களை விளக்கக்கூடிய சாஸ்  
திரங்களோ மஹர்ஷிகளின் மனம்போன போக்காய்  
ஏற்பட்டிருக்கின்றன. ஒருவர் சொன்னபடி ஒருவர்  
சொல்வதில்லை. அந்த மஹர்ஷிகளின் வித்தாந்தங்களை  
விவரிக்கும் நூல்களோ பலவிதமாயிருக்கின்றன. பின்  
வந்த மேதாவிகளோ, குவியல் குவியலாய்ப் புஸ்தகங்களை  
எழுதி ஒன்றும் புரியாமல் அடித்துவிட்டார்கள். இந்த  
நிலைமையில் வேதங்களின் உண்மையான கருத்தை எப்படி  
அறிந்து எதை அநுஷ்டித்து எந்த விதமாய் கரையேறு  
கிறது?

9. The philosophical schools are many and mutu-  
ally contradicting. And the commentaries pertaining  
to them have grown immensely vast. In this state of

things, Oh Daughter of the Hills, who is competent to ascertain the essential purport of the unyielding Vedic lore?

अस्त्वक्षरग्रहविधिर्जनुषां सहस्रै-  
 रापाततो भवतु वापि ततोऽर्थबोधः ।  
 दुर्वादिकल्पितविकल्पतरङ्गसान्द्रान्  
 दुष्पूर्वपक्षजलधीन् कथमुत्तरेयुः ॥ १० ॥

அஸ் த்வக்ஷர ஶ்ரஹவியிர்ஜ நுஷாம் ஸஹஸ்ரரை-  
 ராபாததோ ஹவது வாபி ததோ<sup>5</sup>யேவோய: ।  
 ஶ்ரீ<sup>6</sup>ர்வாஹிகல்பிதவிகல்பதரங்மஸாந்<sup>7</sup>ரீரார்  
 ஶ்ரீ<sup>8</sup>ஷ்பூர்வபக்ஷஜலயீந் கயமுத்தரேயு: ॥ 10 ॥

जनुषां सहस्रैः = ஆயிரம் ஜன்மங்கள் எடுத்து அக்ஷரஶ்ரஹவிதி: =

அக்ஷரஞானம் ஸம்பாதித்துக் கொள்வதாய் அஸ்து = வைத்துக் கொள்வோம். தத: = பின்பு (பல ஜன்மங்களில்) அर्थबोध: அபி = அர்த்தஞானமும் அபாतत: भवतु वा = (மேலெழுந்ததாக — ஆழ்ந்ததல்லாமல்) ஒருவாறு ஏற்படுவதாய் வைத்துக் கொள்வோம். दुर्वादिकल्पितविकल्पतरङ्गसान्द्रान् = குதர்க்கம் செய்பவர்களால் பரப்பப்பட்ட குயுத்திகளாகிற அலைகள் நிரம்பிய दुष्पूर्वपक्षजलधीन् = துர்க்குதிகளாகிற சமுத்திரங்களை कथम् उत्तरेयुः = எப்படி தாண்டுவார்கள்.

(க - ரை) ஒரு மனுஷ்யனுக்கு வித்யை வரவேண்டுமானால் பல ஜன்மங்களின் வாஸனாபலம் வேண்டியிருக்கிறது. அவன் தத்வவிசாரத்திற்குத் தொடங்கும்போது பல துர்மதக்காரர்களின் துர்க்குதிகளையெல்லாம் எதிர்த்துப் போராடவேண்டி வருகிறது. இல்லையேல், அவை அவன் ஆராய்ச்சியைக் கெடுத்துவிடுகின்றன. (வித்தாந்தார்த்தத்தை அறிவது சிரமமென்பது கருத்து.)

10. Let us suppose that in thousands of births one masters the Vedic texts and in the course of many others informs himself of their general purport. Even then one will be confronted by the oceans of the perverted philosophical theories impassable with the surging billows of idle contentions raised by wicked opponents of Truth.

ब्रह्मेति शक्तिरिति बन्धविमोचनीति  
 मायामयीति मदनान्तकवल्लभेति ।  
 सप्ताष्टशब्दपरिवर्तनमात्र एव  
 सामर्थ्यमावहति शास्त्रपरिश्रमोऽयम् ॥ ११ ॥

ப்ரஹ்மேதி ஸக்திரிதி வந்யவிமோசநீதி

மாயாமயீதி மதநாந்தகவல்லலேதி ।

ஸப்தாஷ்டஸஹ்பரிவர்தனமாத்ர ஏவ

ஸாமர்யமாஹதி ஸாஸ்த்ரபரிஸ்ரமோ஽யம் ॥

ब्रह्म इति = பிரம்மம் என்றும் शक्तिः इति = சக்தி என்றும்  
 बन्धविमोचनी इति = (பவபந்தத்தை) விடுவிப்பவள் என்றும்  
 मायामयी इति = மாயா ரூபிணீ என்றும் मदनान्तकवल्लभा इति =  
 காமனை எரித்த பரமசிவனின் அன்பிற்குரியவள் என்றும்  
 सप्ताष्टशब्दपरिवर्तनमात्रे एव = ஏழு எட்டு வார்த்தைகளைத் திரும்  
 पत् तिरुम्प மாற்றி உச்சரிப்பதில் மட்டுமே अयं = இந்த  
 शास्त्रपरिश्रमः = சாஸ்திரப்பயிற்சி सामर्थ्यम् आवहति = திறமையை  
 உண்டுபண்ணுகிறது.

(க - ரை) சாஸ்திரபாண்டித்யம் ஏற்பட்டாலும்  
 ஆடம்பரமாக பிரம்மம், சக்தி, பந்தம், மாயை இந்த  
 மாதிரியான விஷயங்களைப்பற்றிப் புரட்டி புரட்டிப் பேசு

ஸாமையொழிய நற்கதிக்குக் காரணமான உண்மையறிவு அநுபவத்தில் ஏற்படுவதில்லை.

11. After all, even sound learning in the "Śāstras" can but impart to one scarcely little more than the cleverness in bandying a few high sounding words like, Brahman, Śakti, Bandhavimochanī, (the releaser from bonds) Māyāmayī (the genius of illusion) Madanāntaka-Vallabhā (the consort of the destroyer of Cupid) etc.

तस्मै प्रसीदसि गिरीन्द्रसुते य इत्थं  
संपादयेत शनकैरपरोक्षबोधम् ।  
यस्मै प्रसीदसि स च क्षमतेऽवबोद्धु-  
मित्थं परस्परसमाश्रयमेतदास्ते ॥ १२ ॥

தஸ்மை ப்ரஸீதஸி திரீந்ரஸுதே ய இத்தம்  
ஸம்பாதயேத ஸநகைரபரோக்ஷவோஹம் ।  
யஸ்மை ப்ரஸீதஸி ச சக்ஷமதே஽வவோஹம்  
இத்தம் பரஸ்பரஸமாஸ்ரயமேததாஸ்தே ॥ ௧௨ ॥

गिरीन्द्रसुते = பர்வதராஜன் புதல்வியே इत्थम् = இவ்விதமாக ய: = எவன் शनकै: = சிறுகச்சிறுக अपरोक्षबोधम् = (அபரோக்ஷமான அறிவை) ஆத்மாநுபவத்தை संपादयेत = சம்பாதிக்கிறானே तस्मै = அவன் பொருட்டு प्रसीदसि = நீ தயை செய்கிறாய். यस्मै = எவன் பொருட்டு प्रसीदसि = தயை செய்கிறாயோ स च = அவனே अवबोद्धुं क्षमते = அபரோக்ஷஞானத்தைப் பெறக்கூடியவனாகிறான். एतत् = இந்த விஷயம் इत्थम् = இவ்விதமாக परस्परसमाश्रयम् = ஒன்றோடு ஒன்று பற்றியதாக आस्ते = இருக்கிறது.

(க - ரை) உன் அருள் இருந்தால் ஞானியாவான். ஞானியானால் நீ அருள் புரிவாய். இப்படி பரஸ்பர

ஆச்ரயமாக இருந்தால் போகும் வழி எப்படி? (பரஸ் பராச்ரயம் (அந்யோந்யாச்ரயம்) என்னும் தோஷமாம்.)

12. Daughter of the Lord of Mountains, you vouchsafe your grace to him who attains by constant effort the illuminating knowledge of the self. And none can hope to attain that knowledge who is not blessed with your grace. This inter-dependance of the two perplexes us.

आकर्ण्य त्वमिममभ्युपगम्यवादं

जानातु कोऽपि यदि वा हृदयं श्रुतीनाम् ।

तस्याप्यसंख्यभवबन्धशतार्जितोऽयं

द्वैतभ्रमो गलतु जन्मशतैः कियद्भिः ॥ १३ ॥

ஆகர்ணய த்வமிமமஹ்யுபமம்யவாஹம்

ஜானாது கோ஽பி யதி வா ஹ்ருஹ்யம் ஸ்ருதீநாம் ।  
தஸ்யாப்யஸங்ஹ்யவஸைந்யஸாதார்ஜிதோ஽யம்

ஸைதஹ்யுமோ மளது ஜந்மஸதை: கியஹி: ॥ ௧௩ ॥

इमम् = இந்த அஹ்யுபகம்யவாதம் = ஒப்புக்கொண்டு பேசும் கஹியை த்வம் ஆகர்ணய = நீ கேள். ஶ்ருதீநாம் = வேதங்களுடைய ஹ்ருஹ்யம் = அந்தரங்கத்தை கோ஽பி = ஒருவன் यदि वा जानातु = அறிகிறான் என்று வைத்துக்கொள்வோம். तस्यापि அவ்ஹ்யுக்குக்கூட அயம் = இந்த அசங்ஹ்யவஸைந்யஸாதார்ஜித: = எண்ணிறந்த ஜன்மங்களின் பலவிதமான பற்றுக்களால் ஏற்பட்ட द्वैतभ्रम: = இரண்டென்ற (உண்மையில்லாத) தோற்றம். कियद्भिः जन्मशतैः = எவ்வளவு ஜன்ம ஜன்மங்களில் गलतु = தொலையும் (விலகும்).

(க - ரை) வேதாந்த விசாரம் செய்து தத்துவார்த்தங்களை ஒருவன் தெரிந்துகொண்டுவிட்டதாகவே வைத்துக்கொள்வோம். அத்வைத அனுபவம் வருவது அரிது. கோடி ஜன்மங்களில் ஏறிய த்வைத வாஸனை இலகுவில் அழிந்துபோகுமா?

13. Or let me speak on the assumption that someone succeeds in precisely understanding the message of the Vedic lore. Even in this case it is unlikely that hundreds of birth will wash off the illusion of twofoldness, sticking fast to his soul through manifold attachments contracted in innumerable past lives.

काले महत्यनवधावपतन् कदापि

काप्यन्तिमे जनुषि कोऽपि गतिं लभेत ।

इत्थं समर्थनविधिः परमागमानां

पर्यायसूक्तिविधया नयनं नञर्थे ॥ १४ ॥

காலே மஹத்யநவயாவபதந் கதாபி

க்வாப்யந்திமே ஜநுஷி கோ஽பி கதிம் லபேத ।

இத்த்யம் ஸமர்த்யநவியி: பரமாமுமானாம்

பர்யாயஸூக்திவியயா நயநம் நஞர்யே ॥ ௧௪ ॥

महति अनवधौ काले=முடிவில்லாத நீண்ட காலத்தில்  
 कदापि=ஒரு சமயத்திலும் अपतन्=கீழே விழாமல் இருந்து  
 (நல்வழி தவறாமல்) अन्तिमे=கடைசியான கார்பி जनुषि=  
 ஏதோ ஒரு ஜன்மத்தில் कोऽपि=எவனோ ஒருவன் गतिं  
 लभेत=நல்ல கதியை அடைவான். इत्थम्=என்று இவ்  
 விதம் आगमानाम्=சாஸ்திரங்களுக்கு समर्थनविधिः=கருத்தை  
 விளக்கும் வழி. परम्=உண்மையில் पर्यायसूक्तिविधया=வேறு  
 வார்த்தைகளால் சொல்லும் मात्तरियில் नञर्थे=இல்லை



என்ற பொருளில் நயநம்=ஸூசனை செய்வதேயாகும்.  
(கொண்டுபோய் விடுவதேயாகும்.)

(க - ரை) எல்லாற்ற கால அளவில் யாரோ ஒருவன் எந்த ஜன்மத்திலும் தன்னைக் கீழே வீழ்த்தக்கூடிய (பந்தகரமான) பிரவிருத்திகளில் சிக்கிக்கொள்ளாமல் எப்போதுமே மேல்கதி யடைய பிரயத்தனம் செய்து கொண்டே இருப்பானாகில் அவன் எவ்வளவோ ஜன்மாக்களுக்குப்பிறகு மோக்ஷமடைவான் என்று சாஸ்திரங்களின் தாத்பர்யம் என்பதைச் சுருக்கிச் சொல்லுங்கால் ஒருவராலும் இது ஸாத்தியமாகாது என்றே சொல்லி விடுவது மேல்.

14. If you interpret the Sāstras to mean that some one in the limitless expanse of time taking precaution that he never falls (from the strictest standard prescribed for salvation-seekers) attains bliss at the very last of an almost interminable series of births, then it is as good as saying that it is practically impossible for any one to attain that Bliss.

एकापवर्गसमये जगतोऽपवर्गः

सर्वापवर्गसमये पुनरस्तशङ्कः ।

ईदृग्विधं कमपि पक्षमिहावलम्ब्य

स्थातुं सुखं क्षममनेन पथा प्रवृत्तैः ॥ १५ ॥

ஏகாபவர்ஸமயே ஜகதோ஽பவர்ஸ :

ஸர்வாபவர்ஸமயே புநரஸ்தஸங்க : ।

ஈஃரூஹிதம் கமபி பக்ஷமிஹாவலம்ஹ்ய

ஸ்தாதும் ஸுகம் க்ஷமமநேந பதா ப்ரவ்ருத்தை ; ॥

एकापवर्गस्ये = ஒரு ஜீவன் மோக்ஷம் அடையும் காலத்தில் जगतः = உலகத்திற்கே अपवर्गः = மோக்ஷம் सर्वपवर्गस्ये पुनः = எல்லா ஜீவன்களுக்கும் மோக்ஷம். ஏற்படும் காலத்திலோ अस्तशङ्कः = (சந்தேகமில்லாதது) நிச்சயமாக உண்டு. ईदृग्विधम् = என்ற இவ்விதமாக कमपि पक्षम् = ஒரு கொள்கையை इह = இங்கு अवलम्ब्य = கைபிடித்து अनेन पथा = மேற்கூறிய வழியில் प्रवृत्तैः = இறங்கினவர்கள் सुखं खातुं क्षमम् = கவலையற்று இருந்துவிடலாம்.

(க - ரை) மேற்கூறிய வழியில் செல்வதைவிட நம் இஷ்டம்போல் இருந்துகொண்டாலுமே மோக்ஷமடையலாமே. ஏனெனில் சில மேதாவி்கள் (ஏக ஜீவவாதிகள்) ஒரு ஜீவன் மோக்ஷத்திற்கு அதிகாரியாகி விட்டால் எல்லா ஜீவர்களும் அவருடனே முக்தியளிக்கப்படுகிறார்கள் என்றும் வேறு சில மேதாவி்கள் (நாநாஜீவவாதிகள்) ஈச்வரன் இந்த லீலா பிரபஞ்சத்தை ஸம்ஹரிக்கும்போது எல்லா ஜீவர்களுக்கும் யாதொரு வித்தியாசமின்றி மோக்ஷமளிக்கிறார் என்றும் அபிப்ராயப்படுகிறார்கள் அன்றோ! எப்படியும், தானே மோக்ஷம், கிடைக்கிறது; சாஸ்திரங்களில் கூறிய சிரமமானதும், இலகுவில் பலனைத் தராததுமான வழியில் ஏன் இறங்க வேண்டும்?

15. Those who commit themselves, to this course might as well repose at ease trusting to some such theory as that the whole universe of beings attains salvation when the one primary being is admitted to it or that God releases all beings for admission to eternal bliss at an appointed period.

अभ्यस्य वेदमवधाय च पूर्वतन्त्र-

मालक्ष्य शिष्टचरितानि पृथग्विधानि ।

अध्यापनादिभिरवाप्य धनं च भूरि

कर्माणि मातरलसाः कथमाचरेयुः ॥ १६ ॥

அஹஸ்ய வேதமவயாய ச பூர்வதந்த்ர-

மாலக்ஷ்ய ஸிஷ்டசரிதானி ப்ரூயதீவியானி ।

அய்யாபநாடிஹிரவாப்ய ஧நம் ச ஹூரி

கர்மாணி மாதரலஸா: கதமாசரேயு: ॥ ௧௬ ॥

मातः = தாயே ! वेदम् = வேதத்தை अभ्यस्य = அப்யஸித்து  
पूर्वतन्त्रम् अवधाय च = பூர்வ மீமாம்ஸா சாஸ்திரத்தையும் கற்று  
पृथग्विधानि = பற்பல மாதிரியான शिष्टचरितानि = பெரியோர்  
களின் ஆசரணைகளையும் आलक्ष्य च = கவனித்துத் தெரிந்து  
கொண்டு अध्यापनादिभिः = வேத சாஸ்திரம் கற்பித்தல் முத  
லிய வழிகளால் भूरि धनं च = மிகுந்த திரவியத்தையும்  
अवाप्य = அடைந்து अलसाः = சோம்பேறிகளாக ஆனவர்கள்  
कर्माणि = கர்மாக்களை कथम् आचरेयुः எப்படிச் செய்வார்கள்.

(க - ரை) சாஸ்திர விற்பத்தி மோக்ஷத்திற்கு ஸாதக  
மாக ஆகாதது மட்டுமல்ல; ஸ்வர்க்கத்தைக் கொடுக்கக்  
கூடிய கர்மாக்களை அனுஷ்டிப்பதற்குக்கூட சிரத்தையை  
உண்டுபண்ணத் தகாததாகின்றது. ஏனெனில் பண்டி  
தர்கள் கற்பதிலும் கற்பிப்பதிலும், திரவியம் தேடுவதி  
லும் பிரயாஸைப்பட்டுவிட்டு இறுதியில் கர்மாக்களைச்  
செய்யவேண்டியபோது சோம்பேறிகளாகின்றனர்.

16. Mother, it is impossible to expect men to devote themselves to Karma who after studying the Vedas, closely examining the Mīmāṃsā Śāstra and

carefully observing the conflicting precedents of the "Śiṣṭas" (men whose conduct is an example for others) earn plenty of wealth through teaching and other kinds of exertions and in the end grow lazy.

आयस्य तावदपि कर्म करोतु कश्चि-

तेनापि मातरधिकं किमिहानुभाव्यम् ।

आस्ते सुखं य इह भारतवर्षसीम-

न्यास्ते स किञ्चिदित उत्तरतोऽपसृत्य ॥ १७ ॥

ஆயஸ்ய தாவஹி கர்ம கரோது கர்ச்சித்

தேநாபி மாதரயிகம் கிமிஹானுவ்யம் ।

ஆஸ்தே ஸுவம் ய இஹ வாரதவர்ஷஸீம-

ந்யாஸ்தே ஸ கிஞ்சிஹித உத்தரதோ஽பஸ்ருத்ய ॥ ௧௭ ॥

कश्चित्=ஒருவன் आयस्य अपि=சிரமப்பட்டும் कर्म=கர்மாவை करोतु तावत्=செய்வதாய் வைத்துக்கொள்வோம். मातः=தாயே! तेनापि=அவனால்கூட इह=இங்கு अधिकम्=அதிகமாக किम् अनुभाव्यम्=எது அனுபவிக்கத் தகுந்தது? इह भारतवर्षसीमनि=இந்த பாரத பூமியில் यः सुखम् आस्ते=எவன் ஸுகமாக இருக்கிறானோ सः=அவனே इतः किञ्चित्=இதற்குக் கொஞ்சம் उत्तरतः अपसृत्य=வடக்கே போய் आस्ते=(ஸுகமாய்) இருக்கிறான்.

(௧ - ரை) ஒருவன் தன்னை மிக்க சிரமத்திற்கு உட்படுத்திக்கொண்டு விதிக்கப்பட்ட யஜ்ஞம் முதலிய கர்மாகளை முறைப்படி அனுஷ்டிப்பதாய் வைத்துக்கொண்டாலும் அவன் இப்புவியில் அனுபவிக்கும் ஸ்திரீ ஸுகம் முதலிய சிற்றின்பங்களையே ஸ்வர்க்கத்திலும் போய் அனுபவிக்கிறான். இதில் என்ன விசேஷம்? இங்கேயே

சிரமப்பட்டாமல் ஸுகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கலாமே.

குறிப்பு:—ஸ்வர்க்கம் வடக்கே மேருவில் இருப்பதாய்ச் சொல்லப்படுகிறது.

17. But, Mother, supposing one strains himself to observe Karma, what special happiness does that one get as reward for his pains. He who was happy while he lived in this Bhārata Varṣa, now goes a little north and is happy in the same manner. [Svarga is north of Bhāratha Varṣa being situate on Meru and the pleasures of Svarga are not different in kind from those of the Earth.]

कर्म त्यजेम यदि नूनमधः पतेम  
यद्याचरेम न कदापि भवं तरेम ।  
कर्म त्यजेदिति चरेदिति च प्रवृत्ता  
भावेन केन निगमा इति न प्रतीमः ॥ १८ ॥

கர்ம த்யஜேம யதி நூநமய: பதேம

யஜிராசரேம ந கஜாபி ஹவம் தரேம ।

கர்ம த்யஜேஜிதி சரேஜிதி ச ப்ரவ்ருத்தா

ஹாவேந கேந நி<sup>2</sup>மா இதி ந ப்ரதீம: ॥ ௧௮ ॥

कर्म यदि त्यजेम=கர்மாவை விடுவோமானால் நூந் அடி: பதேம=நிச்சயமாய்க் கீழே விழுந்துவிடுவோம். यदि आचरेम=செய்வோமானால் भवम्=பிறவி(க்கடலை)யை ந கदापि तरेम=ஒருபோதும் தாண்டமாட்டோம். कर्म त्यजेत् इति=கர்மாவை விடு என்றும்| चरेत् इति च=செய் என்றும் प्रवृत्ता: உபதேசிக் கும் निगमा:=வேதங்கள் केन भावेन=என்ன அபிப்பிராயத்

துடன் (प्रवृत्ताः) इति = உபதேசிக்கின்றன என்று न प्रतीमः = நமக்குப் புரியவில்லை.

(க - ரை) வேதங்கள் கர்மமார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் உபதேசிக்கின்றன. கர்மாவைவிட்டால் நரகத்திற்குப் போகவேண்டும் என்றும் கர்மாவைச் செய்தால் மறுபடி கர்மபலங்களை அனுபவிக்க ஜன்மங்கள் எடுக்கவேண்டும் என்றும் கர்மா ஞானமார்க்கத்திற்கு இடையூறுகின்றது என்றும் கூறுகின்றன. இதனால் கர்மாவை விடுவது சாஸ்திர சம்மதமா? செய்வது சாஸ்திர சம்மதமா? என்பது புரியவில்லை.

18. The authoritative texts declare that if we give up Karma there is no redemption for us. They also say that doing Karma we can never cross this "Samsāra". We are at a loss to see what they mean really, when they in the same breath both advocate and deprecate Karma.

कर्मण्यकर्मविधिरेष यदाचरन्ति

कर्माणि तत्तदनुबन्धजिहासयेति ।

सत्यं तथाप्यभिनवो भविता न बन्धः

प्राचीनबन्धहरणे क इवाभ्युपायः ॥ १९ ॥

கர்மண்யகர்மவியிரேஷ யதாசரந்தி

கர்மாணி தத்தநுபவ்யஜிஹாஸயேதி ।

ஸத்யம் ததாப்யபினவோ பவிதா ந பந்த்:

ப்ராசீநவந்யஹரணே க இவாஹ்யுபாய: ॥ ௧௯ ॥

कर्माणि = கர்மாக்களை      तत्तदनुबन्धजिहासया = அவ்வவை

களின் பலன்களில் பற்றில்லாமல் யத் ஆசரந்தி = செய்வார்

களையானால் एषः = இதுவே கர்மணி = கர்மமார்க்கத்தில் அகர்ம-  
 விधि: = கர்மத்தொடர்பில்லாத வழி इति सत्यम् = என்பது  
 உண்மை. तथापि = ஆனாலும் अभिनवः = புதிதாக बन्धः =  
 கர்மபந்தம் न भविता = ஏற்படப்போவதில்லை. प्राचीनबन्धहरणे =  
 முன்செய்த கர்மபலன்களை ஒழிப்பதற்கு अभ्युपायः =  
 உபாயம் कः इव = என்னவோ (ஒன்றுமில்லை).

(க - ரை) ஆனால் கர்மாக்களை காம்யமாக இல்லாமல்  
 நிஷ்காமமாக (பயன்களை விரும்பாமல்) செய்தால் அவை  
 களின் மூலம் மறுபிறப்பு ஏற்பட வேறுதவில்லை என்ற  
 லும் பூர்வ கர்மாக்களின் பலனாக ஏற்படக்கூடிய மறு  
 பிறப்பு முதலிய பலன்களை எப்படித் தடுப்பது?

19. It is true that in the path of action, actions  
 done with avowed renunciation of their fruits, are as  
 good as non-action. Indeed, fresh bonds will not be  
 contracted through them: but by what means are we to  
 get rid of those already holding us tight around?

प्रारब्धकर्म कियदारभते कियद्वा

प्रारप्स्यते कियदिदं क इवावधत्ताम् ।

कालः कियानिव मया प्रतिपालनीयों

यस्य क्षणार्धमपि कल्पशतत्वमेति ॥ २० ॥

ப்ராரஹுகர்ம கியஜாரஹதே கியஜா

ப்ராரப்ஸ்யதே கியஜிஜம் க இவாவயத்தாம் ।

கால: கியானிவ மயா ப்ரதிபாலநீயோ

யஸ்ய க்ஷணார்யமபி கல்பஸாதத்வமேதி ॥ ௨௦ ॥

प्रारब्धकर्म = முன்னிஷ்டத்த வினைப்பயன் कियत् = எவ்  
 வளவு कियत् वा आरभते = அதில் எத்தனை பலன் கொடுக்கத்

துவக்கியிருக்கின்றன. கியத் இத்ம் பாரப்யதே=இது பின்னும் எவ்வளவு பலன் கொடுக்கத் துவக்கப்போகிறது என்று க இவ்=எவன்தான் அவதாமை=தீர்மானமாக அறிய முடியும்? யச்ய (மம)=எந்த எனக்கு ஶ்ணாஶ்மபி=அரைக்கணமும், கல்பஸ்தத்வமேதி=நூறு கல்பங்களாகிறதோ (தே) மயா=அந்த என்னால் கியானிவ கால: =எவ்வளவு காலம் ப்ரதிபாலநிய: = காத்திருக்க முடியும்.

(க - ரை) பூர்வகர்மாவைப்பற்றி இந்த ஜன்மத்தில் ஒன்றுமே தெரிகிறதில்லை. அத்தகைய கர்மா இன்னும் எவ்வளவு ஜன்மங்களில் பலன் கொடுக்கக்கூடியவையாக இருக்கின்றனவோ? இந்த ஜன்மத்திலேயே முக்தியடையவேண்டுமென்று பரபரப்பு ஏற்பட்ட எனக்கு ஒரு கூணம் காத்திருப்பது பல யுகங்களாகவல்லவா தோன்றுகிறது.

20. There is no means of knowing how much antecedent Karma has accumulated for me, how much of it has begun to hold sway over me and how much of it will in the future begin to do the same. If I should on their account be called upon to wait long, I cannot endure the delay as every fraction of a minute to me is now as tedious as a hundred kalpas.

புंस: ஶ்ணாஶ்மபி ச்ச்ணாஶ்மஸ்ய

சாங்யாடய: ச்ரணயோ ந விசந்தி கர்ணம் ।

சங்யாய காஶ்சிகதா: சகலாசு சூசுமா

புஶ்சுவேதி வாஶிவ மஶாஶுபயாஶிதஸ்ய ॥ ௨௧ ॥

பும்ஸ: சூணாய்மபி ஸம்ஸரணசூதம்ஸ்ய  
ஸாங்ஶ்யாஶய: ஸரணயோ ந விஸந்தி கர்ணம் ।



ஸங்ஷயாய மாங்மலிகதாஸ்ஸகலாஸ்ச ஸுகூத்மா  
ஊங்கூத்வேதி வாழிவ மஹாகூதுயயார்ஜிதஸ்ய ॥

क्षणमपि = அரைக்கணமும் संसराक्षमस्य = பிறவிச் சூழ  
லில் உழல ஸகிக்காத புंस: = ஒரு மனிதனுக்கு சாंख्यादय: =  
ஸாங்கியம் முதலிய சரணய: = மதங்கள் (வழிகள்) महाशुधया  
अदितस्य = பெரும் பசியால் வருந்துபவனுக்கு सूक्ष्मा: गङ्गासिकता:  
सकलाश्च = சிறிய கங்கை மணல்களை முற்றிலும் संख्याय =  
எண்ணிக் கணக்கிட்டபிறகு भुङ्क्ष्व इति = சாப்பிடு என்ற  
वागिव = வார்த்தைபோல் कर्णं न विशन्ति = காதில் துழைகிற  
தில்லை.

(க - ரை) இவ்விதப் பரபரப்பு ஏற்பட்டவனுக்கு  
முக்தியடைய உபாயமாக ஸாங்க்யம் முதலிய மதங்களை  
உபதேசிப்பது, மிக்கப் பசியால் வருந்துபவனுக்கு கங்கை  
யின் மணல் மேடுகளில் உள்ள எல்லா மணல்களையும்  
எண்ணிக் கணக்குப் பண்ணிவிட்டு ஆகாரம் செய் என்று  
உத்திரவிடுவதுபோல் இருக்கிறது.

21. For one who even for a fraction of a minute  
can have no patience with "Samsāra" the SĀNKHYA  
and other courses are as absurd to listen to, as the  
direction to a person writhing with gnawing hunger  
that he shall sit for his repast after counting the minu-  
test sands of the Ganges.

भक्तिस्तु का यदि भवेद्रतिभावभेद-

स्तत्केवलान्वयितया विफलैव भक्तिः ।

प्रीतिस्त्वयि त्रिजगदात्मनि कस्य नास्ति

स्वात्मद्रुहो न खलु सन्ति जनान्निलोक्याम् ॥ २२ ॥

ஹக்திஸ்து கா யஜி ஹவேநீரதிஹாவலேடி-

ஸ்தத்கேவலாந்வயிதயா விஹலைவ ஹக்தி: ।

ப்ரீதிஸ்த்வயி த்ரிஜஸ்சாத்த்மநி கஸ்ய நாஸ்தி

ஸ்வாத்மநீருஹோ ந வலு ஸந்தி ஜநாஸ்த்ரிலோக்யாம் ॥

भक्ति: तु का=பக்தி என்பது என்ன? रतिभावभेदः=ஆன்  
பின் ஒரு வகையாக यदि भवेत्=ஆகும் என்றால் तत्=அது  
केवलान्वयितया=இல்லாத இடம் கிடையாது ஆகையால்  
भक्तिः=பக்தி என்பது विफलैव=பயனற்றதே. त्रिजगदात्मनि  
त्वयि=மூன்று லோகத்திலும் உள்புகுந்திருக்கும் (ஆன்மா  
வாக விளங்கும்) உன்னிடம் कस्य=எவனுக்கு प्रीतिः=அன்பு  
नास्ति=இல்லை. त्रिलोक्याम्=லோகம் மூன்றிலும் स्वात्मद्रुहः=  
தன்னை வெறுப்பவர்களான जनाः=ஜனங்கள் न खलु सन्ति=  
இருக்கமாட்டார்கள் அல்லவா?

(க - ரை) [ஞானமார்க்கம் கர்மமார்க்கம் இவை  
களின் மூலம் நற்கதி பெறுவது தனக்கு எவ்வளவு  
அஸாத்த்தியமென்று விவரித்துவிட்டு இப்போது பக்தி  
மார்க்கத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறார்.]

பக்தி என்பது ஈசுவரி விஷயத்தில் வைக்கப்படும்  
ப்ரீதி என்று சொல்லுகிறார்கள். ஈசுவரி ஸர்வஜீவர்  
களுக்குள் அந்தர்யாமியானபடியால் பக்தி என்பது,  
தன்னிடத்திலேயே வைக்கப்பட்ட ப்ரீதி என்று ஏற்படு  
கிறது. தன்னை நேசிக்காதவர்கள் உலகத்தில் யாருமில்லை  
யாதலால் இந்தவிதமான பக்தி இல்லாதவர்கள் கிடை  
யாது. ஆகையால் இது பிரயோஜனமற்றது.

(ஹேதுக்களில், கேவலாந்வயி, கேவலவ்யதிரேகி  
முதலியவைகளைத் தர்க்க நூல்களில் காண்க.)

22. What is Bhakti? If it is defined as a species of Love it is clearly futile, because there can be none who does not have it. Who does not love YOU in himself for YOU pervade all beings. In all the three worlds are there any who hate themselves?

आत्मा समस्तजगतां भवतीति सम्य-

ग्विज्ञाय यद्वितनुते त्वयि भावबन्धम् ।

सा भक्तिरित्यभिमतं यदि सिद्धमिष्टं

व्यर्थं विशेष्यमलमस्तु विशेषणं नः ॥ २३ ॥

ஆத்மா ஸமஸ்தஜாதாம் ஸவதீதி ஸம்யக்

விஜ்ஞாய யத்விதநுதே த்வயி ஹாவவந்யம் ।

ஸா ஸக்திரித்யபிமதம் யதி ஸித்யபிஷ்டம்

வ்யர்யம் விசேஷ்யமலமஸ்து விசேஷணம் ந: ॥ ௨௩ ॥

भवती = நீ. समस्तजगताम् = எல்லா உலகத்திற்கும் आत्मा = ஆத்மா इति = என்பதை सम्यक् = நன்கு विज्ञाय = அறிந்து त्वयि = உன்னிடம் भावबन्धम् = பிரீதியை यत् वितनुते = செய்வது என்பது एतद्वे सा भक्तिः = அதுவே பக்தி इति = என்று यदि अभिमतम् = அபிப்பிராயமானால் इष्टं सिद्धम् = விரும்பியது கைகூடி விட்டது. विशेष्यम् = விசேஷ்யம் (பக்தி என்ற சிறப்புப் பெயர்) व्यर्थम् = வீணே. नः = நமக்கு विशेषणम् = விசேஷணம் (ஞானம் என்ற) பொதுப் பெயரே अलम् अस्तु = போதும்.

(க - ரை) ஜகத்தில் பிரகாசிக்கும் எல்லா ஜீவாத்மாக்களும் உன்னைத்தவிர வேறில்லை என்ற ஞானம் ஏற்பட்டு உன்னிடம் பிரீதி வைப்பதே பக்தி என்று சொன்னால் அப்போது அந்த ஞானமே முக்திக்குக் காரணமாகலாமே. பக்தி என்பது அவசியமில்லையே.

23. If Bhakti is defined as that love which is borne for you with the clear knowledge that you are the real soul of all beings, then, it is alright; but in that case we shall be content with the qualifier (knowledge) and can dispense with the qualified (Bhakti.)

स्वात्मेतरत्वमवधार्य परत्वबुद्ध्या

यत् प्रीयते गुरुजनेष्विव सैव भक्तिः ।

स्यादेतदेवमियमेव तु मे जिहास्या

द्वैतभ्रमात् किमधिकं भवबन्धमूलम् ॥ २४ ॥

ஸ்வாத்மேதரத்வமவயார்ய பரத்வபுஹ்யா

யத் ப்ரீயதே மூருஜநேஷ்விவ சைவ ஊக்தி: ।

ஸ்யாதேதேவமியமேவ து மே ஜிஹாஸ்யா

ஹ்வைதஜ்மாத் கிமயிகம் ஹவபந்யமூலம் ॥ ௨௪ ॥

स्वात्मेतरत्वम् = தன்னைக்காட்டிலும் வேறு என்று அவதாரீ =

தெரிந்துகொண்டு பரत्वबुद्ध्या = ஜீவகோடிகளைக்காட்டிலும்

மேல் என்ற பாவத்துடன் குரஜநேஷுவ = பெரியோர்களிடம்

வைப்பதுபோல யத் प्रीयते = ப்ரீதி வைக்கப்படுதல் சैव भक्तिः =

என்ற அதுவே பக்தி एतत् एवं स्यात् = என்று இது இவ்வித

மாறால் इयम् एव तु = இதுவே யன்றோ मे = எனக்கு जिहास्या =

விடத்தகுந்தது. द्वैतभ्रमात् अधिकम् = இரண்டும் வேறு என்ற

பிரமத்தைக்காட்டிலும் வேறான भवबन्धमूलम् = பிறவிவிலங்

குக்குக் காரணம் किम् = எது ?

(க - ரை) ஈச்வரன் தன்னைக்காட்டிலும் வேறு,

அவன் உயர்ந்தவன். நாம் தாழ்ந்தவர்கள் என்று அறிந்து

கொண்டு ஆசார்யன் பிதா முதலியவர்களிடம் ப்ரீதி

வைப்பதுபோல் ஈச்வரனிடம் ப்ரீதி வைப்பது பக்தி என்று

சொன்னால் இது நம் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. ஈசுவரன் வேறு நாம் வேறு என்ற “த்வைத்” புத்தி பிறவித் தீவினைகளுக்கு அடிப்படையான காரணம் அன்றோ.

24. If that loving regard which we have towards YOU as we bear towards our venerable elders be called Bhakti, that indeed may be Bhakti, but for me, it is exactly the thing to guard against for what is more surely the cause of the shackles of “Samsāra” than the ill-advised cognition of two foldness.

सेवैव भक्तिरिति कर्मपथप्रवेशः

सेव्यप्रसादफलकां किल कर्मसेवा !

ध्यानप्रवाह इति चेच्छ्रवणात्तृतीयः

प्रागेव मातरयमाकलितोऽभ्युपायः ॥ २५ ॥

ஸேவைவ ஊக்திரிதி கர்மபயப்ரவேஸ :

ஸேவ்யப்ரஸாஹலகா கில கர்மஸேவா !

யுநப்ரவாஹ இதி சேச்ஶ்வாணத் த்ருதீய :

ப்ராஹேவ மாதரயமாகலிதோஶ்யுபாய : ॥ ௨௫ ॥

சேவா எவ = பணிவிடை செய்வதே भक्ति: = பக்தி इति = என்றால் கர்மபயப்ரவேஸ: = கர்மமாரக்கத்தில் நுழைந்ததாகும். கர்மசேவா = கர்மத்தை அனுஷ்டித்தல் सेव्यप्रसादफलका किल = (கர்மானுஷ்டானத்திற்குப் பலன்) யாரை ஸேவிக் கிறோமோ அவர்களுடைய மனமலர்ச்சியைப் பயனாகக் கொண்டதல்லவா? मातः = தாயே ध्यानप्रवाहः = இடைவிடாத தியானமே பக்தி इति चेत् = என்றால் श्रवणात् तृतीयः = ச்ரவணம் கீர்த்தனம் என்ற இரண்டிற்குப் பிறகு மூன்றாவதாக

प्रागेव = முன்னமேயே अयम् = இந்த अभ्युपायः = உபாயம் आक-  
लितः = அறியப்பட்டது.

(க - ரை) ஈச்வரனைப் பூஜை முதலிய கர்மாக்களால்  
ஸேவிப்பது பக்தி என்றால் இது கர்மமார்க்கத்தையனு  
சரிப்பதாகும். வேலைக்குக் கூலி எஜமான் இஷ்டப்பட்டல்  
லவா கொடுக்கவேண்டும். தியானம் செய்வது பக்தி என்  
றாலோ இது ஞானமார்க்கத்தில் உட்புகுந்ததாகிவிட்டது,  
அங்கு இது ச்ரவணம், மனனம், நிதித்யாஸனம் என்று  
மூன்றாவது ஸாதனமாகக் கூறப்பட்டுள்ளது. ஆகையால்  
இதற்கு பக்தி என்று புதுப்பெயர் வழங்கவேண்டியதில்லை.

25. If service be called Bhakti, it involves a direct  
entry into the path of action and it is well known that  
the servant is requited by the Master's being pleased  
with him. If Bhakti is contemplation, it is a method  
with which we are already familiar as it is the third in  
order from "Śravaṇa" (in the practice of JÑĀNA.)

अत्रैव दास्यसि विमुक्तिमथापि याचे

मातः शरीरपतनं मणिकर्णिकायाम् ।

अस्तु स्वकृत्यमनुकम्पनमीश्वराणां

दासस्य कर्मकरतैव तथा स्वकृत्यम् ॥ २६ ॥

அத்ரைவ உாஸ்யஸி விமுக்திமயாபி யாசே

மாத: ஸரீரபதனம் மணிகர்ணிகாயாம் ।

அஸ்து ஸ்வக்ருத்யமநுகம்பநமீஸ்வராணாம்

உாஸஸ்ய கர்மகரதைவ தயா ஸ்வக்ருத்யம் ॥ ௨௬ ॥

मातः = அம்மா! अत्रैव = இங்கேயே विमुक्तिम् = மோக்ஷத்தை  
दास्यसि கொடுப்பாய் अथापि = ஆனாலும் मणिकर्णिकायाम् = மணி

கர்ணிகையில் ஶரீரபதனம் = சரீரம் விழவேண்டும் என்று யாசை = யாசிக்கிறேன். அநுகம்பனம் = தயை புரிதல் ஶீவராஜா = பிரபுக்களுக்கு ஶ்வகூலம் = தான் செய்வவேண்டிய கார்யம் அஸ்து = (என்பது) இருக்கட்டும். தயா = அப்படியே தாசஸ்ய = அடிமைக்கு கர்மகரதீவ = தன் வேலையைச் செய்வதே ஶ்வகூலம் = தன் கடமையாகும்.

(க - ரை) தாயே! உன்னை ஆச்ரயித்தவனான எனக்கு நீ தயையினால் நான் இருக்குமிடத்திலேயே முக்தியைக் கொடுத்தாலும் கொடுத்துவிடுவாய். ஆனால் எனக்கு முக்தியடைய மணிகர்ணிகைக்குப் போய்ச் சரீரத்தை விடவேண்டுமென்று எண்ணமிருக்கிறது. பிரபு இரங்கி ஶேவகனுக்கு வேலையில்லாமல் கூலி கொடுத்தாலும் ஶேவகன் வேலையைச் செய்தே கூலியை வாங்க விரும்புகிறான். ஆதலால் முக்தி பெறுவதற்குரிய காசியாத்திரை என்ற வேலையை நான் செய்தே முக்திபெற விரும்புகிறேன்.

26. Mother, you will, I am sure, grant me salvation at this very spot. Yet it is my wish that I should breathe my last at Maṇikarnikā (a holy ghat in Benares). For, even as vouchsafing pity becomes masters, doing duty becomes servants.

(A salvation-seeker is enjoined to spend his last days at Kāśī.)

सद्यो भवेत् सुकृतिनामुपदेशलाभः

पापात्मनां बहुतिथे समये व्यतीते ।

इत्यादिभिः किल पुराणवचोभिरम्ब

वाराणसीमपि न याचितुमुत्सुकोऽस्मि ॥ २७ ॥





ஆக்ரான்தமந்தரரிவிர்மஹம்த்ஸராஹ்யெய :

மா த்ரம் வலீபலிதரோமஸ்தாதுவிஹீம் ।

ஶாரைஸ்ஸுதைஸ்ச ஹ்ருஹமாவ்ருதமுத்தமர்ணை :

மாத : க்யம் ஶ்வது மே மநஸ : ப்ரஸாஶ : ॥ ௨௮ ॥

அந்த : = ஹ்ருதயம், மதமஸராஶ : = அ ஹ ம் பாவம், த்வேஷம் முதலிய அரிபி : = சத்ருக்களால் அகாந்தம் = சூழப்பட்டிருக்கிறது. ராஶம் = சரீரம், வலி = தோல் சருக்கம் பலித = நிறை ரோகமானுவிஶம் = நூற்றுக்கணக்கான பல ரோகங்கள் இவைகளோடு கூடியதாகிவிட்டது. உதமநீ : = கடன் கொடுத்தவர்கள் போன்ற ஶரீ : சுதீ : வ = பெண்டாட்டிபிள்ளைகளால் ஶூஶம் = வீடு அவுதம் = சூழப்பட்டிருக்கிறது. மாத : = அம்மா ! மனஸ : ப்ரஸாத : = சித்தத்திற்கு தெளிவு மெ கய் பவது = எனக்கு எப்படி உண்டாகும்?

(க - ரை) ஹ்ருதயம், அகம்பாவம், அஸூயை முதலிய விரோதிகளால் சூழப்பட்டிருக்கிறது. சரீரமோ தோல் சருக்கம், நிறை, பற்பலரோகங்கள் இவைகளால் பீடிக்கப்படுகிறது. கடன்கொடுத்தவர்களைப் போல், அதிகாரம் செய்யும் பெண்டாட்டி பிள்ளைகளால் வீடு ஆக்ரமிக்கப்பட்டது. என் தாயே ! என் மனம் எப்படிக்குழம்பாமல் தெளிவுடனிருக்க முடியும்?

குறிப்பு : இது முதல் கவி ஈச்வரியின் பாதங்களில் சரணுகதீயே தனக்கு கதி என்று தெரிவிக்கிறார்.

28. My inner being is overpowered by the inimical passions like pride and jealousy. My body is a prey to a hundred ills in addition to its being shrivelled and the hairs having grown grey. My wife, and sons with creditorlike airs have taken possession of the house. Mother, how can I ever have peace of mind,

धन्याः कति त्रिभुवने परमोपभोग्यं  
संसारमेव परमेश्वरि भावयन्तः ।

आभासरूपमवबोधमिमं समेत्य

क्विरये कियत् कियदहं त्वमुना भवेन ॥ २९ ॥

யந்யா: கதி த்ரிஊவநே பரமோபபோக்யம்

ஸம்ஸாரமேவ பரமேஸ்வரி ஊவயந்த: ।

ஆஊஸரூபமவவோயமிம்ம் ஸமேத்ய

க்லிஸ்யே கியத் கியஊஹம் த்வமுநா ஊவேந ॥ ௨௯ ॥

परमेश्वरि=பரமேஸ்வரி! संसारमेव=பிறவியையே परमोप-

भोग्यम्=மிகவும் அநுபவிக்கத்தகுந்ததாக भावयन्तः=பாராட்டு

கிறவர்கள் त्रिभुवने=மூவுலகிலும் कति धन्याः=எத்தனை

பாக்கியசாலிகள் இருக்கிறார்கள். इमम्=இந்த आभासरूपम्=

அரைகுறையான अवबोधम्=ஞானத்தை समेत्य=அடைந்து

अमुना भवेन=இந்தப் பிறவியினால் अहं तु=நானே कियत्

कियत्=எந்த எந்தவிதமாக क्विरये=துன்புறுகிறேன்.

(க - ரை) லோகத்தில் எவ்வளவு ஜனங்கள் இந்த

ஜீவலோக வாழ்க்கையைப் பெருமையுடன் போற்று

பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மனமகிழ்ச்சிக்

கும் திருப்திக்கும் ஒன்றும் குறைவில்லை. எனக்கோ

வென்றால் அரை குறையான ஒரு ஞானம் ஏற்பட்டதால்

இவ்வாழ்க்கையில் நான் மிக்க துயரமடைகின்றேன்.

29. Are there not many men in the world who are blessed in their partiality to "Samsāra" for its being most highly enjoyable? Oh consort of the highest Lord! Alas, how much do I suffer by the same "Samsāra" on account of my having caught a clouded vision of true knowledge.

का संसृतिः किमपचारनिबन्धनेयं  
 कीदृग्विधस्य तव किं क्षतमेतयेति ।  
 प्रश्ने तु नास्मि कुशलः प्रतिवक्तुमेव  
 खेदस्तु मे जननि कोऽप्ययमेवमास्ते ॥ ३० ॥

கா ஸம்ஸ்ருதி: கிமபசாரநிவந்யநேயம்

கீஹ்ருந்வித்யஸ்ய தவ கிம் க்ஷதமேதயேதி ।

ப்ரஸ்நே து நாஸ்மி குஸல: ப்ரதிவக்துமேவ

வேஹ்ஸ்து மே ஜநநி கோ஽ப்யயமேவமாஸ்தே ॥ ௩௦ ॥

கா சம்ஸுதி: = பிறவி என்றது என்ன? ஐயம் = இது கிமப-  
 சாரநிவந்நா = என்ன பாபத்தினால் உண்டானது? கீஹ்ருந்வித்ய  
 தவ = எந்தமாதிரியான உனக்கு ஏதா = இதனால் கிம் க்ஷதம் =  
 என்ன கெடுதல் நேர்ந்துவிட்டது? இதி ப்ரஸ்தே து = என்ற  
 கேள்வி ஏற்பட்டால் ப்ரதிவக்தும் = பதில் உரைக்க குஸல: =  
 ஸாமர்த்தியமுள்ளவனாக நாஸ்மி எவ = நான் இல்லவே இல்லை.  
 ஜநநி = தாயே! மே = எனக்கு எவம் = இந்தமாதிரியான கோ஽ப்ய-  
 யம் = ஏதோ ஒரு ஖ேத: து = வேதனைமட்டும் ஆஸ்தே = இருக்  
 கிறது.

(க - ரை) “ஸம்ஸாரம்” என்பது என்ன? அது  
 எந்தத் தீவினையின் பயனாக வந்தது? உன் ஸ்வரூபம்  
 என்ன? இந்த “ஸம்ஸாரத்தால்” உனக்கு என்ன தீங்கு  
 விளைந்தது? என்றவாறு கேள்விகள் கேட்டால் எனக்கு  
 ஒன்றும் பதில் சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த  
 தென்னவென்றால் ஏதோ ஒரு விதமான துன்பத்தை  
 இதனால் என் மனம் அடைகின்றது என்பதுதான்.

30. I am not competent to make any answer to  
 the questions “ What is Saṁsāra? By what failings was  
 it brought about? What harm has it done you? What

kind of person you are" etc. But, My Mother, an indescribable gloom does in this manner overcome me.

एवं गतस्य मम सांप्रतमेतदर्ह-

मत्रेदमौपयिकमित्थमिदं च साध्यम् ।

अस्मिन् प्रमाणमिदमित्यपि बोद्धुमम्ब

शक्तिर्न मे भुवनसाक्षिणि किं करोमि ॥ ३१ ॥

ஏவம் மதஸ்ய மம ஸாம்ப்ரதமேதர்ஹ-

மத்ரேடிமௌபயிகமித்யமிதம் ச ஸாடியம் ।

அஸ்மின் ப்ரமாணமிதமித்யபி போஹ்யம்மம்வ

ஸக்திர்ந மே ஸ்வநஸாக்ஷிணி கிம் கரோமி ॥ ௩௧ ॥

भुवनसाक्षिणि=உலகத்திற்கு சாக்ஷியான அம்வ=தாயே!

एवं गतस्य मम=இவ்விதம் இருக்கும் எனக்கு, सांप्रतम्=இப் பொழுது एतत् अहम्=இது தகுந்தது. इदम् अत्र=இது இங்கு औपयिकम्=உபாயமாகக்கூடியது. इदम् इत्थम्=அது இவ் விதமாக साध्यम्=ஸாதிக்கத்தகுந்தது इदम् अस्मिन्=இது இந்த விஷயத்தில் प्रमाणम्=ஆதாரமானது. इत्यपि=என்று கூட बोद्धुम्=அறிய நமே शक्तिः=எனக்கு சக்தி இல்லை. किं करोमि=என்ன செய்வேன்?

(க - ரை) இப்படி துக்கத்துக்கொண்டிருக்கும் எனக்கு இந்த துக்கத்தைப் போக்கிக்கொள்ள உபாயம் ஒன்றும் தெரியவில்லை.

குறிப்பு:— இந்த சுலோகத்தில் சரணாகதிக்கு அங்கமான தன் “கார்ப்பண்ய”த்தைத் தெரிவிக்கிறார்.

31. In this predicament, Oh Mother, the eternal witness of all the world, it is impossible for me to

determine what is fit for me to do, what the means, what the goal and by what rule to proceed.

न ज्ञायते मम हितं नितरामुपायो  
 दीनोऽस्मि देवि समयाचरणाक्षमोऽस्मि ।  
 तत्त्वामनन्यशरणः शरणं प्रपद्ये  
 मीनाक्षि विश्वजननीं जननीं ममैव ॥ ३२ ॥

ந ஜ்ஞாயதே மம ஹிதம் நிதராமுபாயோ  
 ஶீனோஸ்மி ஶேவி ஸமயாசரணாக்ஷமோஸ்மி ।  
 தத்த்வாமநந்யஸரண: ஸரணம் ப்ரபஶ்யே  
 மீநாக்ஷி விஸ்வஜநநீம் ஜநநீம் மமைவ ॥ ௩௨ ॥

மம ஹிதம் = எனக்கு ஹிதம் ந ஜாயதே = தெரியாது.  
 உபாய: நிராமு = உபாயம் கொஞ்சம்கூட (தெரியாது). தேவி =  
 தேவி! ஶீனோஸ்மி = எளியவனாக இருக்கின்றேன். சமயாசரண-  
 அக்ஷமோஸ்மி = விதிகளை ஆசரிப்பதிலும் அசக்தனாயிருக்கின்றேன்.  
 தத் = ஆகையால் மீனாக்ஷி = மீனாக்ஷி! அந்யஸரண: = வேறு கதியற்ற  
 நான் த்வா விஷ்வஜநநீம், மமீவ ஜநநீம் ஶரணம் ப்ரபடியே = லோகமாதாவும்  
 எனக்கு அன்ணையாயும் உள்ள அன்ணை சரணம் அடை-  
 கின்றேன்.

(க - ரை) என் நன்மை எனக்கே தெரியாது.  
 அதற்கு உபாயமும் தெரியாது. நான் எளியவன். சாஸ-  
 திர விதிகளை அனுஷ்டிக்கவும் சக்தியற்றவன். எனக்கு  
 வேறு கதியில்லை. ஹே மீனாக்ஷி, லோகமாதாவே, இந்த  
 நிலைமையில் அன்ணைச் சரணமடைகின்றேன்.

குறிப்பு:—இந்த சுலோகத்தில் கவி அம்பாளிபும் தன்  
 சரணாகதியைத் தெரிவித்துக்கொள்ளுகிறார்.

32. I do not know what is good for me—why  
 speak of my ignorance of methods. I am wretched

and hopelessly incapable of adherence to the rules. I therefore, Oh Minākṣi, helpless in very direction, seek refuge with you, the Mother of the Universe, and more especially my own mother.

किञ्चिन्मया श्रुतिषु किञ्चिद्विवागमेषु

शास्त्रेषु किञ्चिदुपदेशपथेषु किञ्चित् ।

आघ्रातमस्ति यदतो भवतीं वरीतुं

गोप्नीति काचिदुदपद्यत बुद्धिरेषा ॥ ३३ ॥

கிஞ்சின்மயா ஸ்ருதிஷு கிஞ்சிவிவாமேஷு  
 ஶாஸ்த்ரேஷு கிஞ்சிஊபதேஸபதேஷு கிஞ்சித் ।  
 ஆவ்யாதமஸ்தி யததோ ஸவதீம் வரீ தம்  
 மோப்தீரீ தி காவிஊபதீ யத வுஶீரேஷா ॥ ௩௩ ॥

மயா = என்னால் ஶ்ருதிஷு கிஞ்சித் = வேதங்களில் சில பாக  
 மும் ஆகமேஷு கிஞ்சிவிவ = சைவ ஆகமங்களில் சிறிது பாகமும்  
 ஶாஸ்த்ரேஷு கிஞ்சித் = சாஸ்திரங்களில் கொஞ்சமும் உபதேச  
 உபதேச வழிகளில் சிறிதளவும் யத் ஆஶ்ரதமஸ்தி = முகர்ந்து  
 பார்க்கப்பட்டிருக்கிறது. அத: = ஆனபடியால் ஶவதீம் =  
 உன்னை கோபீரீ இதி = ரக்ஷிப்பவள் என்று வரீதும் = வரிக்க  
 யா  
 காசித் துடி: = இந்த ஒரு புத்தி உத்பத = ஏற்பட்டது.

(க - ரை) நான் சிறிது சிறிது வேதம், ஆகமம், சாஸ்திரம், மந்திர சாஸ்திரம் இவைகளில் கற்றுணர்ந்ததன் பயனாக நீ ரக்ஷிப்பாய் என்றும் உன்னைச் சரணமடைய வேண்டுமென்றும் தெரிந்துகொண்டேன். (இதுவே எனக்குப் பரம லாபம்.)

தறிப்பு:—“மோப்தீருத்வவரணம்” என்பது சரணாகதியின் மற்றோர் அங்கம் இதனால் விளக்கப்படுகிறது.

33. A little of the Vedas, a little of Saiva Literature, a little of the Sāstras and a little of the Mantras handed down by the process of initiation alone, I have had opportunity to learn and even that I have learnt only superficially. But it is this that has induced the determination in me that I must seek you as my protectress.

ब्रह्मैवमेवमहमेष तदाप्त्युपाय

इत्यागमार्थविधुराः प्रथमे दयार्हाः ।

त्वद्रक्षकत्वगुणमात्रविदो द्वितीया

इत्यर्थये सदधिकारनिरूपणाय ॥ ३४ ॥

ப்ரஹ்மைவமேவமஹமேஷ ததாப்த்யுபாய

இத்யாஹமார்யவித்யுரா: ப்ரயமே ட்யார்ஹா: ।

த்வத்ரக்ஷகத்வகுணமாத்த்ரவிதோ ஶ்வீத்யா

இத்யர்த்யே சததிகாரநிருபணாய ॥ ௩௪ ॥

ब्रह्म एवम्=பிரம்மம் இப்படி अहम् एवम्=நான் இப்படி  
तदाप्त्युपायः=அதை அடையும் உபாயம் एषः=இது इति=  
என்று आगमार्थविधुराः=சாஸ்திரார்த்தம் தெரியாதவர்கள்  
प्रथमे दयार्हाः=முதலில் தயைக்குப் பாத்திரமாக வேண்டியவர்  
கள் त्वद्रक्षकत्वगुणमात्रविदः=நீ ரக்ஷிக்கும் சுபாவமுடையவர்  
என்பதைமட்டும் அறிந்தவர்கள் द्वितीया इति=இரண்டா  
வது என்று (இவ்வாறு) सदधिकारनिरूपणाय=உன் தயையைப்  
பெறத் தகுதி முறைமையைக் கவனிக்கும்படி अर्थये=  
வேண்டிக்கொள்கிறேன்.

(த - ரை) ப்ரம்மம் என்றும் தான் என்றும் பிரம்  
மத்தை அறிய உபாயமென்றும் ஒருவிதமான ஞானமுள்

அற்றவர்கள் “கார்பண்ய” விஷயத்தில் என்னைவிட மேலானவர்கள். நான் உன்னை ‘ரக்ஷகி’யாக அறிந்திருக்கிறேன். ஆகையால் அடுத்தபடியில் என்னை ‘க்ருபண’ை அங்கீகரித்து அனுக்ரஹிப்பாயாக !

குறிப்பு:—எவ்வளவுக்கெவ்வளவு அறியாமை அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு “கார்பண்யம்” உடையவனாயிருப்பதில் சிறப்பு என்பது கருத்து.

34. I pray that you will agree to grade eligibility to receive your compassion in the following manner:—those who are thoroughly ignorant of what the Vedas say on Brahman and Jīva and the means of the latter attaining the former, shall be placed first; and those who have just learnt (like me) that it is your nature to relieve the distressed, shall come next.

मातः करोषि ममतां मयि यावदीषत्

तावद्यते मम ततः किमिवास्ति साध्यम् ।

मामित्यमित्यमुपयुङ्क्ष्व न विस्मरेति

किं स्वामिनं त्वरयते क्वचन स्वभृत्यः ॥ ३५ ॥

மாத: கரோஷி மமதாம் மயி யாவதீஷத்

தாவதீயதே மம தத: கிமிவாஸ்தி ஸாயும் ।

மாமித்யமித்யமுபயுங்க்ஷ்வ ந விஸ்மரேதி

கிம் ஸ்வாமிநம் த்வரயதே க்வசந ஸ்வஹ்யுத்ய: ॥ ௩௫ ॥

मातः = அம்மா! मयि = என்னிடத்தில் इषत् ममताम् =

கொஞ்சம் அபிமானத்தை யாவக் கரோஷி = எவ்வளவில் செய்வாயோ, तावत् यते = அவ்வளவு வரை முயலுவேன்.

ततः किमिव मम साध्यमस्ति = அதற்குமேல் நான் செய்யவேண்



டியது என்ன இருக்கிறது? स्वामिनम् = எஜமானனை स्वभृत्यः =  
 அவன் ஊழியன் माम् इत्थम् इत्थम् उपयुङ्क्व = என்னை இன்ன  
 இன்ன விதமாக உபயோகப்படுத்திக்கொள் न विस्मर इति =  
 மறக்காதே என்று कचन = எங்கேயாவது किं त्वरयते = துரிதப்  
 படுத்துவதுண்டா?

(க - ரை) என் பிரயத்னம் எதுவரையில் என்றால்  
 “இவன் என்னை ஆச்ரயித்தவன்” என்று உனக்கு என்னி  
 டம் அபிமானம் உண்டாகும் வரையில் தான். அதற்கு  
 மேல் எனக்குச் செயல் இல்லை. வேலைக்காரனை ஏற்றுக்  
 கொண்டபிறகு பிரபுவல்லவா அவனை எவ்விதமாக  
 உபயோகித்துக்கொள்வது என்பதைச் சிந்திக்கவேண்டும்.

35. Mother, I shall exert myself just to such an extent as would suffice to induce you to regard me as your own. More than that, I need not trouble myself about. Does any servant constantly remind his master that the latter should not forget to utilise his services in this or that manner?

त्याज्यं त्यजानि विहितं च समाचराणि

नित्येषु शक्तिमनुरुध्य हि वर्तितव्यम् ।

तद्बुद्धिशक्तिमनुरुध्य न कार्यशक्ति-

मित्येतदेव तु शिवे विनिवेदयामि ॥ ३६ ॥

த்யாஜ்யம் த்யஜானி விஹிதம் ச ஸமாசராணி

நித்யேஷு ஸக்திமநுருயு ஹி வர்திதவ்யம் ।

தத்புஹிஷக்திமநுருயு ந கார்யஸக்தி-

மித்யேததேவ து ஸிவே விநிவேடியாமி ॥ ௩௬ ॥

ஸாய்ம்=விடவேண்டியதை ஸ்யானி=விடுவேன். விஹிதம்  
 ச=செய்யவேண்டியதையும் சமாசாராணி=செய்வேன். நியைபு=  
 நித்யவிதிகள் விஷயத்தில் ஸக்திம்=சக்தியை அநுரஹி ஹி=,  
 பொறுத்தல்லவா வரீத்யம்=நடந்துகொள்ளவேண்டும்.  
 ஸிவே=ஈசுவரி! தத்=அதுவும் பூஷிஸக்திம்=புத்தி சக்தியை  
 அநுரஹி=அனுசரித்து ந கார்யஸக்திம்=கார்யசக்தியை அனு  
 சரித்து அல்ல ஹி=என்று ஏதேவ து=இதைமட்டும்  
 விநிவேதயாமி=தெரிவித்துக்கொள்கிறேன்.

(க - ரை) நிஷித்தமான கார்யங்களைச் செய்யாமல்  
 இருப்பதாலும் விஹிதமான காரியங்களைச் செய்வதா  
 லும் உனக்குப் பிரியமானபடி நடந்துகொள்ள பிரயத்  
 தனப்படுவேன். ஆனால் நித்யவிதிகள் விஷயத்தில் என்  
 சக்திக்குத் தக்கபடிதான் என்னால் நடந்துகொள்ள  
 முடியும். இவ்விதமே சாஸ்திரங்களால் அனுமதிக்கப்பட்  
 டிருக்கிறது. ஆனால் மறுபடியும் ஒரு வார்த்தை தெரிவித்  
 துக்கொள்கிறேன். “சக்தியை அனுஸரித்து” என்ப  
 தற்கு என்ன அர்த்தம்? புத்தி சக்தியை அனுஸரித்தா?  
 அல்லது கார்யம் செய்யும் சக்தியை அனுஸரித்தா? “புத்தி  
 சக்தியை அனுஸரித்து” என்று அர்த்தம் வைத்துக்  
 கொள்ளும்படி உன்னைப் பிரார்த்திக்கிறேன். [ஏனெனில்  
 கார்யசக்தி பூர்ணமாயிருந்தாலும் புத்தி சக்தி குறைவா  
 யிருந்தால் புத்தி சக்தியின் அளவே கார்யம் செய்ய  
 முடியுமே அன்றி அதிகம் நடைபெறாது.]

36. I shall try to avoid things prohibited and to  
 carry out positive injunctions—according to the best of  
 my ability of course—this being the rule in the case  
 of such injunctions. But, Oh consort of Śiva! in regard

to what is termed "ability" I wish to introduce a qualification *viz.*, that "ability" should be taken to have reference not to "physical ability" but to "one's understanding capacity."

आत्मैव भार इति तं त्वयि यो निधत्ते  
सोऽङ्गानि कानि कलयत्वलसः प्रपत्तेः ।

विश्वत्र सात्र तु विलक्षणलक्षणा या

विस्त्रम्भसम्पदियमेव समस्तमङ्गि ॥ ३७ ॥

ஆத்மைவ ஊர இதி தம் த்வயி யோ நியத்தே  
ஸோ஽ங்கானி கானி கலயத்வலஸ: ப்ரபத்தே: ।

விஸ்வத்ர ஸாத்ர து விலக்ஷணலக்ஷண யா

விஸ்வம்ஹஸம்பதியமேவ ஸமஸ்தமங்கி ॥ ௩௭ ॥

आत्मैव भार: इति = தானே பாரம் என்று தம் த்வயி = தன்னையே  
எவன் த்வயி நிधत्ते = உன்னிடம் வைக்கிறானோ ச: अलसः =  
அந்தச் சோம்பேறி ப்ரपत्ते: = சரணாகதியின் கானி अङ्गानि = எந்த  
அம்சங்களை कलयतु = நினைப்பான் विश्वत्र सा = அது எங்கும்  
உள்ளது. अत्र (तु) = இங்கேயோ विलक्षणलक्षणा = தனியான  
லக்ஷணத்தோடு கூடிய (पिरपत्तिं) या = எந்த विस्त्रम्भसंपत् =  
பரிபூர்ண நம்பிக்கையோ इयमेव = இதுவே समस्तम् अङ्गि =  
எல்லா அங்கங்களுடனும் கூடிய அங்கி [ஆகிறது].  
[सविलक्षण என்ற அச்சப்புஸ்தகப் பாடம் तु विलक्षण என்று  
திருத்தப்பட்டிருக்கிறது. विश्वस्य साक्षिणि என்ற பாட்டும்  
உண்டு. अतुवात् "லோகசாஹ்யா யிருப்பவளே"  
என்று பொருள்.]

(க - ரை) [சரணாகதி சாஸ்திரத்தில் தன் பாரத்தைத்  
தன் இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் இறக்கிவிடுவது

“ஆத்ம நிக்ஷேபம்” என்றும் “ஊர்ந்யாஸம்” என்றும் சொல்லப்படுகிறது.] தன்னையே பாரமாக நினைத்துத் தன்னை, உன்னிடம் ஸமர்ப்பணம் செய்துகொள்கிற சோம்பேறியான நான் பிரபத்தியின் மற்ற அங்கங்களை [ஆனுக்ஷல்ய ஸங்கல்பம், ப்ராதிகூல்ய வர்ஜனம் முதலிய வற்றை] என்கே செய்யப்போகிறேன். ஐந்து அங்கங்களோடு கூடிய பரந்யாஸம் என்ற சரணுகதி என்கும் உள்ளது. என்னுடைய பிரபத்திக்குத் தனியாக ஒரு லக்ஷணத்தை ஏற்படுத்திக்கொள்கிறேன். அதாவது, “நீ என்னை ரக்ஷிப்பாய்” என்று நம்பியிருக்கிறேனே இதுவே ஸர்வ அங்கங்களும் பரிபூர்ணமான “அங்கி” (சரணுகதி). இந்த நம்பிக்கை ஒன்றே சரணுகதியில் முக்கிய மாதலால், மற்ற அம்சங்கள் என் சரணுகதியில் இருக்கின்றனவா இல்லையா என்று விசாரிக்கவே வேண்டாம் என்பது தாத்பர்யம்.

சரணுகதியின் லக்ஷணம் பின்வருமாறு:—

“आनुकूल्यस्य संकल्पः प्रातिकूल्यस्य वर्जनम् ।  
 रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्वरणं तथा ॥  
 आत्मनिक्षेपकार्पण्ये षड्विधा शरणागतिः ॥

37. What formalities of self-surrender would that indolent one observe who, considering it a burden offers his self itself to Thee? Surrender with its attendant formalities might, have universal vogue, but here in this extra-ordinary mode of self-surrender, the wealth of supreme Faith is itself the Totality.

त्वप्नेरणेन मिषतः श्वसतोऽपि मातः  
 प्रामादिकेऽपि सति कर्मणि मे न दोषः ।  
 मात्रैव दत्तमशनं ग्रसतः सुतस्य  
 को नाम वक्ष्यति शिशोरतिभुक्तिदोषम् ॥ ३८ ॥

த்வத்ப்நேரணேந மிஷத: ஸ்வஸதோ஽பி மாத:  
 ப்ராமாஹிகே஽பி ஸதி கர்மணி மே ந டோஷ: ।  
 மாத்ரைவ த்தமஸநம் ஸ்ரஸதஸ்ஸுதஸ்ய  
 கோ நாம வக்ஷ்யதி ஸிஸோரதிஹுக்திடோஷம் ॥ ௩௮

मातः = தாயே ! त्वप्नेरणेन = உன் ஏவுதலால் मिषतः = பார்ப்பவனும் श्वसतः अपि = மூச்சுவிடுபவனும் (ஆன எனக்கு) प्रामादिके = தவறுதலான कर्मणि सति अपि = கர்மா இருப்பினும் मे न दोषः = என்னிடம் தோஷமில்லை. मात्रा एव दत्तम् = தாயாலேயே கொடுக்கப்பட்ட अशनम् = ஆகாரத்தை ग्रसतः शिशोः सुतस्य = சாப்பிடும் சிறு பிள்ளைக்கு अतिभुक्तिदोषम् = அதிக போஜனம் என்ற குற்றத்தை को नाम वक्ष्यति = யார்தான் சொல்லுவார்கள்?

(க - ரை) உன் ஸங்கல்பத்தால் நான் ஓடியாடிக்கொண்டிருக்கிறேன். என் தவறுதல்களால் நான் குற்றவாளியாகமாட்டேன். தாய் ஊட்டும் அன்னத்தை உண்ணும் குழந்தை அதிகபோஜனம் செய்த குற்றத்திற்கு உள்ளாகுமா?

38. Under your guidance I live and act, Oh Mother, and if I err I am certainly not to blame. Who will accuse a child of overeating when he is being fed by his mother's own hand.

मुक्तिं सिसाधयिषतां निजयैव बुद्ध्या  
 प्रारब्धकर्म भवतु प्रतिबन्धहेतुः ।  
 त्वामेव साधनतयापि समाश्रितानां  
 तुल्यं तदम्ब यदि कस्तव वीरवादः ॥ ३९ ॥

முக்திம் வரிஸாயயிஷதாம் நிஜயைவ வுஃஃர

ப்ராரஃப்கர்ம் ஹவது ப்ரதிவந்யஹேது: ।

த்வாமேவ ஸாநதயாபி ஸமாஸ்ரிதாநாந்

துல்யம் ததம்வ யடி கஸ்தவ வீரவாடி: ॥ ௩௯ ॥

निजया = தன் बुद्ध्या एव = புத்தியைக்கொண்டே मुक्तिम् =  
 முக்தியை सिसाधयिषताम् = பெற விரும்புவோர்க்கு प्रारब्धकर्म =  
 பயனைக் கொடுக்கத் தொடங்கிய கர்மா प्रतिबन्धहेतुः भवतु =  
 தடங்கலாக இருக்கலாம். साधनतया = உதவியாக त्वामेव =  
 உன்னையே समाश्रितानाम् अपि = ஆசிரயித்தவர்களுக்கும் तत् =  
 அது तुल्यम् यदि = ஒரேமாதிரியானால் अम्ब = தாயே! तव कः  
 वीरवादः = உனக்கு என்ன சிறப்புப் பேச்சு?

(க - ரை) பிராரப்தகர்மா முக்திக்கு இடையூறு  
 செய்தல் ஞானமார்க்கத்தில் போனவர்களுக்கு நியாய  
 மாகும். உன்னையே முக்திக்கு மார்க்கமாய் நினைத்துச்  
 சரணாகதி செய்த எனக்கும் அந்த இடையூறு உண்டென்  
 றால் உன் மஹிமை எங்கே போயிற்று?

ஞானிகள் தன் புத்தியையே முக்திக்கு உபாயமாய்க்  
 கொண்டவர்கள். நானே உன்னையே உபாயமாய் அடைந்  
 தவன். இரண்டுபேர்களுக்கும் ஒரே திட்டமாகலாமா?

39. It is conceivable that accumulated past  
 Karma which has commenced its operative period will  
 stand in the way of attainment of salvation by those

who seek to achieve their end relying upon their own intellect. But mother, if the same obstruction be pleaded also in the case of those who have resorted to you as the means of achieving salvation, where is your boasted Omnipotence.

प्रारब्धकर्म गिरिजे भवदाश्रिताना-

मन्यत्र संक्रमय नाशय वा समूलम् ।

मर्त्याश्च खल्वपि विषं वपुषि प्रसक्तं

संक्रामयन्ति परतोऽपि च नाशयन्ति ॥ ४० ॥

ப்ராரஹ்யகர்ம திரிஜே ஹவதாஸ்ரிதானா-

மந்யத்ர ஸங்க்ரமய நாஸய வா ஸமூலம் ।

மர்த்யாஸ்ச வல்வபி விஷம் வபுஷி ப்ரஸக்தம்.

ஸங்க்ராமயந்தி பரதோ஽பி ச நாஸயந்தி ॥ ௪௦ ॥

गिरिजे = மலைமகளே ! भवदाश्रितानाम् = உன்னை அண்டின

வர்களுடைய प्रारब्धकर्म = பிராரப்தகர்மாவை अन्यत्र = வேறி

டத்தில் संक्रमय = மாற்று समूलं नाशय वा = அல்லது அடி

யோடு अग्निं त्तुविदु. मर्त्याश्च खल्वपि = மனிதர்கள் கூட

அல்லவா वपुषि प्रसक्तम् = சரீரத்தில் ஸம்பந்தப்பட்ட विषम् =

விஷத்தை परतः संक्रामयन्ति = வேறிடத்தில் மாற்றிவிடுகிறார்

கள். अपि च नाशयन्ति = அழித்தும் விடுகிறார்கள்.

(க - ரை) சரணுகதி செய்தவனின் பிராரப்த

கர்மாவை, மாந்திரிகள் விஷத்தை எடுப்பதுபோல் நீ

விலக்கிவிட்டு அவனுக்கு உடனே முக்தியைக் கொடு.

40. Daughter of the Hills, in the case of those

who seek refuge with you, you had better transfer else-

where or utterly destroy their past Karma. Do not

even men transfer elsewhere or destroy the poison which has permeated the body.

त्वद्दर्शनश्रवणवन्दनचिन्तनादि-

वृक्षाणि देवि विनियुज्य यथाधिकारम् ।

रक्षेत्यसंख्यभवसंभृतयैव मैत्र्या

रुन्ध्यां यदि स्थिरममून्यधुनैव न स्युः ॥ ४१ ॥

த்வதீர்ஸாநஸ்ரவணவந்தநசிந்தநாடி-

வ்வக்ஷாணி தேவி விநியுஜ்ய யதாபிகாரம் ।

ரக்ஷேத்யஸங்ஹவஸம்ஹுதயைவ மைத்யா

ரூந்யாம் யதி ஸ்திரமமூன்யபுநைவ ந ஸ்யு: ॥ ௪௧ ॥

देवि=தேவியே! त्वद्दर्शनश्रवणवन्दनचिन्तनादिषु=உன்னை

பார்ப்பது உன் மஹிமையைக் காதால் கேட்பது உன்னை

நமஸ்கரிப்பது உன்னைத் தியானிப்பது முதலான காரியங்

களில் அக்ஷாணி=என் புலன்களை யதாபிகாரம்=தக்கவாறு

விநியுஜ்ய=நியமித்து ரக்ஷ ஐதி=என்னை ரக்ஷி என்று அசংக்யமவ-

சம்ஹுதயா மீತ್ರயா எவ=எண்ணிறந்தபிறவிகளில் ஏற்பட்ட நட

பினால் ஸ்திரம் ரூந்யாம் யதி=பிடிவாதமாய் நிர்ப்பந்திப்பேனே

யானால் அமூனி=இந்த பிராரப்தகர்மாக்கள் அபுநைவ=இப்

போதே ந ச்யு: =ஒழிந்துவிடும்.

(க - ரை) கணக்கில்லாத ஜன்மங்களில் நான் உன்னை

உபாவலித்துவந்த சலுகையினால் பிடிவாதமாய் உன்னை

நிர்ப்பந்திப்பேனேயானால் இப்பொழுதே இந்த பிராரப்த

கர்மாக்கள் பறந்துபோய்விடும் என்பது நிச்சயம். ஆனால்

நான் அதற்காக என்னுடைய கண், காது, சரீரம், மனஸ்

இவைகளை உன் விஷயத்தில் ஈடுபடும்படி செய்யவேண்



டும். அப்படிச் செய்வதுதான் சிரமமாகவிருக்கிறது. ஆதலால்தான் கஷ்டப்படுகிறேன்.

41. Goddess, if I appropriately employ my senses in seeing your form, hearing your glories, worshipping you and contemplating upon you and implore you doggedly, taking advantage of my familiarity with you in innumerable past births, I am sure that they (the past deeds) would vanish even now.

त्रातव्य एष इति चेत् करुणा मयि स्यात्

त्रायस्व किं सुकृतदुष्कृतचिन्तया मे ।

कर्तुं जगत्तिरयितुं च विशृङ्खलायाः

कर्मानुरोध इति कं प्रति वञ्चनेयम् ॥ ४२ ॥

த்ராதவ்ய ஏஷ இதி சேத் கருணா மயி ஸ்யாத்  
த்ராயஸ்வ கிம் ஸுக்ருதடிஷ்க்ருதசிர்தயா மே ।  
கர்தும் ஜமத்திரயிதும் ச விஸ்ருங்வலாயா :

கர்மாநுரோய இதி கம் ப்ரதி வஞ்சநேயம் ॥ ௪௨ ॥

एष त्रातव्यः इति = இவனை ரக்ஷிக்கவேண்டுமென்று மயி =  
என்மீது கருணா = தயை ச்யாத் = இருக்குமேயானால்  
त्रायस्व = ரக்ஷி. मे = என்னுடைய सुकृतदुष्कृतचिन्तया किम् = புண்  
ணிய பாபங்களைப்பற்றி ஆலோசிப்பது ஏன்? जगत् =  
உலகத்தை कर्तुम् = உண்டு பண்ணவும் திரயிதும் च = அழிக்க  
வும் विशृङ्खलायाः = தடையற்றவளான உனக்கு कर्मानुरोधः =  
கர்மாவை அநுசரித்தல் इति = என்ற इयं वञ्चना = இந்த  
கபடம் (ஏமாற்றுதல்) कं प्रति = யாரிடத்தில்?

(க - ரை) என்னை ரக்ஷிக்கவேண்டுமென்று உனக்கு  
கருணை ஏற்பட்டுவிட்டால், என் புண்ணிய பாபங்களை

ஈ ஏன் யோசிக்கவேண்டும். இந்த உலகத்தையே சிருஷ்டிக்கவும் அழிக்கவும் சக்தியுடைய உனக்கு, என் கர்மாவை மீறி என்னைக் காக்க சக்தியில்லை என்பது கபடமான வார்த்தை.

42. If you have taken compassion on me and resolved to protect me, do protect me. Why this needless review of my past good or bad deeds. When we know how according to your whims and fancy you create or destroy the world, shall we be deceived by your plea that you have to subordinate your grace to the force of Karma?

त्वय्यर्पितं प्रथममप्ययज्वनैव

स्वात्मार्पणं विदधता स्वकुलं समस्तम् ।

का त्वं महेशि कुलदासमुपेक्षितुं मां

को वानुपासितुमहं कुलदेवतां त्वाम् ॥ ४३ ॥

த்வய்யர்பிதம் ப்ரமமப்யயஜ்வநைவ

ஸ்வாத்மார்பணம் விடியதா ஸ்வகுலம் ஸமஸ்தம் ।

கா த்வம் மஹேஸி குலடாஸமுபேக்ஷிதும் மாம்

கோ வானுபாஸிதும்ஹம் குலதேவதாம் த்வாம் ॥சாந

ப்ரமம்=முதலில் ஸ்வாத்மார்பணம் விததா=தன்னை ஆர்ப்பணம் செய்துகொண்ட அப்யயஜ்வநா எவ=அப்பய்ய தீக்ஷித

ராலேயே த்வயி=உன்னிடத்தில் சமஸ்தம் ஸ்வகுலம்=தன் வம்சம்

முழுவதும் அர்பிதம்=ஆர்ப்பணம் செய்யப்பட்டது. மஹேஸி=

ஈசுவரியே, குலடாஸம்=பரம்பரை அடிமையான மாம்=

என்னை உபேக்ஷிதம்=உபேக்ஷிக்க கா த்வம்=ஈ யார்? குலதேவதா

த்வாம்=பரம்பரை தைவமான உன்னை அநுபாஸிதம்=உபா

ஸிதம்=விக்காமலிருப்பதற்கு அஃ கோ வா=நான்தான் யார்?

(க - ரை) என் பெரியபாட்டாரான ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரவர்கள் முன்பே (ஆத்மார்ப்பண ஸ்துதியில்) தன்னையும் தன் வம்சத்தையும் உன்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டார். நான் உனக்குப் பரம்பரை அடிமை. நான் உன்னை உபாவிக்காமல் இருக்கவும் முடியாது. நீ என்னை உபேக்ஷிக்கவும் முடியாது.

43. When Śrī Appayya Dīkṣita dedicated himself to you, he has already dedicated the entire progeny of his line also to you. Oh, Consort of the highest Lord, you cannot neglect a hereditary slave, nor can I desist from serving you, my hereditary Goddess.

मौढ्यादहं शरणयामि सुरान्तरं चेतु

किं तावता स्वमपि तस्य भवामि मातः ।

अज्ञानतः परगृहं प्रविशन् परस्य

स्वत्वं प्रयास्यति पशुः किमु राजकीयः ॥ ४४ ॥

மௌஜ்யாஹம் ஸரணயாமி ஸுரான்தரம் சேத்

கிம் தாவதா ஸ்வமபி தஸ்ய ஹவாமி மாத: ।

அஜ்ஞாநத: பரமுஹம் ப்ரவிஸந் பரஸ்ய

ஸ்வத்வம் ப்ரயாஸ்யதி பஸு: கிமு ராஜகீய: ॥ ௪௪ ॥

मातः = தாயே, मौढ्यात् = அறியாமையால் सुरान्तरम् = வேறு தேவதையை अहम् = நான் शरणयामि चेतु = சரண் புகுந் தால் (பாதுகாப்பவனாகக்கொண்டால்) तावता = அவ்வள வோடு மட்டும் तस्य स्वमपि = அந்த தேவதையின் சொத் தாகக்கூட किं भवामि = நான் ஆவேனா? अज्ञानतः = அறியாமை யினால் परगृहं प्रविशन् = பிறர் வீட்டில் துழைகிற राजकीयः पशुः = அரண்மனை மாடு परस्य स्वत्वं = பிறருக்கு உரியதாக किमु प्रयास्यति = ஆகுமா?

(க - ரை) நான் அறியாமையால் வேறு தேவதையைச் சரணமடைந்திருந்தால் அதனால் அந்த தேவதையின் சொத்தாக நான் ஆகிவிடுவேனா? அரண்மனைப்பசு பிறர் வீட்டில் தவறி நுழைந்தால் அது பிறருடைய சொத்தாக ஆகிவிடுமா?

44. If on account of ignorance, I seek the protection of some other Divinity, I do not by that much become the property of that Divinity. If an animal (Cow) belonging to the King enters another's house on account of its stupidity, will it become the property of that another?

आधाय मूर्धनि वृथैव भरं महान्तं

मूर्खा निमज्जथ कथं भवसागरेऽस्मिन् ।

विन्यस्य भारमखिलं पदयोर्जनन्या

विस्रब्धमुत्तरत पल्वलतुल्यमेनम् ॥ ४५ ॥

ஆயாய. மூர்யாநி வ்ருஸ்யைவ ஊரம் மஹாந்தம்  
மூர்வா நிமஜ்ஜய கயம் ஊவஸாமரேஸம்மிந் ।

விந்யஸ்ய ஊரமவிலம் படியோர்ஜநந்யா

விஸ்ரஹ்முத்தரத பல்வலதுல்யமேநம் ॥ ௪௫ ॥

மூர்ஃ = மூடர்களே! வுதீவ = வீணாகவே மஹாந்த் ஊரம் =  
பெரிய சமையை மூர்நி = தலையில் ஆதாய = வைத்துக் கொண்டு  
அஸ்திந் = இந்த ஊவஸாஹே = பிறவிக்கடலில் கதம் = ஏன் நிமஜ்ஜத =  
முழுக்குகிறீர்கள்? ஜநந்யா: = தாயின் படியோ: = கால்களில்  
அவிலம் ஊரம் = எல்லா பாரத்தையும் விந்யஸ்ய = வைத்துவிட்டு  
பல்வலதுல்யம் = சிறு குட்டையைப்போல் எனம் = இதை விஸ்ரஹ் =  
கவலையில்லாமல் உத்தரத = தாண்டுங்கள்.

(க . ரை) மூடர்களே! இந்த அஹங்காரமமகாரங்களாகிற பெரும் சுமையைத் தூக்கிக்கொண்டு ஏன் வீணில் ஸம்ஸார ஸாகரத்தில் முழுசுகிறீர்கள்? இச் சுமையை அம்பிகையின் பாதாரவிந்தங்களில் தள்ளி விட்டுச் சுகமாக இக்கடலைத் தாண்டலாமே.

45. Fools, why do you sink in the ocean of birth and death needlessly carrying on your head a huge burden. Throw the whole burden at the feet of the mother and cross this with a light heart as you would a pond.

केदं पतिष्यति वपुः क ततो नु गम्यं

को दण्डयिष्यति कियन्तमनेहसं वा ।

किं तस्य संतरणसाधनमित्यनन्ता

चिन्ता स्थिता त्वयि शनैरवतारिता सा ॥ ४६ ॥

கவேதம் பதிஷ்யதி வபு: க்வ ததோ நு மம்யம்

கோ டணயிஷ்யதி கியந்தமநேஹஸம் வா ।

கிம் தஸ்ய ஸந்தரணஸாயநமித்யநந்தா

சின்தா ஸ்யதிதா த்வயி ஸநைரவதாரிதா ஸா ॥ ௪௬ ॥

इदं वपुः = இந்த சரீரம் क पतिष्यति = எங்கே விழப் போகிறது? ततः = பின்பு क नु गम्यम् = எங்கே போக வேண்டியது? कः दण्डयिष्यति = யார் தண்டிக்கப்போகிறார்? कियन्तं वा अनेहसम् = எவ்வளவு காலமோ? तस्य संतरणसाधनम् किम् = அதை தாண்டும் உபாயம் என்ன इति स्थिता = என்ற सा अनन्ताचिन्ता = அந்த கணக்கற்ற கவலை எல்லாம் त्वयि = உன் ணிடம் शनैः = மெதுவாக (கொஞ்சம் கொஞ்சமாக) अवतारिता = இறக்கிவைக்கப்பட்டது.

(க - ரை) இந்த சரீரம் மறைவதெங்கே? பின்பு எங்குச் செல்லவேண்டும்? யார் தண்டிப்பவன்? எவ்வளவு காலம் தண்டனை? அதை எவ்விதம் கடப்பது? என்றிவ் விதம் எனக்கிருந்த மனக்கவலைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடம் ஒப்புவித்துவிட்டேன்.

46. Where will this body fall? Where will I be taken afterwards? Who will punish me? and for what length of time? By what means I can get over that? These and all the other never ending cares which were worrying me I have by degrees emptied down at your feet.

ज्ञानं दिशेयमुत तेन विनोद्धरेयं

प्रारब्धमप्यपलपेयमुतानुरुन्ध्याम् ।

इत्थं सकृत्प्रपदनैकवशंवदाया

मातुर्मयि प्रववृते महतीह चिन्ता ॥ ४७ ॥

ஐஞானம் லிஸேயமுத தேந வினோ஢்டிரேயம்  
ப்ரார஢்டிமப்பலபேயமுதா துருந்யூம் ।  
இத்யம் ஸக்ருத் ப்ரபடிநைகவஸம்வடாயா

மா துர்மயி ப்ரவவ்ருதே மஹதீஹ சிந்தா ॥ ௪௭ ॥

ज्ञानं दिशेयम् = ஞானத்தை கொடுக்கட்டுமா? उत = அல்லது तेन विना = அது இல்லாமலே उद्धरेयम् = கை தூக்கிவிட்டட்டுமா? प्रारब्धम् = பிராரப்தத்தை अपि अपलपेयम् = இல்லையென்று சொல்லிவிட்டட்டுமா? उत = அல்லது अनुरुन्ध्याम् = அனுஸரிக் கட்டுமா? इत्थम् = இவ்விதம் सकृत्प्रपदनैकवशंवदायाः = ஒருதரம் சரணாகதியினாலேயே தயைவந்து (நமக்கு) ஸ்வாதீனமான मातुः = அன்னைக்கு इह = இங்கு महती चिन्ता = அதிகமான ஆலோசனை मयि = என் விஷயத்தில் प्रववृते = ஏற்பட்டது.

(க - ரை) இவ்விதம் நான் ஒரு முறை சரணாகதி செய்தவுடன், என் அன்னைக்கு, தயையினால் பெரும் கவலை யுண்டாகிவிட்டது. “இவனை நான் ஞானத்தைக் கொடுத்து ரக்ஷிக்கட்டுமா, அல்லது அது இல்லாமலே ரக்ஷித்துவிட்டீடுமா? இவனுடைய பிரார்ப்த கர்மாவை இல்லையென்று அடித்துவிடலாமா? அல்லது அதை அனுஸரித்தே பார்க்கலாமா?” என்றவாறு.

47. When I had thus supplicated but once, Mother was so moved with compassion for me that she began to consider within herself anxiously whether she should impart knowledge unto me or lift me up even without that process and whether she should over rule all my Past Karma or abide by their sway.

एतज्जडाजडविवेचनमेतदेव

क्षित्यादितत्त्वपरिशोधनकौशलं च ।

ज्ञानं च शैवमिदमागमक्रोटिलभ्यं

मातुर्यदङ्घ्रियुगले निहितो मयात्मा ॥ ४८ ॥

ஏதஜ்ஜடாஜடவீவேசனமேததேவ

க்ஷித்யாதிதத்வபரிஸோயநகௌஸலம் உ ।

ஜ்ஞானம் உ ஸைவம்மீமாமமகோடிஸ்யம்

மா தூர்யடிங்ஹி யுகளே நிஹிதோ மயாத்மா ॥ ௪௮ ॥

மயா = என்னால் மாது: அङ्घ्रियुगले = அன்னையின் பாதங்  
களில் आत्मा यत् निहितः = ஆத்மா வைக்கப்பட்டது என்பது  
யாதொன்று உண்டோ एतत् = இதுவே ஜடாஜடவீவேசனம் =  
ஜடம், சேதனம் என்ற விவேகம். एतदेव च = இதுவே  
क्षित्यादितत्त्वपरिशोधनकौशलम् = பூமி முதலான தத்வங்களைப் பரி

சீலனை செய்யும் திறமை. इदम् = இதுவே आगमकोटिलभ्यम् = கோடிசாஸ்திரங்களால் கிடைத்த சைவ்ஜ்ஞானம் = சிவஞானமும்.

(க - ரை) ஜகன்மாதாவின்கீர் சரணங்களில் என் ஆத்மாவை நான் ஆர்ப்பணம் செய்ததே நான் ஸாங்கியம் சைவாகமம் முதலிய சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்ததன் பயனாகும்.

திறிப்பு:—ப்ரக்ருதி புருஷன் என்பது ஸாங்க்ய சாஸ்திரத்தின் வியவஹாரம்.

பூமி முதல் ஸதாசிவம்வரை 36 தத்துவங்கள் சைவ சாஸ்திரங்களில் சொல்லப்படுகின்றன.

சிவாகமங்களில் சைவஞானம் உபதேசிக்கப்படுகின்றது.

48. This is the power of differentiation between dead matter and living organisms. This is the skill in examining the different natures of the Tattvas, Earth and others. This is the true vision of Siva obtained through searching a crore of Āgamas viz., that I have laid my whole self at the feet of Mother.

षट्त्रिंशदावरणमध्यजुषि त्वदङ्गौ

हालास्यनाथदयिते निहितो मयात्मा ।

भूमूतलत्रिदशवर्षिषु कः क्षमेत

तच्चक्षुषापि निभृतेन निरीक्षितुं माम् ॥ ४९ ॥

ஷட் த்ரிம்ஸாடாவரணமய்யுஜுஷி த்வடங்குள

ஹாலாஸ்யநாயடியிதே நிஹிதோ மயாத்மா ।

ஊடுஊடுதலத்ரிடிஸாவர்ஷிஷு க : க்ஷமேத

தச்சக்ஷுஷாபி நிஹிதேந நிர்க்ஷிதும் மாம் ॥ 49 ॥

ஹாலாஸ்யநாயடியிதே = ஹாலாஸ்யத்தியின் மனைவியே, ஷட்ரிஷ்டாவரணமய்யுஷி = 36 ஆவரணங்களுக்கு மத்தியில் இருக்கும்.



त्वद्द्रौ=உன் பாதத்தில் மயா ஆத்மா நிहित: =என்னால் ஆத்மா வைக்கப்பட்டது. तत्=ஆகையால் भूभूतलत्रिदशवर्तिषु=மூன்று லோகங்களில் இருப்பவர்களில் निभूतेन=மறைவாகக்கூட चक्षुषा=கண்ணால் मां निरीक्षितुम् अपि=என்னை பார்க்கக்கூட कः क्षमेत=யாரால் முடியும்?

(க - ரை) முப்பத்தியாறு தத்வங்களாகிற ஆவரணங்களுக்கு மத்தியில் வீற்றிருக்கும் தேவியின் சரணங்களில் ஆத்மார்ப்பணம் செய்த என்னை, மூன்று உலகங்களிலும் எவன் கண்ணைத் திறந்து பார்க்கமுடியும்? தேவியின் கலை ஏற்பட்டுவிட்டபடியால் பக்தனைப் பிறன் பார்க்கவும் கண்கூசச் செய்யும் திவ்ய தேஜஸ் அவனிடம் விளங்குகிறது.

49. Oh Consort of the Lord of Hālāsya, I have laid my whole being at your feet who are seated in the midst of thirty-six ramparts who among the inhabitants of the Earth, Nether regions and Heaven will now dare even to steal a glance at me.

बन्धं हरिव्यसि सुखं वितरिव्यसीति

निश्चप्रचं निखिलमम्ब तदास्त एव ।

संप्रत्यहं त्वयि निधाय भ्रं समस्तं

यन्निर्वृणोमि किमितोऽपि ममापवर्गे ॥ ५० ॥

வந்யம் ஹரிவ்யஸி ஸுவம் விதரிவ்யஸீதி

நிஸ்சப்ரசம் நிவிஸமம்வ தடாஸ்த ஏவ ।

ஸம்ப்ரத்யஹம் த்வயி நியாய ஹம் ஸமஸ்தம்

யந்நிர்வ்ருணோமி கிமிதோ஽பி மமாபவர்தே ॥ ௫௦ ॥

அம்ப = அன்னையே வந் = பந்தத்தை हरिव्यसि = போக்கடிப்பாய். सुखम् = சுகத்தை वितरिव्यसि = கொடுப்பாய் इति तत्

निखिलम् = என்பதெல்லாம் निश्चयम् = நிச்சயமாக आस्ते एव = இருப்பதே. सम्प्रति = இப்பொழுது अहम् = நான் समस्तं भरम् = எல்லா (பாரத்தையும் त्वयि = உன்னிடத்தில் निधाय வைத்துவிட்டு यत् निर्वृणोमि = சந்தோஷப்படுகிறேனே इतोऽपि = இதைக்காட்டிலும் मम = எனக்கு अपवर्गे = மோகூத்தில் किम् = என்ன இருக்கிறது.

(க - ரை) என் துக்கங்களைப் போக்கி ஸுகத்தைத் தந்து நீ என்னை ரக்ஷிப்பது நிச்சயம். இருந்தாலும் என் பாரத்தை உன்னிடம் தள்ளிவிட்டு இந்த நிமிஷத்திலேயே நான் சிந்தையற்றவனாக இருக்கிறேனே. இதை விட மோகூத்தில்தான் என்ன ஸௌக்கியம் அதிகமாக இருக்கப்போகிறது?

50. Mother, all this is now certain to happen, namely that you will free me from my bonds and take me to eternal bliss. But I doubt if even in salvation, I can derive greater pleasure than that which I now enjoy after having relieved myself by placing all my burden before you.

काश्यां निपातय वपुः श्वपचालये वा

स्वर्गं नय त्वमपवर्गमधोगतिं वा ।

अद्यैव वा कुरु दयां पुनरायतौ वा

कः संभ्रमो मम धने धनिनः प्रमाणम् ॥ ५१ ॥

காச்யாம் நிபாதய வபு: ஸ்வபசாலயே வா

ஸ்வர்கம் நய த்வமபவர்கமயோகதிம் வா ।

அடையேவ வா குரு டயாம் புநராயதௌ வா

க: ஸம்ஹ்ரமோ மம டயநே டயநிந: ப்ரமாணம் ॥ 51 ॥

त्वम्=நீ वपुः=என் சரீரத்தை काश्यां निपातय=காசியில் மரிக்கச்செய், वा=அல்லது श्वचारये=பறைச்சேரியில் மரிக்கச்செய். स्वर्गं नय=ஸ்வர்க்கத்திற்குக் கொண்டுபோ. अपवर्गम्=மோக்ஷத்தை (नय=) அடையச்செய். अधोगतिं वा=அல்லது கீழ்ப்பட்ட கதிக்கு (नय)=உட்படுத்து. अथैव=இன்றே वा=அல்லது पुनः आयतौ वा=வருங்காலத்திலாவது दयां कुरु=தயை செய். मम=எனக்கு. कः संभ्रमः=என்ன பரபரப்பு? धनम्=சொத்து विषयத்தில் धनिनः प्रमाणम्=சொத்துக்காரர்கள் பொறுப்புள்ளவர்கள்! (வைத்தது சட்டம்.)

(க-ரை) நீ எனக்குக் காசியில் மரணத்தைக் கொடுத்தாலும் சரி, பறைச்சேரியில் மரணத்தைக் கொடுத்தாலும் சரி, என்னை ஸ்வர்க்கத்தில் சேர்ப்பித்தாலும் சரி, எனக்கு மோக்ஷத்தைக் கொடுத்தாலும் சரி அல்லது என்னை நரகத்தில் தள்ளினாலும் சரி, நீ இன்றைக்கே என்மீது தயை புரிந்தாலும் சரி, வெகுகாலம் கழித்து தயை புரிந்தாலும் சரி, எனக்கு அதைப்பற்றி இனிக் கவலையில்லை. சொத்துக்காரன் சொத்தை எப்படி வேண்டுமோ அப்படி உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

51. Grant me riddance of my mortal body in Kāśī or in the abode of the eaters of dog's flesh (Caṇḍālas). Take me to heaven, grant me salvation or thrust me down to perdition. Send your grace presently or delay it indefinitely. I am not in the least concerned about all that. For the owner can put to any kind of use his property.

नाहं सहे तव कथाश्रवणान्तरायं  
 नाहं सहे तव पदार्चनविच्युतिं वा ।  
 मोक्षं दिशैतदविरुद्धमिदं न चेत् स्या-  
 न्नैवास्तु मातरपवर्गमहोपसर्गः ॥ ५२ ॥

நாஹம் ஸஹே தவ கயாஸ்ரவணாந்தராயம்  
 நாஹம் ஸஹே தவ பதார்சநவிச்சயுதிம் வா ।  
 மோக்ஷம் ஹிஸைததவிருஹிமீதம் ந சேத் ஸ்யா-  
 ந்நைவாஸ்து மாதரபவர்மமஹோடஸர்ம: ॥ 52 ॥

तव=உன் கथाश्रवणान्तरायम् = மஹிமைகளைக் கேட்பதற்கு.  
 இடையூறுகளை அஹம் = நான் ந சஹே = பொறுக்கமாட்டேன்.  
 तव=உன் पदार्चनविच्युतिं वा = பாதங்களை பூஜிப்பதிலிருந்து  
 ஒழிவையும் அஹம் = நான் ந சஹே = பொறுக்கமாட்டேன்.  
 एतदविरुद्धम् = இதற்கு விரோதமில்லாதபடி मोक्षं दिश=  
 மோக்ஷத்தைக் கொடு. इदम् = இது न चेत् स्यात् = முடியா  
 தென்றால் मातः = தாயே अपवर्गमहोपसर्गः = மோக்ஷம் என்ற  
 பெரிய இடையூறு नैव अस्तु = வேண்டவே வேண்டாம்.

(க - ரை) நாமகீர்த்தனம், அர்ச்சனை செய்தல்,  
 இவைகளால் உபாவிக்க இடமுண்டென்றால் மோக்ஷம்  
 வரட்டும். இல்லையெனில் நமக்கு மோக்ஷம் என்ற அந்த  
 பெரிய இடையூறு வேண்டவே வேண்டாம்.

52. I cannot tolerate anything standing between me and my listening to talks about you, Neither can I brook any interruption of my offering worship at your feet. If you grant me salvation let it not prove an impediment to the above two desires of mine. If it is likely to be otherwise, Oh Mother, I court not that misfortune in the shape of salvation.

ஆகூடமாசரணமம்வ தவானுவார-

மந்த: ஸ்மரந் ஸுवनமङ्गलमङ्गमङ्गम् ।

ஆனந்தஸாகரதரங்குபரம்பராமி-

ரான்டோலிதோ ந கணயாமி கதான்யஹானி ॥ ௫௩ ॥

ஆகூடமாசரணமம்வ தவானுவார-

மந்த: ஸ்மரந் ஸுवनமங்குளமங்குமங்குமம் ।

ஆனந்தஸாகரதரங்குபரம்பராமி-

ரான்டோலிதோ ந கணயாமி கதான்யஹானி ॥ ௫௩ ॥

அம்வ = தாயே ! ஆகூடம் = சிரஸ்முதல், ஆசரணம் = பாதம்  
வரை ஸுवनமங்குளம் = ஜகத்திற்கு கேசமகரமான தவ = உமது  
அங்கம் அங்கம் = அங்கங்கள் ஒவ்வொன்றையும் அனுவாரம் = அடிக்  
கடி அந்த: ஸ்மரந் = மனதில் தியானித்து ஆனந்தஸாகரதரங்குபரம்பராமி: =  
ஆனந்தக்கடலின் அலைவரிசைகளினால் ஆனந்தோக்தி: = ஊஞ்  
சலாட்டப்பட்டவனாக (நான்) கதானி அஹானி = கடந்த நாட்  
களை ந கணயாமி = கணக்கிடாமல் இருக்கிறேன்.

(க - ரை) தேவியின் திவ்யமங்கள் ஸ்வரூபத்  
தியானத்தில் அமர்ந்த எனக்கு, நாள் போவதுகூடத்  
தெரியவில்லை. ஆனந்தக்கடலில் மூழ்கியிருக்கிறேன்.

குறிப்பு:—இது முதல் சமார் ஐம்பது ச்லோகங்களில் கவி  
தேவியின் பாதம்முதல் சிரஸ்வரை ஒவ்வொரு அங்கமாக  
தியானம் செய்துகொண்டு வர்ணிக்கிறார்.

53. Mother, calling up before my mental vision  
as often as possible each and every part of your divine  
personality which ensures the prosperity of the World,  
I feel like being borne on the succession of waves of  
the ocean of joy and scarcely ever keep a reckoning of  
the days that flee past.

पाषाणतोऽपि कठिने शिरसि श्रुतीनां  
प्रायः परिभ्रमवशादिव पाटलाभम् ।

अम्ब स्मरेयममृतार्णवमाथलब्ध-

हैयङ्गवीनसुकुमारमिदं पदं ते ॥ ५४ ॥

பாஷாணதோ஽பி கடுனே ஸிரஸி ஸ்ருதீநாம்

ப்ராய: பரிஹ்ரமவஸாடிவ பாடலாஹம் ।

அம்வ ஸ்மரேயமம்ருதார்ணவமாயுலஹ-

ஹையம்மஹீநஸுகுமாரமீதம் பதம் தே ॥ ௫௪ ॥

अम्ब = அன்னையே ! पाषाणतोऽपि = கல்லைக்காட்டிலும் கடுனே  
= கடினமான श्रुतीनाम् = வேதங்களின் शिरसि = தலையில்  
(உபநிஷத்துக்களில்) प्रायः = அதிகம் परिभ्रमवशात् इव = ஸஞ்-  
சரிப்பதினால்போல் पाटलाभम् = சிவந்த நிறமானதும் अमृतार्णव-  
माथलब्धहैयङ्गवीनसुकुमारम् = அம்ருதக்கடலைக் கடைந்து எடுத்த  
வெண்ணெய்போல் मिश्रुतुवानतुमान इदम् = இந்த தீ  
पदम् = உன் பாதத்தை स्मरेयम् = தியானம் செய்வேன்.

(க - ரை) அன்னையின் வெண்ணெய்போல் மிருது  
வான பாதத்தை ஸ்மரிக்கிறேன். அப்பாதம் சிவந்திருப்  
பதைப் பார்த்தால் கல்லைவிட கடினமான உபநிஷத்துக்  
களில் சஞ்சரிப்பதால் அப்படியே என்று நினைக்கும்படி  
இருக்கிறது.

குறிப்பு: உபநிஷத்துக்களால் தம் உட்கருத்தாக  
உத்தேசிக்கப்படுபவள் அவள். ஆதலால் அவள் அவை  
களில் சஞ்சரிப்பதாய்ச் சொல்லப்படுகிறாள்.

54. Mother, I shall meditate upon your foot which  
is tender as butter produced by churning the ocean of  
nectar and which looks as if it grew red consequent

upon its treading on the crown of the Vedas (Upanishads) harder than stone.

ये नाम सन्ति कतिचिद् गुरवस्त्रिलोक्यां  
 तेषामपि स्वयमुपेतवता गुरुत्वम् ।  
 पादेन मूर्ध्नि विधृतेन वयं तवाम्ब  
 संसारसागरमिमं सुखमुत्तरामः ॥ ५५ ॥

யே நாம ஸந்தி கதிசித் மூரவஸ்தரிலோக்யாம்  
 தேஷாமபி ஸ்வயமுபேதவதா மூருத்வம் ।  
 பாதேந மூர்யூநி வியுதேந வயம் தவாம்வ  
 ஸம்ஸாரஸாமரமிமம் ஸுவமுத்தராம: ॥ ௫௫ ॥

अम्ब=அன்னையே! त्रिलोक्याम्=மூவுலகிலும் ये नाम=எந்த कतिचित्=சிலர் गुरवः=பெரியவர்களாக (கனம் பொருந்தியவர்களாக) सन्ति=இருக்கின்றனரோ तेषाम् अपि=அவர்களுக்கும்கூட गुरुत्वम्=பூஜிக்கத்தகுந்ததாய் இருத்தலை स्वयम्=தானே उपेतवता=அடைந்திருக்கிற तव पादेन=உன்பாதத்தை मूर्ध्नि विधृतेन=சிரலில் தரித்துக்கொண்டு वयम्=நாம் इमम्=இந்த संसारसागरम्=ஸம்ஸாரஸாகரத்தை सुखम्=சுருவாக उत्तरामः=தாண்டுவோம்.

(க - ரை) நாம் பூஜ்யர்களாகக்கொண்டாடும் ரிஷிகள், தேவர்கள், மும்மூர்த்திகள், இவர்கள் எல்லாம் எந்த உன் சரணத்தைத் தங்களால் பூஜிக்கத்தக்கதென மதிக்கின்றனரோ அதை நான் தலையில் தாங்கிக்கொண்டு பிறவிக்கடலை லகுவாய்த் தாண்டுவேன்.

55. We shall gaily cross the ocean of birth and death by bearing on our heads your foot which is adorned (as weighty) in all the three worlds.

साधारणे स्मरजये निटिलाक्षिसाध्ये

भागी शिवो भजतु नाम यशः समग्रम् ।

वामाङ्घ्रिमात्रकलिते जननि त्वदीये

का वा प्रसक्तिरिह कालजये पुरारेः ॥ ५६ ॥

ஸாயாரணே ஸ்மரஜயே நிடிலாக்ஷிஸாயே)

ஹாநீ ஸ்ரீவே ஹஜது நாம யஸ: ஸமஶ்ரம் ।

வாமாங்ஶ்ரீமாத்த்ரகலிதே ஜநநி த்வஜீயே

கா வா ப்ரஸக்திரிஹ காலஜயே புராரே: ॥ ௫௬ ॥

निटिलाक्षिसाध्ये = நெற்றிக்கண்ணால் நிறைவேற்றத்தக்க

தும், साधारणे = இருவருக்கும் பொதுவானதுமான स्मरजये =

மன்மத விஜயத்தில் भागी शिवः = பாதிப்பங்குடைய சிவன்

समग्रं यशः = கீர்த்தியை முழுவதையும் भजतु नाम = வேண்டு

மானால் அடையட்டும். जननि = அம்மா! वामाङ्घ्रिमात्रकलिते =

இடது காலினால்மட்டும் ஸாதிக்கப்பட்ட த்வீயே इह = உன்

னுடையதான இந்த कालजये = மரவி வெற்றியில் पुरारेः =

சிவனுக்கு का वा प्रसक्तिः = என்ன ஸம்பந்தம்?

(க - ரை) நெற்றியின் மத்தியில் உள்ள கண்ணால்

மன்மதனை எரித்ததில் சிவனுக்குப் பாதிபங்குதான்

உண்டு. அதில் அவர் கீர்த்தியை முழுவதையும் அப

ஹரித்துக்கொண்டார். அது போனால் போகட்டும்.

இடது காலால் உதைத்து யமனை ஜயித்ததில் அவருக்கு

என்ன ஸம்பந்தம்?

[அர்த்தநாரீச்வரரின் இடது பக்கம் ஈச்வரி.]

56. Let alone the fact that in the victory over cupid, which was achieved by both, by the look of the eye on the forehead, Siva who was only an ally, appro-



priated to himself, the whole credit. But Mother, what had Siva ever to do with the overthrow of Death which was achieved singly by the left foot belonging to you ?

स्यात् कोमलं यदि मनो मम विश्वमात-  
स्तत्पादयोर्मृदुलयोस्तव पादुकास्तु ।

स्यात् कर्कशं यदि करग्रहणे पुरारे-  
रश्माधिरोहणविधौ भवतूपयोगः ॥ ५७ ॥

ஸ்யாத் கோமலம் யதி மனோ மம விஸ்வமாத-  
ஸ்தத்பாடியோர்ம்ருடுளயோஸ்தவ பாடிகாஸ்து ।  
ஸ்யாத் கர்கஸம் யதி கரஹணே புராரே-  
ரஸ்மாயிரோஹணவியேள உவதூபயோம: ॥ ௫௭ ॥

विश्वमातः = ஜகன்மாதாவே! मम मनः = என் மனம் यदि-  
कोमलं स्यात् = மிருதுவானதானால் तत् = அது तव = உனது  
मृदुलयोः = மிருதுவான பாடयोः = பாதங்களுக்கு पादुका अस्तु =  
செருப்பாகட்டும் कर्कशं यदि स्यात् = கடினமானதானால்  
पुरारेः = பரமேச்வரனுடைய करग्रहणे = பாணிக்ரஹண ஸம  
யத்தில் अश्माधिरोहणविधौ = கல்லை மிதிக்கும் காரியத்தில்  
उपयोगः = பிரயோஜனம் भवतु = இருக்கட்டும்.

(க - ரை) என் மனத்தை உன் சரணத்தில் அர்ப்பணம் செய்கிறேன். அது மிருதுவானால் அதை நீ பாதுகையாக உபயோகித்துக்கொள். அது கடினமானால் உன் விவாஹத்தில் நீ மிதிக்கும் கல்லாக அதை அங்கீகரித்துக்கொள். எவ்விதத்திலும் உன் சரணஸ்பர்சம் அதற்கு இருக்கவேண்டும்.

57. World Mother, If you find my mind soft, use it as slippers for your feet. If you find it hard, let it serve as the stone which you stand on during your wedding with Purari.

प्रखिग्धमुग्धरुचिपादतले भवत्या  
लयं दृढं यदिह मे हृदयारविन्दम् ।

एषैव साग्रभुवनद्विशतीपतित्व-

साम्राज्यसूचनकरी तव पद्मरेखा ॥ ५८ ॥

ப்ரஸ்மிந்யமுந்யருசிபாஶிதலே ஊவத்யா

லநீநம் தீருவம் யஜிஹு மே ஹ்ருஶ்யாரவிந்஢ம் ।

ஏஷைவ ஸாஶ்ரஶுபவநதீவிஸதீபதித்வ-

ஸாம்ராஜ்யஸூசனகரீ தவ பத்மரேவா ॥ ௫௮ ॥

भवत्या: = உன்னுடைய प्रखिग्धमुग्धरुचिपादतले = மிருதுவான  
தும் அழகான கார்த்தியுடைய துமான பாதத்தின் அடித்  
தலத்தில் इह मे हृदयारविन्दम् = இந்த என் ஹ்ருதயமாகிற  
தாமரை यत् दृढं लयम् = நன்றாய்ப் பதிந்திருப்பதால் एषा एव =  
= இதுவே तव = உன் साग्रभुवनद्विशतीपतित्वसाम्राज्यसूचनकरी = இரு  
நூற்றுக்கு மேற்பட்ட லோகங்களுக்கு அரசியாகவிருக்  
கும் சக்ரவர்த்தினி யோகத்தைக் குறிக்கக் கூடிய पद्मरेखा =  
பத்மரேகை (ஆகின்றது).

(க - ரை) என் மனமாகிற தாமரை உன் மிருதுவான  
சரணத்தில் ஒட்டிக் கொண்டதினால் தாமரைச்சுவடுடன்  
கூடிய உன் பாதம், உனக்கு அகிலலோகஸாம்ராஜ்யத்  
தைக் சூசனை செய்யும் பத்மரேகையாக விளங்குகிறது.  
மிகத்தாழ்ந்த என்வரையில் பரவிய உன் ஸாம்ராஜ்யம்  
பெரிது என்பது நிச்சயம்.

[சைவாகமங்களில் 224-புவனங்கள் கூறப்படுகின்றன].

58. My lotus heart sticking firmly with adoration  
to the sole of your feet soft and of lovely hue, becomes  
the lotus mark for you indicating your supreme Imper-  
ial sway over 11 the 224 worlds.

अप्राकृतीं मृदुलतामविचिन्त्य किञ्चि-

दालम्बितासि पदयोः सुदृढं मया यत् ।

तन्मे भवार्णवनिमज्जनकातरस्य

मातः क्षमस्व मधुरेश्वरि धालकृत्यम् ॥ ५९ ॥

அப்ராக்ருதீம் ம்ருஹலதாமவிசிந்த்ய கிஞ்சி-

ஶாலம்விதாஸி படியோ: ஸுஹ்ருஹம் மயா யத் ।

தன்மே ஹவார்ணவநிமஜ்ஜநகாதரஸ்ய

மாத: க்ஷமஸ்வ மயுரேஸ்வரி ஹாலக்ருத்யம் ॥௫௯॥

मातः = தாயே ! मधुरेश्वरि = மதுரைக்கரசியே ! अप्राकृतीम् =  
எங்கும் காணமுடியாத மூலதாம் = மிருதுத் தன்மையை  
किञ्चित् = கொஞ்சம் अविचिन्त्य = ஆலோசிக்காமல் पदयोः =  
உன் பாதங்களில் सुदृढम् = கெட்டியாக मया = என்னால்  
यत् आलम्बितासि = நீ பிடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறாய்  
என்றாலும் भवार्णवनिमज्जनकातरस्य = பிறவிக் கடலில் முழுகு  
வதிலிருந்து பயங்கொண்ட मे = என்னுடைய तत् बालकृत्यम् =  
அந்தச் சிறு பிள்ளை த்தனத்தை क्षमस्व = பொறுத்துக்கொள்.

(க - ரை) ஜலத்தில் மூழ்குபவன் உயிர்தப்ப  
தனக்குக் கிடைத்ததை கெட்டியாய்ப் பிடித்துக்கொள்  
வது ஸகஜம். அதுபோல் ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கித்  
தத்தளிக்கும் நான், கரையேற, உன் பாதத்தை இறுகப்  
பிடித்துக்கொண்டேன். உன் மிருதுவான பாதத்தை  
இப்படி நோகச் செய்யும் குற்றத்தைப் பொறுத்  
தருள்வாய்.

59. Queen of Madhurā, Mother, if I have clung  
to your feet, with rather a rough grasp forgetting their  
exquisite tenderness, pardon my fault, as I do so under

the fright of my imminent sinking in the ocean of birth and death.

यत्रानमन् पशुपतिः प्रणयापराधे

मन्दं किल स्पृशति चन्द्रकलाञ्चलेन ।

पुष्पार्चनेऽपि मृदितं पदयोर्युगं त-

न्मातस्तुदन्ति न कथं परुषा गिरो मे ॥ ६० ॥

யத்ராநமந் பஸுபதி: ப்ரணயாபராதே

மந்஢ம் கில ஸ்ப்ருஸதி சந்஢ீரகலாஞ்சலேந ।

புஷ்பார்ச்சநே஢பி ம்ரு஢ிதம் படியோர்யுமம் தன்-

மாதஸ் து஢ந்தி ந கயம் பருஷா ஢ிரோ மே ॥ ௬௦ ॥

मातः=தாயே! प्रणयापराधे=சலுகையினால் செய்த குற்றத்தைப்பற்றி மண்ணிப்புக் கேட்க யத்ர=எந்தப் பாதங்களில் आनमन्=வணங்கும் पशुपतिः=பரமசிவன் चन्द्रकलाञ्चलेन=சந்திர கலையின் துணியால் (அவைகளை) मन्दं स्पृशति किल=மெள்ளத் தொகிரூரோ पुष्पार्चने अपि=புஷ்பத்தினால் ஆர்ச்சனை செய்யுங்காலும் मृदितम्=பீடிக்கப்படும் तत् पदयोः युगम्=அந்த இருபாதங்களை परुषाः=கரடு முரடான मे गिरः=என் வார்த்தைகள் कथं न तुदन्ति=பீடிக்காமல் இருக்குமா?

(க - ரை) எந்த உன் பாதங்களின் மிருதுத் தன்மையை அறிந்த பரமசிவன் சிருங்கார கேளிகளில் உன் மனஸ்தாபத்தைப் போக்குவதற்காக வணங்கும்போது அப்பாதங்களில், தன் சிரங்களில் இருக்கும் சந்திரகலை தொட்டதும் தொடாததுமாக இருக்கும்படி வெகு ஜாக் கிரதையாக வணங்குகிரூரோ, எந்த உன் பாதங்களுக்குப் புஷ்பங்களினால் ஆர்ச்சனை செய்யுங்காலும்

அதிர்ச்சி ஏற்படுகின்றதோ, அப்பேர்ப்பட்ட பாதங்களை என் கரடு முரடான வார்த்தைகளினால் வர்ணித்து நோகச் செய்கிறேனே.

60. Mother, I am afraid that my harsh (unpolished) words are calculated to give pain to your feet which Śiva touches cautiously with the tip of his crescent moon while prostrating before them to make amends for his indiscretions in his amours, and which are hurt even by the flowers being thrown against them in worship.

அவ்யாஜசுந்ரமனுத்ரமப்ரமேய-

மப்ராகுத்ரதம் பரமமங்முளமங்வ்ரீபத்மம் ।

ஸந்ரீஸ்யேஊபி ஸக்ருத் ஊவதீ ஊயார்ஊர

ஊஷ்டாஸ்மி கேந ததஹம் து விலோசநேந ॥ 61 ॥

அவ்யாஜஸுந்ரமனுத்ரமப்ரமேய-

மப்ராகுத்ரதம் பரமமங்முளமங்வ்ரீபத்மம் ।

ஸந்ரீஸ்யேஊபி ஸக்ருத் ஊவதீ ஊயார்ஊர

ஊஷ்டாஸ்மி கேந ததஹம் து விலோசநேந ॥ 61 ॥

அவ்யாஜசுந்ரம் = இயற்கை அழகு வாய்ந்ததும் அநுத்ரம் = எதற்கும் மேலானதும் அப்ரமேயம் = அறிவுக்கு எட்டாததும் அப்ராகுத்ரம் = திவ்யமானதும் பரமமங்குளம் = பரமமங்களமானதுமான அஹிபத்மம் = தாமரை போன்ற பாதத்தை தயாதிர்ச்சி = தயையினால் இளகிய நீ சக்து = ஒரு முறை ததீஸ்யேஊபி = (எனக்கு) காண்பிப்பாய் என்றாலும் தத் = அதை கேந விலோசனேந = எந்தக் கண்ணினாலே அஹம் து = நான் ததீஸ்யேஊபி = பார்க்கப்போகிறேன்?

(க - ரை) தேவியின் சரண கமலங்களின் அழகைப் பார்க்க இந்த என் கண்கள் பிரயோஜனமில்லை. ஆகையால்



கொள்ளத்தகுந்த மஹிமையோடுகூடிய தவ ரூபேயே = உன்  
ஸ்வரூபத்தைப் பார்க்கும் விஷயத்தில் एषः = இந்த த்வஹிவஃ =  
உன் ஸாரூப்யமே नः = எங்களுக்கு ஶ்ரணம் = கதி என்று  
परिशेषितः = கடைசியாக ஏற்படுகிறது.

(க - ரை) தேவர்களுக்குரிய பார்வைசக்தியை நீ  
எனக்குக் கொடுத்தாலும் அது எனக்குப் பிரயோஜன  
மில்லை. ஏனெனில் தேவர்கள் பார்க்கக்கூடியதைத் தானே  
அப்போது நானும் பார்க்கலாம். அவர்களுக்கும் எட்டாத  
உன் சரணத்தை நான் எப்படிப் பார்ப்பது? தேவர்களும்  
கண்டுகொள்ளமுடியாத உன் உருவத்தின் பெருமையை  
நீயே அறிவாய். அதைக் கண்டு அறிய நானும் நீயா  
கவே ஆவதைத் தவிர வேறு வழியை அறியோம். உன்  
ஸாரூப்யத்தைத் தவிர உன் ஸ்வரூபத்தின் மஹிமையை  
அறிய வேறு கதியில்லை.

62. Even divine eyesight can only comprehend things which the heavenly beings can see. In the matter of beholding your form, to the magnificence of which you alone can be witness, we have, as the only resort, to pray for becoming yourself.

अस्मिन् महत्यनवधौ किल कालचक्रे

धन्यास्तु ये कतिपये शुकयोगिमुख्याः ।

लीनास्त्वदङ्घ्रियुगले परिशुद्धसत्त्वा-

स्तानात्मनस्तव नखानवधारयामः ॥ ६३ ॥

அஸ்மின் மஹத்யநவயொள கில காலசக்ரே

யந்யாஸ்து யே கதிபயே ஸுகயோகிமுஷ்யாஃ ।

லீநாஸ்த்வஹிவ்யுமளே பரிஸுஹிஸ்த்வா-

ஸ்தானாத்மநஸ்தவ நவானவயாரயாமஃ ॥ ௬௩ ॥

अनवधौ = முடிவில்லாத महति = மிகப் பெரிய अस्मिन् =  
இந்த காலச்சுரு = கால அளவில் சுகயோகிமுஷ்யா: = சுகர் முதலிய  
ये कतिपये = எந்தச் சிலர் परिशुद्धसत्त्वा: = சுத்தமான ஆத்மாவை  
உடையவர்களாக त्वदङ्घ्रियुगळे = உன் பாதங்களில் लीनाः  
किल = லயித்தார்களோ ते तु = அவர்களே धन्याः = பாக்கிய  
சாலிகள். तान् आत्मनः = அந்த சுத்தாத்மாக்களே तव नखान्  
अवधारयामः = உன் நகங்கள் என்று ஊஹிக்கிறோம்.

(க - ரை) அனாதியாய் சுழன்று வரும் இந்த கால  
சுக்கரத்தில், சுகர் முதலிய சிலரே உன்னைச் சரணமடைந்து  
உன் சரணங்களிலேயே லயத்தையும் அடைந்திருக்  
கின்றனர். அவர்களுடைய சுத்தமான ஆத்மஸ்வரூபம்  
தான் உன் நகங்களாகப் பிரகாசிக்கின்றன என்று  
சொல்லலாம்.

63. Those few fortunate men like the sage Śuka, who, in all this endlessly revolving amplitude of ages, becoming rarified, into their spiritual essences merged into your feet, are, we believe, now shining there in the guise of the toe nails.

आशैशवान्मम तथा कलितस्त्वयासा-

वानृण्यमम्ब तव लब्धुमना मृगाङ्कः ।

स्वात्मानमेव नियतं बहुधा विभज्य

त्वत्पादयोर्विनिदधे नखरापदेशात् ॥ ६४ ॥

ஆஸைஸ்வாந்மமதயா கலிதஸ்த்வயாஸா-

வாந்ருண்யமம்வ தவ லஹுமநா ம்ருமாங்க: ।

ஸ்வாத்மானமேவ நியதம் வஹுயா விஹஜ்ய

த்வத்பாடியோர்விநிடயே நவராபதேஸாத் ॥ 64 ॥



अम्ब = ஆண்ணையே ! आशैशवात् = குழந்தைப் பருவம்  
 முதல் त्वया = உன்னால் ममत्या = அபிமானத்துடன் कलितः =  
 வளர்க்கப்பட்ட असौ मृगाङ्गः = இந்தச் சந்திரன் तव आनृत्यं  
 लब्धुमनाः உன்னிடம்கடன் பட்டதைத் தீர்ப்பதற்கு, स्वात्मान-  
 मेव = தன் ஸ்வரூபத்தையே नियतम् = நிச்சயமாக बहुधा =  
 பலவாறு विभज्य = துண்டித்து नखरापदेशात् = நகங்கள் என்ற  
 विषयाजत्தால் तत्पादयोः = உன் பாதங்களில் विनिदधे = வைத்  
 தான்.

(க - ரை) இளம்பிறையைச் சிரலில் தரிப்பதால் சந்திரனைக் குழந்தைப் பருவம்முதல் தேவியானவள் அபிமானித்து வந்ததாய்ச் சொல்லப்படுகிறது. சந்திரன் தன் நன்றி அறிவைச் செலுத்தி ஈசுவரியின் பிரஸாதத்தை யடையும்பொருட்டு, தானே பல பிறைகளாகத் தன்னை வகுத்துக்கொண்டு நகங்களாகி, தேவியின் சரணங்களில் பிரகாசிக்கிறான்போலும். (தேவியின் நகங்கள் சந்திர கலைகள் போல் விளங்குகின்றன என்பது கருத்து.)

64. Mother, It looks as if this moon who from his childhood was brought up by you with affection had dedicated himself at your feet having divided his disc into several phases and assumed the guise of the toe nails in order to show his gratitude.

नान्तः प्रवेशमयते किमपि श्रुतं मे

नास्तिक्यवादशिलया प्रतिरुध्यमानम् ।

तत्पातयाम्यहमिमां महतीमधस्तात्

पादोदकेन कियता परदेवतायाः ॥ ६५ ॥

நாந்த: ப்ரவேஸமயதே கிமபி ஸ்ருதம் மே

நாஸ்திக்யவாஹிலயா ப்ரதிரூயமாநம் ।

தத்பாதயாம்யஹமிமாம் மஹதீமயஸ்தாத்  
பாலோஹேகே கியதா பரஹேவதாயா: || ௬௫ ||

नास्तिक्यवादशिल्या=நாஸ்திகவாதம் என்ற கல் பாறையால் प्रतिरुध्यमानम्=தடுக்கப்பட்டு किमपि श्रुतं=எந்த வேதார்த்தமும் मे अन्तः प्रवेशम् न अयते=என் உள்ளத்தில் நுழையவில்லை. तत्=ஆதலால் महतीम्=பெரிய इमाम्=இந்த கல் பாறையை परदेवतायाः=அம்பிகையின் कियता=எவ்வளவு पादोदकेन=பாதத்தில் அபிஷேகம் செய்த ஜலத்தால் अहम्=நான் अधस्तात्=கீழே पातयामि=தள்ளுவேன்.

(க - ரை) வேதங்களும் அதை அநுஸரித்த சாஸ்திரங்களும் ஞானம், சிரத்தை, பக்தி இவைகளைப் பற்பல வழிகளில் புகட்டி எனக்கு ஆஸ்திக்யம் என்ற பரலோக நம்பிக்கையை உண்டுபண்ண சப்தங்களைப் பிரவாஹம் போல் பெருகவிடுகின்றன. அந்தப் பிரவாஹம் எனக்குள் நுழையாதபடி என் அவநம்பிக்கை என்ற கல்பாறை அடைத்துக்கொண்டிருக்கிறது. அம்பிகையின் அபிஷேக தீர்த்தத்தை அளவில்லாமல். பாணம்பண்ணி அந்த அடைப்புப்பாறையைத் தள்ளிவிட்டு ஆஸ்திக்ய உபதேசங்கள் உள்ளே நுழையும்படி செய்துகொள்ள வேண்டும். [தேவியின் அனுக்ரஹத்தால் ச்ரேயஸுக்குக் காரணமான ஆஸ்திக்யபுத்தி உண்டாகவேண்டும். அந்த அநுக்ரஹம் தேவியை ஆராதிப்பதால் உண்டாகும். தூர்வாஸனையால் ஏற்பட்ட நாஸ்திக்யபுத்தி விலக வேறு உபாயமில்லை. நாஸ்திக்யம் என்பது தனக்கு பிரத்யக்ஷமானதைத் தவிர வேறு விஷயங்களை இல்லையென்று ஸாதிப்பது—புண்ணியம் பாபம் ஜன்மாந்தரம் ஈச்வரன் பரலோகம் என்ற அப்ரத்யக்ஷங்களை நிராகரிப்பது.]



66. Will it be given to me, Oh Mother, to hear the tinkling music of your anklets even as you rush forward towards me with compassion during my last moments when I, your child, am surrounded by the messengers of Death.

ब्रह्मेशकेशवमुखैर्बहुभिः कुमारैः

पर्यायतः परिगृहीतविमुक्तदेशम् ।

उत्सङ्गमम्ब तव दास्यसि मे कदा त्वं

मातृप्रियं किल जडं सुतमामनन्ति ॥ ६७ ॥

ஹ்மேஸகேஸவமுவைர்வஹுஹி: குமாரை:

பர்யாயத: பரிமுஹீதவிமுத்தேசம் ।

உத்ஸங்மம்வ தவ டாஸ்யஸி மே கடா த்வம்

மாத்ருப்ரியம் கில ஜடம் ஸுதமாமநந்தி ॥ ௬௭ ॥

அம்வ = அம்மா!      ப்ரம்மா = ப்ரம்மா      சிவன்  
 விஷ்ணு முதலிய      ப்ரம்மா = அநேகம்      குமாரை = புத்திரர்களால்  
 பர்யாயத: = மாறி மாறி      ப்ரம்மா = அடைந்ததும்      விடப்  
 பட்டதுமான      தவ = உனது      ப்ரம்மா = மடியை      த்வம் = நீ      மே =  
 எனக்கு      கடா = எப்போது      ப்ரம்மா = கொடுக்கப்போகிறாய்?  
 ஜடம் = ஜடான      சுதம்      கில = பிள்ளையை      அல்லவா      மா-  
 த்ருப்ரியம் = தாய்க்குச்      செல்வமானவனாக      அமனந்தி = சொல்லு  
 கிறார்கள்!

(க - ரை) ஜகன்மாதவான உனக்கு ப்ரம்மா விஷ்ணு  
 ருத்ரர்கள் முதல் மானிடர்கள்வரை எல்லோரும் குழந்  
 தைகள்தான். ஆனால் மூடான பிள்ளையை தாய்க்குச்  
 செல்லப்பிள்ளை என்று உலகத்தில் சொல்லுவார்களே!  
 ஆதலால் நான்தான் உனக்குச் செல்லப்பிள்ளை. என்னை

எப்போது எடுத்து, உன் மடியில் வைத்து லாலனை செய்யப்போகிறாய்?

67. They say that the dullest of the sons, becomes the pet of the mother, Mother dear, when are you going to take me on your lap, where the innumerable children of yours including Brahmā, Īśvara and Viṣṇu have reposed in succession?

ऊरौ शिरस्तव निवेश्य दयावितीर्ण-

संव्यानपल्लवसमीरविनीतखेदम् ।

अत्रैव जन्मनि विभोः परमोपदेश-

माकर्णयेयमपि किं मणिकर्णिकायाम् ॥ ६८ ॥

ஊரொள ஸிரஸ்தவ நிவேஸ்ய உயாவிதீர்ண-  
ஸம்வ்யாநபல்லவஸமீரவிநீதவேதம் ।

அத்ரைவ ஜந்மநி விஹோ: பரமோபதேஸ-

மாகர்ணயேயமபி கிம் மணிகர்ணிகாயாம் ॥ ௬௮ ॥

दयावितीर्णसंव्यानपल्लवसमीरविनीतखेदम् = தயையால் வீசப்  
பட்ட மெல்லிய உத்தரீயத்தின் காற்றினால் போக்கடிக்கப்  
பட்ட சிரமத்தை உடைய (என்) ஶிர: = தலையை தவ =  
உனது ஊரூ = தொடையில் நிவேச்ய = வைத்து அत्र जन्मनि एव =  
இந்த ஜன்மத்திலேயே विभो: = விச்வேச்வரனுடைய परमोप-  
देशम् = உத்தமமான உபதேசத்தை मणिकर्णिकायाम् = மணி  
கர்ணிகையில் किं आकर्णयेयमपि = கேட்பேன?

(க-ரை) [காசியில் மரிப்பவர்களுக்கு ஸ்ரீ விச்வேச்  
வரர் நிர்யாண காலத்தில் காதில் ராமதாரக மந்த்ரத்தை  
உபதேசித்து முக்தியளிக்கிறார் என்பது சாஸ்திரம்.] காசி  
க்ஷேத்ரத்தில் பிராணவியோக காலத்தில் என் சிரமத்தைப்

பொறுக்கமாட்டாமல் என்னை மடியில் போட்டுக்கொண்டு உன் முந்தாணியால் விசிரி, நீ, எனக்குக் களைதீரச்செய்து கொண்டிருக்கும்போது பிரபுவின் முக்தியளிக்கக்கூடிய உபதேசத்தை காதால் கேட்கும் பாக்கியம் எனக்கு இந்த ஜன்மத்திலேயே கிடைக்குமா?

68. Shall I be so fortunate as to hear in this life itself at Manikarnikā, the soul-liberating communication from the Lord, while you having placed my head on your lap, assuage my pains by fanning my face out of pity with the edge of your upper garment? (Manikarnikā is a bathing ghat on the Ganges just opposite to the temple of Viśveśvara, Benares.)

काञ्चीगुणग्रथितकाञ्चनचेलदृश्य-

चण्डातकांशुकविभापरभागशोभि ।

पर्यङ्कमण्डलपरिष्करणं पुरारे-

र्ध्यायामि ते निखिलमम्ब नितम्बबिम्बम् ॥ ६९ ॥

காஞ்சி மூணநீ ரயிதகாஞ்சநசேலஜ்யஸ்ய-

சண்வாதகாம்ஸுகவிஹாபரஹா மஸோஹி ।

பர்யங்கமண்வலபரிஷ்கரணம் புராரே :

ய்யாயாமி தே நிவிமம்வ நிதம்வஸிம்வம் ॥ ६९ ॥

அம்ப = தாயே ! காञ்சீகுணग्रथितकाञ्चनचेलदृश्यचण्डातकांशुकविभापर-  
भागशोभि = ஆரைநாண்கயிற்றினால் சுற்றிக் கட்டப்பட்ட  
பொன்னுடையால் அழகு வாய்ந்த உள்ளடையாகிற  
உடையின் காந்தியினால் எடுத்துக் காட்டப்படும்  
சோபையை உடையதும் புராரே = சிவனது पर्यङ्कमण्डलपरिष्कर-  
णम् = உயர்ந்த மஞ்சத்திற்கு அலங்காரமான துமான தே =

உனது நிவிலம் நிதம்பிவம்=பரிபூர்ணமான நிதம்ப மண்டலத்தை ட்யாயாமி=தியானம் செய்கிறேன்.

(க - ரை) உள் ஆடை (பாவாடை அல்லது நிஜார்) மேல் ஆடை ஒட்டியாணம் இவைகளால் பலவிதமான கார்த்திகளோடு, பிரகாசிக்கும் உன் நிதம்பப்ரதேசத்தை தியானிக்கிறேன். [ஒட்டியாணத்தின் ரத்னங்களும் மேலாடையின் பொன்னிறமும் உள் ஆடையின் தனியான கார்த்தியும் ஒன்றுக்கொன்று எடுத்துக் காட்டிப் பிரகாசிக்கின்றன.]

குறிப்பு:—அச்சப் புஸ்தகத்தில் 'चण्डातप' என்ற பாடம் அபத்தமாயிருக்கலாம் என்று எண்ணி 'चण्डातक' என்று மாற்றப் பட்டிருக்கிறது.

69. I meditate upon the entire hind parts of yours, which adorn the spacious couch of Purāri, their loveliness being enhanced by the short petticoat which in its turn is shown to advantage by the golden waist-cloth held tight by the zone.

गर्भे निवेश्य भुवनानि चतुर्दशापि  
संरक्षितुं कलितनिश्चितया भवत्या ।  
प्राकारमेव रचितं परितोऽपि नून-  
मूहे सुवर्णमयमेदुरपट्टबन्धम् ॥ ७० ॥

மர்ஹே நிவேஸ்ய ஹுவநாநி சதுர்ஷாபி

ஸம்ரக்ஷிதும் கலிதநிஸ்சிதயா ஹவத்யா ।

ப்ராகாரமேவ ரசிதம் பரிதோ஽பி நூந-

மூஹே ஸுவர்ணமயமேடூரபட்டவந்஧ம் ॥ ௭௦ ॥

चतुर्दश = பதினான்கு सुवनानि अपि = லோகங்களையும் गर्भे = கர்ப்பத்தில் निवेश्य = வைத்து संरक्षितुम् = காப்பாற்ற கலित-  
निश्चितया = எண்ணங்கொண்ட भवत्या = உன்னால் सुवर्णमय-  
मेदुरंपट्टबन्धम् = பொன்மயமான பருத்த ஓட்டியாணமானது  
प्राकारमेव = பாதுகாப்புச் சுவராகவே परितोऽपि = சுற்றிலும்  
रचितम् = ஏற்படுத்தப்பட்டதென்று नूनम् ऊहे = திடமாய்  
ஊ ஹிக்கிறேன்.

(க - ரை) உன் கர்ப்பத்தில் வலிக்கும் பதினான்கு லோகங்களையும் ரக்ஷிக்க எழுப்பப்பட்ட மதிற்சுவர் போல் உன் இடுப்பில் ஓட்டியாணம் பிரகாசிக்கிறது.

70. I fancy that the girdle of gold worn by you is really, a perpetual wall raised by you round your waist in pursuance of your resolve to protect all the fourteen worlds accommodated in your womb.

मुक्ताश्च खल्वपि यदि त्रिपुरे भवत्याः

स्तन्याशया स्तनतटं न परित्यजन्ति ।

अस्माकमुद्भटभवज्वरतापिताना-

मार्द्राभवन्तु वदनानि कुतो न हेतोः ॥ ७१ ॥

முக்தாஸ்ச வல்வபி யதி த்ரிபுரே லவத்யா :

ஸ்தந்யாஸ்யா ஸ்தநதடம் ந பரித்யஜந்தி ।

அஸ்மாகமு஢்டலவஜ்வரதாபிதாநாம்

ஆர்஢ீ லவந்து வடநாநி குதோ ந ஹேதோ : ॥ ௭௧ ॥

त्रिपुरे = ஈச்வரி ! मुक्ताश्च खल्वपि = முக்தி அடைந்தவர்கள்  
(முத்துக்கள்) கூட அல்லவா स्तन्याशया = முலைப்பாலுக்கு  
ஆசைப்பட்டு भवत्याः = உனது स्तनतटम् = மார்பை यदि न परित्य-  
जन्ति = விடுகிறதில்லையென்றால் उद्भटभवज्वरतापितानाम् = பயங்கர



மான ஸம்ஸார ஜ்வரத்தினால் வருந்தும் அரமாக்ஸ் = எங்கள் வदनानि = வாய்கள் குத்: हेतो: = எந்தக் காரணத்தைக் கொண்டு न आर्द्रिभवन्तु = நனையாமல் இருக்கவேண்டும்?

(க - ரை) [முக்தியடைந்தவர்கள் கூட உன் அணுகரஹத்தைப் பெறக் காத்திருக்கிறார்கள் என்றால் மிக்க துயரமடையும் நான் அதை வேண்டாமலிருக்க முடியுமா?] உன் முலைப்பாலுக்கு ஆசைப்பட்டு முக்தர்கள் என்று சொல்லக்கூடிய முத்துக்கள் ஹாரரூபமாய் உன் மார்பில் விளங்குகிறார்கள் என்றால் இப்பிறவிப்பிணியால் ஜ்வர தாபத்தை அனுபவிக்கும் எனக்கு அந்தப்பால் திவலைகளினால் ஆச்வாஸம் உண்டாகக்கூடாதா?

71. If even the pearls (liberated souls) would cling to your breasts eager to suck their milk, should not we who are being roasted by the terrible fever of this worldly life, long to have our mouths wetted with that milk?

नष्टोपलब्धमधिगत्य शिशुं चिरान्मां

वात्सल्यविद्रुतहृदः परदेवतायाः ।

क्लिद्यन्तयोधरविनिःसृतदुग्धबिन्दु-

निष्यन्दपङ्क्तिरिव दीव्यति हारयष्टिः ॥ ७२ ॥

நஷ்டோபலஹ்யமயிமத்ய ஸிஸும் சிராந்மாம்

வாத்ஸல்யவிட்ரூதஹ்ருடி: பரடேவதயா: ।

க்லிஹ்யந்பயோயரவிநிஸ்ஸ்ருதஹ்நீயஸிந்ஹ-

நிஷ்யந்ஹபங்க்திரிவ ஹீவ்யதி ஹாரயஷ்டி: ॥ ௭௨ ॥

நஸ்தோபலஹ்யம்—கெட்டுப்போய் திரும்பிக் கிடைத்த சிஸு  
மா—குழந்தையான என்னை சிராந்—வெகு காலத்திற்கு

பிறகு அபிசய = அடைந்து வாஸஸ்யவித்ருதஹ: = பேரன்பினால் பெருகும் உள்ளத்தோடு கூடிய பரதேவதாயா: = பரதேவதை யின் க்ஷித்யபயோதரவினி: சுததுரபவிந்ருநிஸ்யந்நபஹ்ரிவ = பால் சுரக்கும் ஸ்தனங்களினின்று பெருகும் பால் துளிகளின் வழிந் தோடும் தொடர்புபோல் ஹரயதி: = முத்து மாலை தீவ்யதி = விளங்குகிறது.

(க - ரை) பலகாலம் கெட்டலைந்து பின் குழந்தை யாகிய நான் நல்வழியில் திரும்பினேன் என்று என்னைக் கண்டு அன்பு பெருகும் மனத்தையுடைய அம்பிகையின் ஸ்தனங்களிலிருந்து பெருகும் பாலின் திவலைகளோ என்று சொல்லக்கூடிய முத்துமாலை அவள் மார்பில் விளங்குகிறது. காணாமல் போய் திரும்பக் கண்டெடுக்கப் பட்ட குழந்தையைப் பார்த்ததும் தாயின் முலைப்பால் தானாகவே பெருகும்ல்லவா?

72. The string of pearls worn by the supreme Goddess strikes my fancy as the line of drops of milk dripping from her breasts while her heart melts with affection upon her regaining me who was long lost to her.

यत्तदनुर्जनमनोमयमैक्षवं ते

तस्यास्तु देवि हृदयं मम मूलदेशः ।

चापाधिरोपणविधौ चरणाञ्जलेन

सम्भाव्यते किल समाक्रमणं कदाचित् ॥ ७३ ॥

யத்தத் யதுர்ஜநமனோமயமைக்ஷவம் தே

தஸ்யாஸ்து தேவி ஹ்ருதயம் மம மூலதேஸ: ।

சாபாயிரோர்பணவியௌ சரணஞ்சலேந

ஸம்ஶாவ்யதே கில ஸமாக்ரமணம் கதாசித் ॥ ௭௩ ॥

देवि=தேவியே! जनमनोमयम्=ஜனங்களின் மனங்களினால் உருவானதும் ऐश्वर्यम्=கரும்பு மயமானதுமான தே=உனது यत्तु धनुः=வில் யாதொன்றுண்டு தாய்=அதற்கு मूलदेशः=அடிப்பிரதேசம் मम हृदयम् अस्तु=எனது மனமாக இருக்கட்டும். चापाधिरोपणविधौ=வில்லை நாண் ஏற்றுப் பொழுது चरणाञ्जलेन=கால் நுனியால் समाक्रमणम्=மிதிப்பது कदाचित्=ஒரு சமயம் संभाव्यते किल=ஏற்படலாமல்லவா?

(க-ரை) அம்பாள் கையில் இருக்கும் கரும்புவில்லை ஜனங்களின் மனமயமாகச் சொல்லுகிறார்கள். அப்படியானால் என் மனம் அவ்வில்லின் கீழ் ஊன்றப்படும் நுனியில் இருக்கட்டும். ஏனெனில் கீழ்நுனியைக் கால் பெருவிரலால் அழுத்திக்கொண்டு, அவள் வில்லை வளைக்கும்பொழுது அவள் பாதம் என் மனத்தில் பதியுமல்லவா?

73. My Goddess, your sugarcane-bow, is reputed to comprise the minds of men. In that case let my mind be placed at the lower end of the bow; for thus situated it can enjoy the contact of the tip of your foot when you bend the bow.

आस्थाय दारुणतरं कमपि स्वभाव-

मत्यन्तदुःकृतकृतामपि शिक्षणाय ।

गृह्णासि सायकपदे कुसुमान्यमूनि

मातः सुतेषु महती किल रूक्षतेयम् ॥ ७४ ॥

ஆஸ்யாய டாரூணதரம் கமபி ஸ்வாவ-

மத்யந்தஹுஷ்க்ருதக்ருதாமபி ஸிக்ஷணாய ।

மஹ்ணாவி ஸாயகபடே குஸுமான்யமூநி

மாத: ஸுதேஷு மஹதீ கில ரூக்ஷதேயம் ॥ ௭௪ ॥

अत्यन्तदुष्कृतकृतामपि = கொடிய பாபங்களைச் செய்தவர்  
களைக்கூட शिक्षणाय = தண்டிப்பதற்காக दारुणतरम् = மிகவும்  
உக்ரமான கமபி स्वभावम् = ஒரு தன்மையை आस्थाय = ஏற்றுக்  
கொண்டு अमूनि कुसुमानि = இந்தப் புஷ்பங்களை सायकपदे =  
அம்புகளாக गृह्णासि = எடுத்துக்கொள்கிறாய் मातः = தாயே!  
सुतेषु = பிள்ளைகள் விஷயத்தில் महती किल = நிரம்ப அல்லவா  
इयं रूक्षता = இது கடினமாயிருத்தல்!

(க - ரை) தாய்க்குக் குழந்தைகளிடம் கடினமான  
கோபம் வந்தாலும் அதிகம் சிஷிக்க மனம் வராது. மிகக்  
கொடிய செய்கைகளைச் செய்து லோகத்தை ஹிம்லிக்  
கும் உன் குழந்தைகளைத் தண்டிக்கும்பொருட்டு நீ பயங்  
கரமான கோபம் கொண்டாயே ஒழிய புஷ்பமயமான  
பாணங்களைத் தொடுப்பதால் குழந்தைகளிடம் உனக்  
கிருக்கும் தயை வெளியாகிறது.

74. Having assumed a frightful anger for puni-  
shing your grossly wicked children, you employ flowers  
in place of arrows. Mother, this indeed is great severe-  
rity against them—is it not?

पाशं सृणिं च करयोस्तव भावयन्तः

संस्तम्भयन्ति वशयन्ति च सर्वलोकम् ।

चापं शरं च सकृदम्ब तव स्मरन्तो

भूपालतां दधति भोगपथावतीर्णाः ॥ ७५ ॥

பாஸம் ஸ்ருணிம் ச கரயோஸ்தவ ஊவயந்த :

ஸம்ஸ்தம்ஹயந்தி வஸயந்தி ச ஸர்வலோகாந் ।

சாபம் ஸரம் ச ஸக்ருஹ்வ தவ ஸ்மரந்தோ

ஊபாலதாம் டயதி ஹோமபயாவதீர்ணா : ॥ ௭௫ ॥

अम्ब = அண்ணையே! भोगपथावतीर्णाः = ஸுகத்தை அனுபவிக்கும் வழியில் இறங்கியவர்கள் पाशम् = கயிற்றையும் सृणि च = மாவெட்டியையும் तव करयोः = உன் கைகளில் भावयन्तः = தியானம் செய்து सर्वलोकान् = எல்லா லோகங்களையும் संस्तभयन्ति = ஆச்சர்யத்தினால் ஸ்தம்பிக்கச் செய்கின்றனர்; वशयन्ति च = வசப்படுத்துகின்றனர். तव = உனது चापम् = வில்லையும் शरं च = அம்பையும் सकृत् = ஒரு தரம் स्मरन्तः = நினைத்து भूपालताम् = அரசராயிருத்தலை दधति = அடைகின்றனர்.

(க - ரை) ஐஹிகமான பலன்களை இச்சிப்பவர்கள் தேவியை, கயிற்றையும் மாவெட்டியையும் தரிப்பவளாகத் தியானித்தால், லோகத்தை அடக்கித் தன்வசப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள், வில்லையும் அம்பையும் தரிப்பவளாகத் தியானிப்பார்களேயானால் அரசராகிறார்கள்.

75. Those who desire secular pleasures meditate upon you as holding in your two hands the rope and the hook and acquire the power of controlling and fascinating the world of men; or meditating upon your bow and arrows but once, they become kings.

पाशाङ्कुशौ तव करे परिचिन्त्य राग-

द्वेषौ जयन्ति परमार्थविदस्तु धन्याः ।

एकत्र चापमितरत्र शरं च मत्वा

व्यावर्तयन्ति हृदयं विषयान्धकूपात् ॥ ७६ ॥

பாஸாங்குஸௌ தவ கரே பரிசிந்த்ய ராம-

ஓவேஷௌ ஜயந்தி பரமார்த்தவிதஸ்து ஧ந்யாஃ ।

ஏகத்ர சாபமிதரத்ர ஸரம் ச மத்வா

வ்யாவர்த்தயந்தி ஹ்ருடியம் விஷயாந்யகூபாத் || ௭௬ ||

धन्याः = பாச்யசாலிகளான பரமार्थविदः तु = உண்மை

அறிவாளிகளோ தவ கரே = உன்கையில் பாசங்குசூ = பாசத்தை  
யும் அங்குசத்தையும் परिचिन्त्य = தியானம் செய்து रागद्वेषौ =  
பற்று பகை என்ற இரண்டையும் जयन्ति = ஜயிக்கிறார்கள்.  
एकत्र चापम् = ஒரு கையில் வில்லையும் इतरत्र शरं च = மற்றொன்  
றில் அம்பையும் मत्वा = தியானம் செய்து हृदयम् = ஹ்ரு  
தயத்தை विषयान्धकूपार् = வாழ்க்கைஸுகமென்ற பாடும்  
கிணற்றிலிருந்து व्यावर्तयन्ति = திருப்புக்கிறார்கள்.

(க - ரை) விவேகிகளோ உன்னை, பாசம் அங்குசம்  
இவைகளைக் கரத்தில் தாங்கியிருப்பவளாக, தியானம்  
செய்து ராகத்வேஷங்களை ஜயிக்கிறார்கள். அல்லது வில்  
ஒரு கையிலும் அம்பு ஒரு கையிலும் பிடித்திருப்பவளாக  
தியானம் செய்து விஷய போகங்களில் விழுந்து துக்கப்  
படாமல் மனத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள்.

76. But those happy men who have realised the  
supreme truth conquer love and hate by contemplating  
upon you as holding in your hands the rope and the  
hook; or withdraw their minds from the treacherous  
pit of worldly pleasures by meditating upon you as hold-  
ing the bow in one hand and the arrow in the other.

उत्क्रान्तमान्तरमिदं करणं जनाना-

मप्येति चन्द्रमिति हि श्रुतयो वदन्ति ।

आस्तामिदं मम तु देवि मनोऽधुनैव

लीनं दृढं वदनचन्द्रमसि त्वदीये ॥ ७७ ॥

உத்க்ராத்மாத்ரமிடிம் கரணம் ஜநாநா-  
 மப்யேதி சந் ஞுமிதி ஹி ஸ்ருதயோ வடிந்தி ।  
 ஆஸ்தாமிடிம் மம து டேஸி மனோஸ்யுரைவ  
 லீநம் ஞுயம் வடிநசந்ரமவலி த்வஜீயோ ॥ ௭௭ ॥

जनानाम् = ஜனங்களுடைய उत्क्रान्तम् अपि = வெளிக்கிளம்  
 प्रिय इदम् = இந்த ஆந்தர் கரணம் = மனது चन्द्रम् = சந்திரனை एति  
 = அடைகின்றது इति हि श्रुतयः वदन्ति = என்றல்லவா வேதங்  
 कर्णं मोழிக்கின்றன. आस्ताम् इदम् = இது இருக்கட்டும். देवि =  
 தேவியே! मम तु मनः = என் மனமோ अधुनैव = இப்பொழுதே  
 दृष्टं = நன்றாய் त्वदीये = உன்னுடைய वदनचन्द्रमसि = முகமாகிற  
 सन्तिरनिदत्तित्ति லீனம் = லயித்துவிட்டது.

(க - ரை) இறந்த பிறகல்லவா ஜனங்களின் மனம்  
 சந்திரனை அடைகின்றதென்று ஸ்ருதிகள் கூறுகின்றன.  
 என்மனமோ இப்பொழுதே உன் முகமாகிற சந்திரனிடத்  
 தில் ஐக்யமாகிவிட்டது.

77. The scriptures say that the minds of mortals reach the moon when they get released from the body. It may be so. But, Goddess, my mind has even now stuck itself fast to the moon in the shape of your face.

विद्यात्मनो जननि तावकदन्तपङ्के-

वैमल्यमीदृगिति वर्णयितुं क्षमः कः ।

तत्संभवा यदमला वचसां सवित्री

तन्मूलकं कवियशोऽपि ततस्तरां यत् ॥ ७८ ॥

விஶ்யாத்மநோ ஜநநி தாவகஜந்தபங்க்தே:

வைமல்யமீஶ்யுமிதி வர்ணயிதும் க்ஷம: க: |

தத்ஸம்ஹவா யஜமலா வசஸாம் ஸவித்ரீ

தந்முலகம் கவியஸோஶ்பி ததஸ்தராம் யத் || ௭௮ ||

जननि=தாயே!

विद्यात्मनः = வித்யைகள்மயமான

तावकदन्तपङ्क्तेः = உன் பற்களின் வரிசையின் वैमल्यम् = வெண்

ணிறம் ईवृक् इति = இவ்விதமானதென்று वर्णयितुम् = வர்ணிக்க

कः क्षमः = யாரால் முடியும்? यत् = ஏனென்றால் तत्संभवा =

அதிலிருந்து பிறந்த वचसां सवित्री = ஸரஸ்வதி அமலா = வெண்

ணிறம். यत् = மேலும் तन्मूलकम् = அந்த ஸரஸ்வதியின்

முலம் ஏற்படும் कवियशोऽपि = கவிகளின் கீர்த்தியும் ततस्तराम् =

அதிலும் அதிக வெண்ணிறமுடையது.

(க - ரை) உன் பற்கள் வித்யைகளின் ஸ்வரூபம்.

அவைகளின் வெண்மையை யார் வர்ணிக்க முடியும்?

அவைகளினின்றும் உற்பத்தியான ஸரஸ்வதி தேவி

வெண்ணிறமானவள். அவள் அனுக்ரஹத்தால் ஏற்படும்

கீர்த்தியோ அதிலும் அதிக வெண்மையுடையது.

78. Who is competent to describe the spotless whiteness of your teeth which are only the several branches of learning in another form, Oh Mother! The goddess of learning, born of them, is white; and the fame of poets through her is whiter still.

स्वच्छापि ते वहति यत् किल दन्तपङ्क्तिः

स्वच्छन्दनिर्दलितदाडिमबीजशोभाम् ।

तन्मे रजोव्यतिकराधिकपाटलिम्नि

चित्ते परं परिचयादिति चिन्तयामि ॥ ७९ ॥



ஸ்வஹிபி தே வஹதி யத் கில உந்தபங்க்தி :

ஸ்வஹிந்நிர்நிர்நி தஜாபிமவீஜபோஹம் ।

தந்மே ரஜோவ்யதிகராயிகபாடலிம்நி

சித்தே பரம் பரிசயாஜிதி சிந்தயாமி ॥ ௭௯ ॥

ते दन्तपङ्क्तिः = உன் பல்வரிசை स्वच्छा अपि = வெண்மை  
 நிறமான தானாலும் स्वच्छन्दनिर्द्विजिताडिमवीजशोभा = தானாக  
 (முற்றி) வெடித்த மாதூளம் பழுத்தின் காந்தியை यत्किञ्च  
 वहति तत् = உடைய தாயிருப்பது ஏனென்றால் रजोव्यतिकराधिक-  
 पाटलिम्नि = ரஜோகுணம் ஸம்பந்தப்பட்டிருப்பதால் மிகச்  
 சிவந்த நிறமுள்ள மே = எனது चित्ते = மனத்தில் परम् = அதிகம்  
 परिचयात् = சேர்க்கையுடையதாய் இருப்பதால் इति = என்று  
 चिन्तयामि = ஊஹிக்கிறேன்.

(க - ரை) நிர்மலமான உன் பற்கள்கூட முதிர்ந்து  
 வெடித்த மாதூளம் பழுத்தின் முத்துக்கள் போல் கொஞ்  
 சம் சிவப்பு நிறம் பொருந்தியவைகளாக இருப்பதைப்  
 பார்த்தால் ரஜோகுணம் மிகுந்த என் சித்தத்தில் ஸம்பந்  
 தப் பட்டதாலோ என்று ஊஹிக்கவேண்டியிருக்கிறது.  
 [ரஜோகுணம் சிவப்பு, காமக்ரோதங்களுக்கு ஆஸ்பத  
 மானது. தேவியின் பற்களை இவர் த்யானம் செய்வது  
 மூலம் அப்பற்களுக்கும் இவர் மனத்திற்கும் ஸம்பந்தம்  
 ஏற்படுகிறது.]

79. The fact that your clear white teeth bear the (purple) tint of the seeds of a pomegranate bursting with maturity, I infer, is due to the adherence to them of my mind excessively red with surging passions.

अर्धं जितत्रिपुरमम्ब तव स्मितं चे-

दर्धान्तरेण च तथा भवितव्यमेव ।

तच्चिन्तये जननि कारणसूक्ष्मरूप-

स्थूलात्मकात्रिपुरशान्तिकृते स्मितं ते ॥ ८० ॥

அர்யம் ஜிதத்ரிபுரமம்வ தவ ஸ்மிதம் சேத்

அர்யாந்தரேண ச தயா ஹிதவ்யமேவ ।

தச்சிந்தயே ஜநநி காரணஸூக்ஷ்மரூப-

ஸ்ய-உலாத்மகத்ரிபுரஸாந்திக்ருதே ஸ்மிதம் தே ॥

अम्ब=தாயே! तव अर्धं स्मितम्=உன் பாதி புன்சிரிப்பு  
जितत्रिपुरं चेत् = திருபுரங்களை ஜயித்ததென்றால் अर्धान्तरेण  
च=மற்றொரு பாதியும் तथा भवितव्यमेव=அத்தகையதாகவே  
இருக்கவேண்டும். तत्=ஆகையால் जननि=தாயே! कारण-  
सूक्ष्मरूपस्थूलात्मकात्रिपुरशान्तिकृते=காரண ஸூக்ஷ்ம ஸ்தூலங்களா  
கிற் மூன்று சரீரங்களை ஒழிக்கும்பொருட்டு ते स्मितम्=  
உன் புன்னகையை चिन्तये=தியானம் செய்கிறேன்.

(க - ரை) ஒரு பாதியான ஈச்வரனின் புன்சிரிப்பு  
முப்புரங்கள் ரூபங்களான அஸுரர்களை எரித்ததென்றால்  
மற்றொரு பாதியான உன் புன்சிரிப்பும் அவ்விதமே என்  
காரண சரீரம், லிங்கசரீரம் ஸ்தூலசரீரம் என்ற மூன்று  
சரீரங்களையும் எரிக்கட்டும் என்று உன் புன்சிரிப்பை  
நான் தியானம் செய்கிறேன்.

[குறிப்பு:—‘ जितं त्रिपुरं ’ என்ற அச்சப்புத்தகப் பரடம்  
‘ जितत्रिपुरं ’ என்று மாற்றப் பட்டிருக்கிறது.]

80. If one half of your smile had vanquished the Tripuras, could not the other half achieve as much? Therefore, Mother, I contemplate upon your smile inviting it to burn out my causal, subtle, and material bodies.

मत्क्लेशदर्शनपरिद्रवदन्तरङ्ग-

हैयङ्गवीनपरिवाहनिभं जनन्याः ।

अन्तस्तमोऽपहमनुस्मरतां जनानां

मन्दस्मितं तव तु मङ्गळमस्तु भूयै ॥ ८१ ॥

மதக் ளே ஸஹி ஸநபரி ஶ்வஶந்தரங் -

ஹையங் தவீ நபரிவாஹநிஹம் ஜநந்யா : ।

அந்தஸ்தமோஶபஹமநுஸ்மரதாம் ஜநானாம்

மந்ஶஸ்மிதம் தவ து மங் தளமஸ்து ஹுத்யை ॥ ௮௧ ॥

मत्क्लेशदर्शनपरिद्रवदन्तरङ्गहैयङ्गवीनपरिवाहनिभम् = என் கஷ்டத்தைப் பார்த்து உருகும் (வெண்ணெய்போன்ற) மனத்தின் வெள்ளம் போன்றதும் அநுஸ்மரதாம் ஜநானாம் = நினைக்கும் ஜனங்களுக்கு அந்ஸ்தமோஶபஹம் = உள்ளிருட்டைப் போக்குவதும் மங்கலம் = மங்களகரமான துமான ஜநந்யா: தவ து = அன்னையான உன் மந்ஸமிதம் = புன்சிரிப்பு மூயை அஸ்து = (எனக்கு) சேஷமத்தைத் தரட்டும்.

(க - ரை) வெண்ணெய்போன்ற அன்னையின் ஹருதயம் என்மீது கருணையால் உருகிப் புன்சிரிப்பாக வெளியில் பெருகி வருகிறது போலும். ஸகல சோகங்களையும் போக்கக் கூடியதும் ஸர்வமங்களங்களையும் கொடுக்கக் கூடிய துமான அந்தப் புன்னகை எனக்கு சேஷமத்தை உண்டு பண்ணட்டும்.

81. The mother's heart melting like butter on seeing my miserable plight seems to gush out in the shape of a smile. May that smile, which can dispel gloom and bring happiness, give us prosperity.

सांसिद्धिकाननसरोरुहदिव्यगन्ध-

सान्द्रीकृतेन्दुशकलाकलिताधिवासम् ।

ताम्बूलसारमखिलागमबोधसारं

मातर्विधेहि मम वक्त्रकलाचिकायाम् ॥ ८२ ॥

ஸாம்வலிஶீகாநநஸ்ரோருஹஜிவ்யமந்ய-

ஸாந்ஶீக்ருதேந்ஜுபகலாகலிதாயிவாஸம் ।

தாம்வஶூலஸாரமவிலாஶமவோயஸாரம்

மாதர்வியேஹி மம வக்த்ரகலாசிகாயாம் ॥ ௮௨ ॥

मातः = तायै ! सांसिद्धिकाननसरोरुहदिव्यगन्धसान्द्रीकृतेन्दुशकलाकलि-  
ताधिवासम् = இயற்கை முகத்தாமரையின் மேலான வாஸனை  
யால் அதிகப்படுத்தப்பட்ட கர்ப்பூரச்சிதளின் மணம்  
விசுவதும் அலிலாசாரம் = எல்லா சாஸ்திரங்களிலும்  
ஞானத்தைக் கொடுக்க வல்லதுமான தாம்பூலசாரம் = வெற்றிலை  
உமிழ் நீரை மம = என் வக்த்ரகலாசிகாயாம் = வாயாகிற தம்பல  
வட்டியில் விடேஹி = துப்பு.

(க - ரை) ஸ்வபாவமாயுள்ள வாயின் மணத்தால்  
அதிகமான கர்ப்பூரவாஸனை யுடையதும் வித்யையை  
அளிக்கக்கூடியதுமான உன் வெற்றிலை உமிழ் நீரை  
என் வாயில் துப்பு.

(ஸ்ரீ காளிதாஸகவி மூககவி முதலியவர்கள் தேவியின்  
தாம்பூல ஸாரத்தால் கவிதையை யடைந்தார்கள் என்பது  
ஐதிற்யம்).

82. Mother, let my mouth be the spittoon for  
the betel juice, which possesses the fragrance of cam-  
phor flakes, intensified by the natural fragrance of

your mouth, and which is the essence of all sacred knowledge.

नासामणिस्तव शिवे चिरसंस्तवेन  
 प्रत्याहृते मनसि भाति तपोधनानाम् ।  
 अज्ञानसंततिनिशात्ययसूचनार्थ-  
 माविर्भवन्त्यसुरदेशिकतारकेव ॥ ८३ ॥

நாஸாமணிஸ்தவ ஸிவே சிரஸம்ஸ்தவேந  
 ப்ரத்யாஹ்ருதே மநஸி ஹதி தபோயநானாம் ।  
 அஜ்ஞானஸந்ததிநிஸாத்த்யயஸூசநார்த்ய-  
 மாவிர்ஹவந்த்யஸுரதேஸிகதாரகேவ ॥ ௮௩ ॥

शिवे = ஈச்வரி! चिरसंस्तवेन = வெகு நாள் பழக்கத்தால்  
 प्रत्याहृते = வசப்படுத்தப்பட்ட तपोधनानाम् = முனிவர்களின்  
 मनसि = மனத்தில் तव नासामणिः = உன் புல்லாக்கு अज्ञानसंततिनि-  
 शात्ययसूचनार्थम् = அஜ்ஞானப் பெருவெள்ள மென்ற இரவின்  
 முடிவைக் குறிப்பதற்காக आविर्भवन्ती = உதயமாகும் असुरदे-  
 शिकतारकेव = சக்கிரனைப்போல் भाति = தோன்றுகிறது.

(க - ரை) யோகிகள், அஜ்ஞானமாகிற இரவு முடிந்ததெனத் தெரிவிக்கும் சக்ரோதயம் போன்ற உன் புல்லாக்கை பலகாலம் ஸாதனைகள் செய்து வசப்படுத்தப்பட்ட மனத்தில் வைத்து தியானம் செய்து கிருதார்த்தர்களாயிருக்கிறார்கள்.

83. Consort of Siva! the pearl pendent of your nose shines in the minds of sages brought under control by dint of long practice, like the planet Venus

indicating the termination of the long night of ignorance.

(The appearance of Venus in the Eastern sky, indicates the proximity of Dawn.)

தாம்பூலகர்மபரிபுலகபுலலக்ய-  
 தாடகூமூகிகமணிபுரிபிம்புடமூமாது ।  
 அஸுதுயவ்யதிகராமலஸுதுவமாடிம  
 வர்ணம் விமர்தி ஜரே தவ வக்தரவிமுவம் ॥ ௧௪ ॥

தாம்பூலகர்மபரிபுலகபுலலக்ய-  
 தாடகூமூகிகமணிபுரிபிம்புடமூமாது ।

அஸுதுயவ்யதிகராமலஸுதுவமாடிம

வர்ணம் விமர்தி ஜரே தவ வக்தரவிமுவம் ॥ ௧௪ ॥

வர்ணம் விமர்தி ஜரே தவ வக்தரவிமுவம் ॥ ௧௪ ॥

தாம்பூலகர்மபரிபுலகபுலலக்யதாடகூமூகிகமணிபுரிபிம்புடமூமாது = தாம் பூ  
 லம் அடக்கியிருப்பதால் உப்பின கன்னத்தில் காணப்  
 படும் காது அணிமுத்தின் நிழல் என்ற வியாஜத்தினால்  
 அஸுதுயவ்யதிகராமலஸுதுவமாடிம = இரண்டென்பதற்ற நிர்மலமான  
 ஸ்வரூபமுடைய அம் வர்ணம் = ஆதியான எழுத்தை தவ வக்த-  
 ரவிம்புடமூமாது = உன் முகம் ஜரே விமர்தி = தனக்குள் வைத்திருக்  
 கிறது.

(க ரை) வெற்றிலை அடக்கியிருப்பதால் உப்பி  
 யிருக்கும், உன் பளபளப்பான கன்னத்தில் கண்ணாடியில்  
 போல் பிரதிபிம்பித்திருக்கும் உன் காதோலையின் முத்து  
 பார்ப்பவர்களுக்கு உன் வாய்க்குள் (கர்பத்திலிருப்பது  
 போல்) இருக்கும் ப்ரஹ்மஸ்வரூபமான 'ஓம்' என்ற  
 முதல் எழுத்துப்போல தென்படுகிறது.

84. Your mouth seems to bear in its cavity the first letter Om which is the pure essence of the one universal spirit, on account of the cheek bulging out with chewed betel bearing the reflection of the ear ornament.

दत्ते श्रियं बहुविधां कुशलानि दत्ते  
दत्ते पदं सुरपतेरपि लीलयैव ।  
ईदृग्विधाम्ब तव दृष्टिरितोऽधिका वा  
नाद्यापि कर्णमतिवर्तितुमीश्वरीयम् ॥ ८५ ॥

உத்தே ஸ்ரியம் பஹுவிபாம் குஸலானி உத்தே  
உத்தே பதம் ஸுரபதேரபி லீலயைவ ।

ஈஃருந்விபாம்வ தவ ஈருஷ்டிரிதோஸ்யிகா வா  
நாடியாபி கர்ணமதிவர்திதுமீஸ்வரீயம் ॥ ௮௫ ॥

बहुविधां श्रियम् = பற்பலவிதமான ஐச்வர்யத்தை दत्ते =  
கொடுக்கின்றது. कुशलानि = கேசமங்களை दत्ते = செய்கிறது.  
सुरपतेरपि पदम् = இந்திரபதவியைக்கூட लीलयैव = ஸுலபமாய்  
दत्ते = அளிக்கிறது. अम्ब = தாயே! ईदृग्विधा = இப்பேர்ப்பட்  
டதும் इतोऽधिका वा = இதற்கும் மேலானதுமான इयं तव दृष्टिः =  
இந்த உன் கண் अद्यापि = இதுவரையில் कर्णम् अतिवर्तितुम् =  
காதைத் தாண்டுவதற்கு (கர்ணனை வெல்ல) न ईश्वरी =  
சாமர்த்தியம் உடையதாக ஆகவில்லை.

(க - ரை) [கண் காதளவு ஓடுகிறது. ஆனால் காதைத்  
தாண்டாது. “கர்ண:” என்றால் காது; கர்ணன் என்ற  
அங்கராஜன். இங்கு “கர்ண:” என்ற பதத்தை ச்லேஷை  
யாக உபயோகப்படுத்தி யிருக்கிறார்.]

உன் கடாக்ஷம் எந்தையும் கொடுக்கும். ஆனால் (கொடையில்) கர்ணனை வெல்ல முடியவில்லை. காதளவு நீண்டு இருக்கிறது.

85. Your look gives manifold prosperity and grants all sorts of happiness. It easily bestows on one even the status of Indra. Mother, it may be capable of granting these and even greater things, but, to this very day, it has not excelled Karna (travell- ed beyond the ear.)

पाषाणकूटकठिने जनदुर्विगाहे

व्यर्थं महत्युपनिषद्विपिने प्रवृत्ता ।

सेव्येत केन तव लोचनचन्द्रिकेयम्

एनां निपातय सकृन्मयि तप्यमाने ॥ ८६ ॥

பாஷாணகூடகடுகெ ஜநதுர்வி஑ாஹே

வ்யர்யம் மஹத்யுபநிஷத்விபிநே ப்ரவ்ருத்தா ।

ஸேவ்யேத கேந தவ லோசநசந்நீரிகேயம்

ஏநாம் நிபாதய ஸக்ருந்மயி தப்யமானே ॥ ௮௬ ॥

पाषाणकूटकठिने = சுற்கள் குவியல்களால் (போல) நெரடான தும் (வியாக்பானம் செய்ய முடியாத வாக்யங்களால் கடினமானதும்) जनदुर्विगाहे = ஜனங்கள் துழைய இடம் தராததும் (புத்திக்கு எட்டாததும்) ஆன महति उपनिषद्विपिने = உபநிஷத்தாகிற (அடர்ந்து வழியில்லாமல் இருப்பதான) பெரும் கானகத்தில் व्यर्थं प्रवृत्ता = வீணாக வீசுகிற तव = உன் इयम् = இந்த लोचनचन्द्रिका = கண் ஒளியாகிற நிலவு केन = सेव्येत = யாரால் अनुपविक्कப்படப் போகிறது? एनाम् = இதை तप्यमाने = தாபப்படும் मयि = என்பேரில் सकृन् = ஒரு தரம் निपातय = விசிறு.



(க - ரை) காட்டில் வீசும் நிலவு வீண்போகிறது. தாப்பப்படுகிறவர்கள் மீது வீசினால் அந்நிலவு பயன்படுவதாகும். உபநிஷத்துக்கள் கற்கள் நிறைந்த காடு போன்று ஜனங்களின் புத்திக்கு சஞ்சாரம் செய்யத் தகுந்தவைகளாக இல்லாததால் உன் கடாசூமாகிற நிலவு அக்கானகத்தில் வீணே ஏன் வீசவேண்டும்? ஸம்ஸாரதாபத்தினால் வருந்தும் என்மீது வீசினால் நான் ஸுகமடைவேன். (உபநிஷத்துக்கள் ப்ரஹ்மஸ்வ ரூபத்தைச் சொல்லுவதாலும் ப்ரஹ்மமே தேவியாக ஆனதாலும் உபநிஷத்துக்களில் தேவி சஞ்சரிக்கிறாள் (54-ஆவது ச்லோகம் பார்க்க.) என்றும், தேவியின் கடாசூயம் அவைகளில் விழுவதாயும் இன்னும் பலவிதமாயும் வருணிப்பது கவிகளின் இயல்பு.

86. Who will profit by the moonlight of your eyes, which shines in vain over the vast woods of the Upanishads strewn with craggy hillocks and impassable by men? Bathe me who am suffering from anguish in that moonlight just for a while.

कामं शिवेन शमितं पुनरुद्गार

दृष्टिस्तवेति किमियं जननि स्तुतिस्ते ।

लीलाप्रसूतपुरुषार्थचतुष्टयाया-

स्तस्याः परं तु स भवत्यवयुत्यवादः ॥ ८७ ॥

காமம் ஸிவேந ஸமிதம் புநருஜ்ஜார

ஓருஷ்டிஸ்தவேதி கிமியம் ஜநநி ஸ்துதிஸ்தே ।

லீலாப்ரஸூதபுருஷார்யசதுஷ்டயாயா-

ஸ்தஸ்யா: பரம் து ஸ ஹவத்யவயுத்யவாத: ॥ 87 ॥

जननि=தாயே! शिवेन=சிவனால் शमितम्=அழிக்கப்  
பட்ட; कामम्=மன்மதனை तव दृष्टिः=உன் பார்வை पुनः=  
மறுபடி उज्जगर=எழுப்பியது इति=என்ற इयम्=இது ते  
स्तुतिः किम्=உனக்கு ஸ்தோத்திரமாகுமா? परं तु=அன்றி  
யில் लीलाप्रसूतपुरुषार्थचतुष्टयायाः तस्याः=வினையாட்டாகக் கொடுக்கப்  
பட்ட நான்கு வாழ்க்கைப் பயன்களையுமுடைய உன்  
பார்வைக்கு सः अवयुलवादः भवति=அது ஒன்றைமட்டும்  
பிரித்துச் சொல்லும் தோஷமுடைய வார்த்தையாகிறது.

(க - ரை) தர்மார்த்தகாமமோக்ஷங்களாகிய நான்கு  
புருஷார்த்தங்களையும் கொடுக்கக்கூடிய உன் பார்வை  
யைப் புகழ்வாரம்பித்தவன் அது சிவன் எரித்த காமனை  
உயிர்ப்பித்தது என்று மட்டும் சொல்வது அரை குறை  
யான ஸ்தோத்திரமாகும்.

7. Mother, it is a defective praise to say of  
your look that it revived Cupid who was annihilated  
by Siva. For, while the look, by its mere sportive  
caprice, can fulfil the entire fourfold desires of men  
such a praise can only be partial.

सोमो जगज्जनयितेति यदाह वेदो

नेदं लतापरमिति भ्रमितव्यमायैः ।

यः शैववामतनुवर्तिभवद्दृगात्मा

चन्द्रो जगत्सृजति तत्पर एष वादः ॥ ८८ ॥

ஸோமோ ஜமஜ்ஜநயிதேதி யடாஹ வேடோ

நேடம் லதாபரமிதி ப்ரமிதவ்யமாயை : ।

ய : ஸைவவாமதநுவர்திஹவதீரூபாத்மா

சந்த்ரோ ஜமத் ஸ்ரஜதி தத்பர ஏஷ வாட : ॥ ௮௮ ॥

सोमः = “ஸோமன்” जगज्जनयिता = உலகத்தை உண்டு பண்ணுகிறது इति = என்று वेदः = வேதம் यदाह . इदम् = சொன்னது रुतापरम् इति = கொடியைக் குறித்ததென்று आयैः = பெரியோர்கள் न भ्रमितव्यम् = தவறாக நினைக்கவேண்டாம். एष वादः = இந்த வார்த்தை शैववामतनुवातिभवद्गुगात्मा = சிவனின் இடது பக்கமிருக்கும் உன்னுடைய கண்ணுகிற यः चन्द्रः = எந்த சந்திரன் जगत् = ஜகத்தை सृजति = ஸ்ருஷ்டிக்கிருளோ तत्परः = அவனைக் குறிக்கிறது.

(க - ரை) வேதத்தில் “ஸோமன்” ஜகத்தை ஸ்ருஷ்டி செய்கிறான் என்று சொல்லியிருக்கிறது. “ஸோமன்” என்றால் “ஸோமலதை” என்று வித்வான்கள் வ்யாக்யானம் செய்கிறார்கள். ‘அது ஸரியல்ல. ஸோமன் என்றால் சந்திரன் அதாவது ‘அர்த்தநாரீச்’ வரரின் இடது கண்ணை இருக்கும் சந்திரன். [தேவி தன் கண் பார்வையால் லோகங்களை ச்ருஷ்டிக்கிறாள்.]

88. Learned men should not mistake the meaning of the Veda when it says that “Soma” created the world, thinking that the creeper “Soma” is referred to. The reference is really to the moon which in the guise of your eye, where you form the left part of Siva, creates the world.

सूच्यग्रवद्वसुमतीमणुवच्च मेरुं

दृष्टिर्यदम्ब तव पश्यति दानशौण्डा । .

दृष्टास्त्वया वयमपीह ततः स्मरामो

वेशन्तमेव भवसागरमुत्तरङ्गम् ॥ ८९ ॥

ஸூச்யக்ரவத் தவஸுமதீமணுவச்ச மேரும்

தீருஷ்டிர்யதம்ப தவ பஸ்யதி தானஸௌண்வா ।

ஓருஷ்டாஸ்த்வயா வயமபீஹ தத: ஸ்மராமோ

வேஸந்தமேவ ஐவஸாமரமுத்தரஹம் || அக ॥

अम्ब = தாயே! • दानशौण्डा = கொடுப்பதில் தேர்ச்சியடைந்த தவ டூஃ = உன் பார்வை வசுமதிம் = பூமியை சூய்யவத் = ஊசி முனையாகவும் मेरुम् = மேருவை அயுவத் च = அணுவாகவும் यत् पश्यति ततः = பார்ப்பதினால் त्वया दृष्टा: = உன்னால் பார்க்கப்பட்டவர்களான इह वयमपि = இந்த நாங்கள் கூட उत्तरङ्गम् = அலை மோதுகின்ற भवसागरम् = பிறவிக்கடலை वेशन्त-मेव = சிறு குட்டையாகவே स्मरामः = எண்ணுகிறோம்.

(க - ரை) தேவி, உன் கடாக்ஷம் உதாரணகுணத்தில் நிகரற்றது. கொடுக்கும் விஷயத்தில் பூமியை ஊசி முனையாகவும், மேருவைப் பரமானுவாகவும் நினைக்கிறது. உன் கடாக்ஷத்திற்குப் பாத்திரமான நாங்களோ, அதேமாதிரி ஸம்ஸாரஸாகரத்தைச் சிறு குட்டையாக மதிக்கின்றோம். [தேவியின் கடாக்ஷத்தினால் பிறவிக்கடலை சுளுவாகக் கடக்கிறோம்.]

89. Mother, just because your look most liberally inclined would think of the Earth as the point of a needle or of MERU as a mere atom, we too who are looked at by you think of the ocean of *Samsara* with its beating billows as but a pool.

वाणीनिकेतनतया घनसारगौराः

कह्लारकेसररुचः कमलानुषङ्गात् ।

मातर्जयन्ति शरणागतलोकचेतो-

मालिन्यमार्जनवशादसिताः कटाक्षाः ॥ ९० ॥

வாணீநிகேதநதயா வநஸாரமௌரர்:

கஹ்லாரகேஸரருச: கமலாநுஷந்மாத் |

மாதர்ஜயந்தி ஸரணுமதலோகசேதோ-

மாலிந்யமார்ஜநவஸாஹலிதா: கடாசூதா: || கூய ||

மாத: = தாயே! வாணிகேதனதயா = ஸரஸ்வதிக்கு இருப்  
பிடமாகையால் ஷனசாரகார: = கர்ப்பூரம்போல் வெண்மை  
நிறம் உடையவையும், கமலாநுஷநா = லக்ஷ்மியின் சேர்க்கை  
யால் கஹ்லாரகேஸரருச: = தாமரைத் தாதுக்களின் காந்தியுடை  
யவையும் ஷரணா஘தலோகசேதோமாலிந்யமார்ஜநவஸா = சரணமடைந்த  
ஜனங்களின் சித்தத்திலுள்ள அழுக்கைத் துடைத்த  
காரணத்தால் அசிதா: = கறுப்பானவையும் ஆன (உன்)  
கடாசூதா: = பார்வைகள் ஜயந்தி = மேலாக விளங்குகின்றன.

(க - ரை) உன் கடாசூதங்கள் ஸரஸ்வதி தேவிக்கு  
வலிக்குமிடமாக இருப்பதால் கர்ப்பூரம்போல் வெளுப்பா  
யும் லக்ஷ்மிதேவியின் ஸம்பந்தத்தால் தாமரைத் தாதுக்  
களின் சிவப்பு நிறமுடையவைகளாயும், சரணமடைந்த  
ஜனங்களின் பாபங்களைத் துடைப்பதால் கறுப்பாயும்  
இருக்கின்றன. [கடாசூதங்கள் வித்யையையும், ஸம்பத்தை  
யும் கொடுத்து ஸகல பாபங்களையும் போக்கடிக்கும் சக்தி  
யுடையவை.]

90. Mother, your glances flourish, shining white like camphor on account of their being the abode of *Sarasvati*, bearing the hue of the filaments of the Lotus due to the presence in them of LAKSHMI and dark in lustre by reason of their brushing aside the dirt of the minds of the multitudes of beings taking refuge under you.

आकर्णमुलसति मातरपाङ्गदेशे

कालाञ्जनेन घटिता तव भाति रेखा ।

शैवालपङ्क्तिरिव संततनिर्जिहान-

कारुण्यपूरपदवीकलितानुबन्धा ॥ ९१ ॥

ஆகர்ணமுல்லஸதி மாதரபாங்மஜேஸோ

காலாஞ்ஜநேந வடிதா தவ ஊதி ரேவா ।

ஸைவாலபங்க்திரிவ ஸந்ததநிர்ஜிஹாந-

காருண்யபூரபடிவீகலிதாநுவந்யா ॥ ௯௧ ॥

मातः = तायै ! आकर्णम् = कातुवरायि (नीண்டு) उल-  
सति = விளங்கும் தவ அபாங்குதே = உன் கடைக்கண்ணில் காலா-  
ஜ-  
नेन = கருமையான மையினால் घटिता रेखा = இழுக்கப்பட்ட  
கோடானது संततनिर्जिहानकारुण्यपूरपदवीकलितानुबन्धा = எப்பொழு-  
தும் பெருகும் தையாகிற வெள்ளத்தினிடம் சேர்ந்திருக்-  
கும் शैवालपङ्क्तिरिव = பாசியின் வரிசைபோல் भाति = தோன்று-  
கிறது.

(க - ரை) கருணை என்ற வெள்ளம் பெருகும் உன்  
கண்ணின் கோடியில் தீட்டியிருக்கும் மையைப் பாசி  
யெனக் கொள்ளலாம். பாசி ஒரு ஓரமாக ஒதுங்கு-  
மல்லவா?

91. The stain of collyrium at the corner of your  
eyes which recedes as far as the ear has the appearance  
of a line of moss floating over the unceasing flood of  
compassion gushing forth from the eyes.

विश्वं सृजत्यवति हन्ति च यत्कटाक्षो

विश्वस्यतां कथमसौ चपलस्वभावः ।

एषोऽपि यामनुसरल्लभते यशांसि

तामेव विश्वसिमि देवि तवानुकम्पाम् ॥ ९२ ॥

விஸ்வம் ஸ்ருஜத்யவதி ஹந்தி ச யத்கடாக்ஷா  
விஸ்வஸ்யதாம் கமஸௌ சபலஸ்வஹாவ : ।

ஏஷோ஽பி யாமநுஸரந் லஹதே யஸாம்ஸி

தாமேவ விஸ்வஸிமி டேவி தவாநுகம்பாம் ॥ ௯௨ ॥

यत्कदाक्षः = எந்த உன் கடைக்கண் பார்வை विश्वं सृजति =  
உலகத்தை ஸ்ருஷ்டிக்கின்றதோ अवति = காக்கின்றதோ  
हन्ति च = ஒழிக்கவும் ஒழிக்கின்றதோ, चपलस्वभावः = நிலைமை  
யில்லா இயல்புடைய (சஞ்சலமான) असौ = இந்த கடா  
க்ஷத்தை कथं = எப்படி विश्वस्यताम् = நம்புகிறது? देवि =  
தேவியே! एषः अपि = இதுவும் याम् = எதை अनुसरन् = பின்  
பற்றி यशांसि = கீர்த்தியை लभते = ஆடைகின்றதோ ताम् =  
அந்த தவ अनुकम्पाम् एव = உன் தயையைத்தான் विश्वसिमि =  
நம்புகிறேன்.

(க - ரை) உன் கடாக்ஷம் லோகத்தை சிருஷ்டிப்ப  
தும், காப்பதும் அழிப்பதுமாக இருப்பதால், அத  
னுடைய காரியம் நிலையற்றதாக விருக்கிறது. அதை  
நான் நம்பமாட்டேன். (கடைக்கண் பார்வை சஞ்சல  
மான தன்றோ?) உன் கடாக்ஷமும் எதற்கு உட்பட்டு  
நடந்து கீர்த்தியடைந்து வருகிறதோ, அந்த உன்  
கருணையை நான் நம்பிச் சரணமடைகின்றேன்.

92. How can I trust your corner glance which cre-  
ates, protects and also destroys the universe, thus show-  
ing its capricious nature? Goddess, I would trust only  
your compassion acting in obedience to which even that  
corner glance achieves fame.

अर्धं कळङ्करहिता करुणैव शंभो-  
 र्धं गुणास्तदितरे सकलाः समेताः ।  
 इत्यम्ब संप्रति किल स्फुरितं रहस्यं  
 संपश्यतो मम भवन्मयमैशमर्धम् ॥ ९३ ॥

அர்யம் களங்கர ஹிதா கருணைவ ஸம்லோ-

ரர்யம் குணஸ்ததிதரே ஸகலா: ஸமேதா: ।

இத்யம்வ ஸம்பாதி கில ஸ்மூரிதம் ரஹஸ்யம்

ஸம்பஸ்யதோ மம ஊவந்மயமைஸமர்யம் ॥ கூட ॥

அம்ப = அன்னையே! கळङ्करहिता = நிர்மலமான கருணை =  
 தையையே ஶ்மோ: = சிவனின் அர்ஹம் = பாதி திதிரே = அதைக் காட்  
 டிலும் வேறான சகலா: = எல்லா குணா: = குணங்களும் சமேதா: =  
 சேர்ந்து அர்ஹம் ஶதி = பாதி என்ற ரஹஸ்யம் = துட்பம் ஶவந்மயம் =  
 உன் உருவு கொண்டதான ஶேஷம் = சிவனின் அர்ஹம் = பாதியை  
 சம்பश्यत: = பார்க்கும் மம = எனக்கு சம்பிரதி கில = இப்போ  
 தல்லவா ஶஶுரிதம் = மனதில் தோன்றிற்று.

(க - ரை) அர்த்த நாரீச்வரரின் இடது பாதி  
 கருணையே உருவு கொண்ட தேவியாதலால் ஶச்வரனின்  
 பெருமை வாய்ந்த ஶகல குணங்களும் ஒரு பாதியும்,  
 கருணை மட்டும் மற்றொரு பாதியும் என்ற ரஹஸ்யம்  
 எனக்கு வெளியாகிறது. [பகவானின் அருந்த கல்யாண  
 குணங்களில் தயை என்ற குணமே மிகப்பெரிது என்று  
 சரணமடைவோர் கண்டு கொள்கின்றனர்.]

93. Mother, now that I see how you comprise one  
 half of Iswara's form, I make discovery of a secret,  
 namely, that Iswara's motiveless compassion on the one



side weighs equally with all His other excellences pitted against it on the other side. '

अम्ब भ्रुवोस्तव विचेष्टितमप्रमत्तं

संपश्यतां निजनिजार्थनिदेशहेतोः ।

तन्मूलदेशनिहिता निभृता सुराणां

दृष्टिः प्रयाति मृगनाभिविशेषकत्वम् ॥९४ ॥

அம்வ ஐவோஸ்தவ விசேஷ்டிதமப்ரமத்தம்

ஸம்பஸ்யதாம் நிஜநிஜார்யநிதேஸஹேதோ : ।

தந்மூலதேஸநிஹிதா நிஹிதா ஸுராணாம்

தீருஷ்டி : ப்ரயாதி ம்ருநாவிவிஸேஷகத்வம் ॥ ௯௪ ॥

अम्ब = அன்னையே ! तव = உன் भ्रुवोः = புருவங்களின்  
 विचेष्टितम् = அசைதலை निजनिजार्थनिदेशहेतोः = தன் தன் கார்யங்  
 களில் கட்டளைகளை அறிந்துகொள்ளும் பொருட்டு  
 अप्रमत्तम् = கவனமாய் संपश्यताम् = பார்த்துக்கொண்டிருக்கும்  
 सुराणाम् = தேவர்களுடைய तन्मूलदेशनिहिता निभृता = அப்புருவங்  
 களின் இடையே செலுத்தப்பட்டு அசைவற்றிருக்கும்  
 दृष्टिः = பார்வை मृगनाभिविशेषकत्वं = கஸ்தூரிப்பொட்டாக  
 प्रयाति = ஆகிறது.

(க - ரை) தேவர்கள், உன் புருவங்கள் அசைவதைக்  
 கொண்டு தங்கள் தங்கள் காரியங்களைத் தெரிந்துகொண்டு  
 உன் கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள். உன் புருவங்  
 களில் கவனமாகச் செலுத்தப்பட்ட அவர்களின் கரிய  
 கூர்மையான பார்வைகளே உன் புருவங்களின் மத்தியில்  
 திலகமாக விளங்குகின்றன.

94. Mother, the looks of the Gods, fixed on the meeting place of your brows in their anxiety to read

with acute attention your behests for them from the movement of your brows, being stuck up there, discharge the function of the musk mark.

सारं कणं कणमघर्मरुचां सहस्रात्  
संगृह्य निर्मितमिदं तव वक्त्रबिम्बम् ।

तावत्सुधाकरकलङ्ककुलानि पश्चा-

दन्यत्र देवि निहितानि कचापदेशात् ॥ ९५ ॥

ஸாரம் கணம் கணமவ்ரம்ருசாம் ஸஹஸ்ராத்  
ஸங்ருஹ்ய நிர்மிதமிதம் தவ வக்த்ரவிம்வம் ।  
தாவத்ஸுடாகரகலங்குலாநி பஸ்சா-  
தந்யத்ர டேவி நிஹிதாநி கசாபடேஸாத் ॥ ௯௫ ॥

देवि=தேவியே! अघर्मरुचां सहस्रात्=ஆயிரம் சந்திரர்  
களிடமிருந்து कणं कणम्=துளித்துளியாய் सारम्=ஸாரமான  
பாகத்தை संगृह्य=எடுத்து इदम्=இந்த तव=உன் वक्त्रबिम्बम्=  
முகம் निर्मितम्=உண்டுபண்ணப்பட்டது. तावत्सुधाकरकलङ्क-  
कुलानि=அவ்வளவு சந்திரன்களுடையவும் களங்கங்கள்  
पश्चात्=பின்னால் अन्यत्र=வேறிடத்தில் कचापदेशात्=தலைமயிர்  
என்று பெயர் வழங்கும்படி निहितानि=வைக்கப்பட்டன.

(க - ரை) உன் முகம் ஆயிரம் சந்திரர்களின் பிரகாச  
முள்ளதும் உன் கூந்தல் சந்திர களங்கம்போல் கறுப்பாகவு  
மிருப்பதால், சந்திரன்களின் பிரகாசமான பாகங்களைக்  
கொண்டு உன் முகத்தை சிருஷ்டித்துவிட்டு மிகுதியான  
இருண்ட களங்கங்களைக் கூந்தலாக (பிரமன்) வைத்தான்  
போலும்.

95. Your face was created with the luminous parts of a thousand moons extracted particle by particle. The black spots of as many moons, Oh Goddess, were heaped up just on the other side to form the tresses of hair.

विन्यस्तमिन्द्रमणिकन्दलसुन्दरेषु

केशेषु ते स्फटिकनिर्मलमिन्दुखण्डम् ।

आधारसङ्गतिवशादसितायमान-

मिन्दीवरच्छदवतंसदशां विभर्ति ॥ ९६ ॥

விந்யஸ்தமிந் ஐமணிகந்ஓலஸுந்ஓரஷு

கேஸேஷு தே ஸ்ஓடிசநிர்மலமிந்ஓவண்ஓம் ।

ஆயாரஸங்முதிவஸாஓலிதாயமான-

மிந்ஓவரச்ஓஓவதம்ஸஓஸாம் விஓர்தி ॥ ௯௬ ॥

इन्द्रमणिकन्दलसुन्दरेषु = இந்திரநீலக்கல்லின் அழகிய காந்தியோடுகூடிய தெ கெஷே = உன் கூந்தலில் விந்யஸ்தம் = வைக்கப்பட்ட ஸ்படிகநிர்மலம் = ஸ்படிகம்போல் குற்றமற்ற இந்துஓவண்ஓம் = சந்திரகலை ஆஓரஸங்கதிவசாத் = ஆதாரமான (கூந்தலின் சேர்க்கையினால் அஸிதாயமானம் = கறுமை நிறமுள்ளதாகி இந்ஓவரஓவண்ஓம் = நீலோத்பல புஷ்பத்தின் இதழாலுண்டான அவதம்ஸமாயிருத்தலை விஓர்தி = அடைகின்றது.

(க - ரை) நீலக்கல்லின் காந்தியுடைய உன் கூந்தலில் சந்திரன் நீலநிறமான கிரணங்களால் சூழப்பட்டு நீலோத்பல புஷ்பத்தின் இதழ்போல பிரகாசிக்கிறான்.

96. The moon phase bright like crystal placed on your locks, lovely like the shoots of sapphire, becoming bluish by the contact, almost looks like a petal of the blue lily worn as ornament on the head.

चिन्तामणिस्त्रिभुवनेश्वरि कौस्तुभश्च

ख्यातौ मणी तव गृहाङ्गणकुट्टिमस्यौ ।

किं रत्नमन्यदुपलभ्य किरीटकोटिं

वाचस्पतिप्रभृतयस्तव वर्णयन्तु ॥ ९७ ॥

சிந்தாமணிஸ்த்ரிஊவநேஸ்வரி கௌஸ்துபம்ச

வ்யூதௌ மணீ தவ ஘ுஹாஹ்மணகுட்டிமஸ்யௌ ।

கிம் ரத்நமந்யஊபலஹ்ய கிரீடகோடிம்

வாசஸ்பதிப்ரஹுதயஸ்தவ வர்ணயந்து ॥ ௯௭ ॥

त्रिभुवनेश्वरि = முவுலகிற்கும் அரசியே ! चिन्तामणिः = சிந்தாமணி என்றும் कौस्तुभश्च = கௌஸ்துபம் என்றும் ख्यातौ मणी = பிரவலித்தி பெற்ற இரண்டு ரத்னங்கள் தவ = உன் गृहाङ्गणकुट्टिमस्यौ = வீட்டு ரேழியில் இருப்பவை. अन्यत् किं रत्नम् = வேறு எந்த ரத்னத்தை उपलभ्य = கண்டு तव किरीटकोटिं = உன் முகுடத்தை वाचस्पतिप्रभृतयः = பிருஹஸ்பதி முதலிய வர்கள் वर्णयन्तु = வர்ணிக்கட்டும்.

(க - ரை) சிந்தாமணி, கௌஸ்துபம் என்ற இரண்டு ரத்னங்களும் உன் வீட்டு வாசலில் காத்திருக்கின்றன. உன் தலைக் கிரீடத்தில் உன்னால் தரிக்கப்படும் ரத்னம் இன்னும் உயர்ந்ததாகவல்லவா இருக்கவேண்டும். ஆனால் சிந்தாமணி, கௌஸ்துபம் என்ற இவ்விரண்டை விட உயர்ந்த ரத்னத்தை பிருஹஸ்பதிகூட அறியார். இந்நிலைமையில் உன் கிரீடத்தை பிருஹஸ்பதி முதலிய வர்கள்கூட வருணிக்க யோக்யதையில்லாதவர்கள்.

97. Queen of the worlds, the well known gems of CHINTAMANI and KAUSTUBHA wait at the entrance of your abode. Who can describe even if he

be Vachaspati or his compeer—your crown as it passes anybody's understanding what other jewel adorns it?

प्रादुर्भवत्तरणिबिम्बशतारुणानि  
पर्यासशीतकिरणायुतशीतलानि ।  
शृङ्गारसारपरिवाहमयानि मात-  
रङ्गानि केऽपि चरमे जनुषि स्मरन्ति ॥ ९८ ॥

ப்ராஹ்மர்ஹவத்தரணிவிம்வஸதாரூணாநி

பர்யாப்தஸீதகிரணயுதஸீதலாநி ।

ஸ்ருங்காரஸாரபரிவாஹமயாநி மாத-

ரங்காநி கே஽பி சரமே ஜநுஷி ஸ்மரந்தி ॥ ௯௮ ॥

मातः = தாயே ! प्रादुर्भवत्तरणिबिम्बशतारुणानि = உதிக்கும் நூறு சூர்யர்கள்போல் சிவந்த வர்ணமுடையவைகளும் पर्यासशीत-किरणायुतशीतलानि = பூர்ணமான பதியிரம் சந்திரர்கள்போல் குளிர்ந்தவையும் शृङ्गारसारपरिवाहमयानि = ச்ருங்கார ரஸத்தின் ஸாரப் பெருக்கு மயமானவையுமான अङ्गानि = உன் அங்கங்களை केऽपि = ஏதோ சிலர் चरमे जनुषि = கடைசி ஜன்மத்தில் स्मरन्ति = ஸ்மரிக்கின்றனர்.

(க - ரை) நூறு சூர்யர்களின் சிவப்பு நிறமுடைய தும் கணக்கில்லாத சந்திரர்களின் குளிர்ச்சியுடையதும் அன்பு பெருகுவதுமான உன் அங்கங்களை நினைத்த வனுக்கு மறு பிறப்பில்லை.

98. Mother, at the very last of their series of births, the fortunate few mediate upon your form ruddy like a hundred rising suns, cool like ten thousand full moons and steeped in a profuse overflow of pure love.

प्रत्यग्रकुङ्कुमरसाकलिताङ्गरागं

प्रत्यङ्गदत्तमणिभूषणजालरम्यम् ।

ताम्बूलपूरितमुखं तरुणेन्दुचूडं

सर्वारुणं किमपि वस्तु ममाविरस्तु ॥ ९९ ॥

ப்ரத்யக்ரகங்குமரஸாகலிதாங்கரா஑ம்

ப்ரத்யங்குடித்தமணி஁ஷணஜாலரம்யம் ।

தாம்வ஁லபூரிதமுவம் தருணேந்த஁கூடம்

ஸர்வாருணம் கிமபி வஸ்து மமாவிரஸ்து ॥ ௯௯ ॥

प्रत्यग्रकुङ्कुमरसाकलिताङ्गरागम् = புதிதான குங்குமக் குழம்  
பால் செய்யப்பட்ட தேகப்பூச்சையுடையதும் प्रत्यङ्गदत्तमणि-  
भूषणजालरम्यम् = ஒவ்வோர் அங்கங்களிலும் அணியப்பட்ட  
ரத்னாபரணங்களால் அழகுடையதும் ताम्बूलपूरितमुखम् = தாம்  
பூலம் நிறைந்த வாயுடையதும் तरुणेन्दुचूडम् = இளம் சந்தி  
ரணைச் சிரத்தில் தரித்ததும் सर्वारुणम् = முழுதும் சிவப்பு  
நிறமுமான கிமபி वस्तु = ஒரு பொருள் मम आविरस्तु = என்  
முன் தோன்றட்டும்.

(க - ரை) குங்குமக்குழம்பு பூசிய திருமேனி  
யுடையதும் அங்கங்கள் நிறைந்த ரத்னாபரணங்களுடைய  
தும் தாம்பூலம் அருந்தும் முகமுடையதும் இளம்பிறை  
சூடிய தலையுடையதும் ஒரே சிவப்பு ஜோதியாயும் இருக்  
கும் பரம்பொருள் என்கண்ணெதிரில் நிற்கட்டும்.

99. May that all-ruddy object of devotion rise before my vision, wearing the fresh saffron, charming with the many jewelled ornaments worn on every part of the body with its mouth filled with betel and adorned with the young moon on the head.

अर्धं स्त्रियस्त्रिभुवने सचराचरेऽस्मि-

र्धं पुमांस इति दर्शयितुं भवत्या ।

स्त्रीपुंसलक्षणमिदं वपुरावृतं यत्

तेनासि देवि विदिता त्रिजगच्छरीरा ॥ १०० ॥

அர்யம் ஸ்திரீயஸ்திரீஊவநே ஸசராசரேஸ்மிந்-

நர்யம் புமாம்ஸ இதி ஂர்ஸயிதும் ஊவத்யா ।

ஸ்திரீபும்ஸலக்ஷணமீதம் வபுராவ்ருதம் யத்

தேநாவி தேவி விதிதா த்ரிஜமச்ஊரீரா ॥ ௧00 ॥

देवि=தேவியே! सचराचरे अस्मिन्=ஸ்தாவர ஜங்கமரூப  
மான இந்த த்ரிபுவனே=மூவுலகிலும் अर्धं स्त्रियः=பாதி ஸ்திரீ  
கள் अर्धं पुमांसः=பாதி ஆண்கள் इति दर्शयितुम्=என்று காண்  
பிப்பதற்கு स्त्रीपुंसलक्षणम्=ஸ்திரீபுமான் ரூபமான இர் வபுः=  
இந்தச் சரீரத்தை भवत्या यत् आवृतं तेन=எடுத்துக்கொண்ட  
தனால் त्रिजगच्छरीरा=மூவுலகங்களையும் தன் சரீரமாக  
வுடையவளாக विदिता असि=நீ அறியப்படுகிறாய்.

(க - ரை) உலகத்தில் ஆண்கள் பாதி பெண்கள்  
பாதி என்பார்கள். நீ பாதி புருஷனும் பாதி ஸ்திரீயுமான  
சரீரத்தை தரித்திருப்பதைப் பார்த்தால் மூவுலகமும்  
உன் சரீரமே என்பது நன்கு விளங்குகிறது.

100. In the triple worlds the male and the female are half and half among all the moving or rooted creation. As you have assumed a form half male and half female, Goddess, you are rightly regarded as comprising the three worlds in your own form.

निर्मासि संहरसि निर्वहसि त्रिलोकीं  
वृत्तान्तमेतमपि वेत्ति न वा महेशः ।

तस्येश्वरस्य गिरिजे तव साहचर्या-

ज्जातः श्रुतिष्वपि जगज्जनकत्ववादः ॥ १०१ ॥

நிர்மாஸி ஸம்ஹரஸி நிர்வஹஸி த்ரிலோகீம்

வ்ருத்தாந்தமேதமபி வேத்தி ந வா மஹேஸஃ ।

தஸ்யேஸ்வரஸ்ய யிரிஜே தவ ஸாஹசர்யா-

ஜ்ஜாதஃ ஸ்ருதிஷ்வபி ஜமஜ்ஜநகத்வவாடிஃ ॥ ௧0௧ ॥

त्रिलोकीं = மூன்று உலகங்களையும் निर्मासि = நீ சிருஷ்டிக்க  
கிரூய் संहरसि = அழிக்கின்றாய் निर्वहसि = காக்கிரூய் एतम् =  
இந்த वृत्तान्तम् अपि = வரலாற்றையே महेशः = ஈச்வரன் वेत्ति  
(वा) न वा = அறிவாரோ அறியமாட்டாரோ गिरिजे =  
பார்வதி! तस्य ईश्वरस्य = அந்த ஈச்வரனுக்கு तव साहचर्यात् = உன்  
சேர்க்கையால் श्रुतिषु अपि = வேதங்களில்கூட जगज्जनकत्ववादः =  
ஜகத்தைச் சிருஷ்டிப்பவர் என்ற பெயர் जातः = உண்டாகி  
யிருக்கிறது.

(க - ரை) உலக-சிருஷ்டி, பரிபாலனம், ஸம்ஹாரம்  
எல்லாம் உன் வேலையே ஒழிய, இந்த விருத்தாந்தமே சிவ  
னுக்குத் தெரியுமோ தெரியாதோ சந்தேகம்தான்.  
ஆனால் உன் பதியானதால் அவருக்கு உபநிஷத்துக்களில்  
கூட ஜகத்தைச் சிருஷ்டிப்பவர் என்ற கீர்த்தி உண்டா  
யிருக்கிறது.

101. Daughter of the Mountain, you create, des-  
troy and carry on the triple worlds. It is doubtful if  
at all Maheswara is aware of all that. But, because of  
His being your consort, even the sacred texts speak of  
of him as the originator of the worlds.



•सत्तास्यखण्डसुखसंविदसि त्रिलोकी-  
सर्गस्थितिप्रतिहतिष्वपि निर्व्यपेक्षा ।  
त्वामन्तरेण शिव इत्यवशिष्यते कि-  
मर्थं शिवस्य भवतीत्यनभिज्ञवादः ॥ १०२ ॥

ஸத்தாஸ்ய ஖ண்டஸுஃஸ்வஸம்விதஸி த்ரிலோகி-  
ஸர்ஸயிதிப்ரதிஹதிஷ்வபி நிர்வ்யபேக்ஷா ।  
த்வாமந்தரேண ஸிவ இத்யவஸிஷ்யதே கி-  
மர்யம் ஸிவஸ்ய ஊவதீத்யநஹிஜ்ஞவாத: ॥ ௧0௨ ॥

सत्ता असि=நீயே உண்மையில் இருக்கும் பொருள்,  
अखण्डसुखसंविदसि=நீ எல்லையில்லா ஆனந்த ஸ்வரூபமானவள்.  
त्रिलोकीसर्गस्थितिप्रतिहतिष्वपि=மூவுலகங்களையும் சிருஷ்டிக்கவும்,  
காக்கவும், அழிக்கவும், நிர்வ்யபேஷா=பிறர் உதவியை எதிர்  
பார்க்காதவள். त्वामन्तरेण=உன்னை விலக்கி शिवः इति=சிவன்  
என்று ஒருவர் अवशिष्यते किम्=மிஞ்சியிருப்பது ஏது?  
शिवस्य अर्थम्=சிவனின் பாதி भवती इति=நீ என்பது अनभिज्ञ-  
वादः=அறியாதவர் கூறுவது.

(க - ரை) ஸச்சிதானந்த ஸ்வரூபமும் . நீ யே .  
சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார காரியங்களைச் செய்யும் முக்  
குணங்களையுடைய மூர்த்தியும் உன்னுடையதே. உன்னை  
யல்லாமல் சிவன் என்று ஒன்று இருக்கவே முடியாது.  
இதை அறியாத மானிடர்கள் நீ சிவனின் ஒரு பாதி  
என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

102. You are the one universal existence and the  
consciousness of unlimited bliss. Unaided, you do  
the work of creation, protection and destruction. Is  
there anything left beside yourself for its being called  
“Siva”? Fools say that you are only a half of Siva.

नास्मिन् रविस्तपति नात्र विवाति वातो  
 नास्य प्रवृत्तिमपि वेद जगत् समस्तम् ।  
 अन्तःपुरं तदिदमीदृशमन्तकारे-  
 रस्मादृशास्तु सुखमत्र चरन्ति बालाः ॥ १०३ ॥

நாஸ்மிந் ரவிஸ்தபதி நாத்ர விவாதி வாதோ  
 நாஸ்ய ப்ரவ்ருத்திமபி வேடி ஜஜத் ஸமஸ்தம் ।  
 அந்த:புரம் தஜிடிமீடிஸாமந்தகாரே-  
 ரஸ்மாடிஸாஸ்து ஸுவமத்ர சரந்தி வாலா: ॥

अस्मिन्=இங்கு रविः=சூர்யன் न तपति=பிரகாசிப்ப  
 தில்லை. अत्र=இங்கு वातः=காற்று न विवाति=அடிப்பதில்லை.  
 अस्य प्रवृत्तिमपि=இதனுடைய வரலாற்றைக்கூட समस्तं जगत्=  
 எல்லா உலகமும் न वेद=அறியாது. तदिदम्=அந்த இந்த  
 अन्तकारेः=சிவனுடைய अन्तःपुरम्=சிங்கார மாளிகை  
 ईदृशम्=இத்தகையது. रस्मादृशाः=நம்போன்ற बालाः तु=  
 குழந்தைகளோ अत्र=இதில் सुखम्=யதேச்சையாய் चरन्ति=  
 நடமாடுகின்றனர்.

(க - ரை) அந்தப்புரம் என்பது ராஜபத்தினிகள்  
 வலிக்குமிடம். லோகேச்வரனான பரமேச்வரன் மஹிஷி  
 யான நீ வலிக்கும் அந்தப்புரத்தில் சூரியனும் காற்றும்  
 கூட துழைய பயப்படுவார்கள். அதன் விருத்தாந்தத்  
 தையோ யாரால் அறியமுடியும்? ஆனாலும் தேவீபக்தர்கள்  
 அந்த இடத்தில் (கைவல்ய பதவியில்) குழந்தைகளாக  
 இஷ்டப்படி ஸஞ்சரித்துக்கொண்டு விளையாடுகிறார்கள்.

குறிப்பு:—[அச்சுப்புஸ்தகத்திலுள்ள 'विवाति' என்பது  
 'विवति' என்று திருத்தப்பட்டிருக்கிறது.]

103. There the Sun shines not. There the wind blows not. All the world knows nothing about that. Such is the zenana of the vanquisher of Death. But here children of our type go about with freedom.

त्वत्संनिधानरहितो मम मास्तु देश-

स्वत्त्वबोधरहिता मम मास्तु विद्या ।

त्वत्पादभक्तिरहितो मम मास्तु वंश-

स्वच्चिन्तया विरहितं मम मास्तु चायुः ॥ १०४ ॥

த்வத்ஸந்நியாநரஹிதோ மம மாஸ்து ஡ேஸ-

ஸ்த்வத்தத்வவோயரஹிதா மம மாஸ்து விடிா ।

த்வத்பாடிஹக்திரஹிதோ மம மாஸ்து வம்ஸ-

ஸ்த்வச்சிந்தயா விரஹிதம் மம மாஸ்து சாயு: ॥

त्वत्संनिधानरहितः = உன் திருவுருவமில்லாத் தேசः = தேசம்  
 मम मा अस्तु = எனக்கு வேண்டாம். स्वत्त्वबोधरहिता = உன்  
 பெருமையைப் புகட்டாத விद्या = வித்யை மம मास्तु =  
 எனக்கு வேண்டாம். त्वत्पादभक्तिरहितः = உன் சரணங்களில்  
 பக்தியில்லாத வंशः = வம்சம் मम मास्तु = எனக்கு வேண்  
 டாம். स्वच्चिन्तया विरहितम् = உன் ஞாபகம் இல்லாத் ஆயுः च =  
 ஆயுளும் मम = எனக்கு मास्तु = வேண்டாம்.

(க - ரை) உன் கோயிலில்லா ஊரில் நானிருக்க நேர  
 வேண்டாம். உன்னைப்பற்றி உபதேசிக்காத வித்யையை  
 நான் வேண்டேன். உன் சரணங்களில் பக்தியில்லாத வம்  
 சம் எனக்கு வேண்டாம், உன் நினைவில்லாத வாழ்நாளை  
 நான் விரும்பவில்லை.

104. Let me not live in a place where you cannot be seen. I despise all learning which does not teach

what you are truly. I do not pray for descendants in my line if they should be devoid of devotion for you. Let me not live my years of life divorced from thoughts about you.

त्वं देवि यादृगसि तादृगसि त्वमीदृ-  
गेषेति वक्तुमिव बोद्धुमपि क्षमः कः ।

मामेव तावदविदन्नतिपामरोऽहं

मातः स्तुतिं त्वयि समर्पयितुं विलज्जे ॥ १०५ ॥

த்வம் டேவி யாடி<sup>2</sup>மஸி தாடி<sup>2</sup>மஸி த்வமீடி<sup>2</sup>-

மேஷேதி வக்துமிவ வோ<sup>2</sup>ய<sup>2</sup>மபி க்ஷம: க: ।

மாமேவ. தாவடிவிடிந்நதிபாமரோ<sup>2</sup>ஹம்

மாத: ஸ்துதிம் த்வயி ஸமர்ப்பயிதும் விலஜ்ஜே ॥

देवि=தேவியே! त्वम्=நீ यादृगसि=எவ்விதமானவனோ  
तादृगसि=அவ்விதமானவள். त्वम्=நீ ईदृक्=இவ்விதமானவள்  
एषा=இப்படிப்பட்டவள் इति=என்று वक्तुमिव=சொல்வதற்  
குப் போல் बोद्धुमपि=அறிவதற்கும் मातः=தாயே! कः क्षमः  
=யார் சக்தியுடையவன்? मामेव तावत्=என்னையே இப்  
பொழுது अविदन्=அறிந்துகொள்ளாத अतिपामरः अहम्=  
அறிவினனான நான் त्वयि=உன்னிடத்தில் स्तुतिं=(இந்த)  
ஸ்தோத்திரத்தை समर्पयितुं=அர்ப்பணம் செய்வதற்கு  
विलज्जे=வெட்கப்படுகிறேன்.

(க - ரை) உன் ஸ்வரூபம் சொல்லுக்கும் அறிவுக்  
கும் எட்டாதது. என் ஸ்வரூபமே இன்னதென்றறியா  
மூடனான நான் உன்னை அறிந்தவன் போல் ஸ்தோத்திரம்  
செய்து அந்த ஸ்தோத்திரத்தை உன்னிடம் தெரிவித்துக்  
கொள்ள லஜ்ஜைப்படுகிறேன்.

105. Goddess, you are what you are: Who can ever know, not to say describe, you as such? I am such an ignoramus as does not know himself. Mother, I am ashamed to dedicate this poem to you.

काचित् कृता कृतिरिति स्वयि सापितेति

कापि प्रमोदकणिका न ममान्तरङ्गे ।

मौढ्यं मदीयमिह यद्विदितं ममैव

किं त्वम्ब विश्वसिमि दीनशरण्यतां ते ॥ १०६ ॥

காசித் க்ருதா க்ருதிரிதி த்வயி ஸார்பிதேதி

காபி\*ப்ரமோடகணிகா ந மமாந்தரங்மே ।

மௌஷ்யம் மடியமிஹ யதீதீதம் மமைவ

கிம் த்வம்வ விஸ்வஸிமி தீனஸரண்யதாழ் தே ॥

काचित्=எதோ ஒரு கृतिः=கால்யம் कृता=செய்து விட்டேன் इति=என்றும் सा=அதை त्वयि=உன்னிடம் अपिता=அர்ப்பணம் செய்துவிட்டேன் इति=என்றும் मम=எனக்கு अन्तरङ्गे=உள்ளத்தில் कापि=யாதொரு प्रमोद-कणिका=மகிழ்ச்சித்திவலையும் न=கிடையாது. इह=இதில் मदीयम्=என்னுடையதான यत् मौढ्यम्=அறியாமை एतौ ममैव=(அது) எனக்கே विदितम्=தெரிந்தவிஷயம். अम्ब=தாயே! किन्तु=ஆனால் ते=உன்னுடைய दीनशरण्यतां=எளியோரைக் காக்கும் குணத்தை विश्वसिमि=நம்பியிருக்கிறேன்.

(க - ரை) நான் ஏதோ ஸ்தோத்திரம் இயற்றியதாயும் அதை உனக்கு அர்ப்பணம் செய்ததாயும் சிறிதளவு கூட அஹம்பாவப்படவில்லை. இந்தக் கார்யத்தினால் என் மூடத்தனத்தைத்தான் வெளிப்படுத்திக்கொண்டிருக்க

கிறேன் என்பது எனக்கீக் நன்றாய்த் தெரியும்: ஆனால் 'நீ எளியவர்களிடம் தயைபுரிபவள்' என்று நம்பியிருக்கிறேன்.

106. I am not in the least elated at heart that I have composed a poem and offered it at your feet. I am myself aware what a fool I have made myself here. And yet, Mother, I count, with confidence, upon your quality of vouchsafing refuge to the helpless.

காலானபாஸ்ய விபுவாயநஸ்க்ரமாதி-  
 நஸ்தஜ்ஜதே ஹிமகரே ச டிவாகரே ச ।  
 அம்பவ ஸ்மரேயமபி தே சரணாரவிந்-  
 மானந்நலக்ஷணமபாஸ்தஸமஸ்தமேதம் ॥ 106 ॥

காலானபாஸ்ய விபுவாயநஸ்க்ரமாதி-  
 நஸ்தஜ்ஜதே ஹிமகரே ச டிவாகரே ச ।  
 அம்பவ ஸ்மரேயமபி தே சரணாரவிந்-  
 மானந்நலக்ஷணமபாஸ்தஸமஸ்தமேதம் ॥ 106 ॥

விபுவாயநஸ்க்ரமாதிந் = விபுவாயநஸ்க்ரமம் முதலான காலந் = காலங்களை அபாஸ்ய = மீறி ஹிமகரே ச = சந்திரனும் டிவாகரே ச = சூரியனும் அஸ்த்ஜதே = அஸ்தமித்தபோது அம்ப = தாயே! அந்நலக்ஷணம் = ஆனந்தஸ்வரூபமானதும் அபாஸ்தஸமஸ்த-மேதம் = எவ்வித பேதபுத்தியை அகற்றுவதுமான தெ சரணா-விந்ம் = உன் பாதுகாமைத்தை அபி ஸ்மரேயம் = நான் நினைப் பேன?

(க - ரை) சூரிய சந்திரர்கள் (மறுபடி உதயமில்லாமல்) அஸ்தமித்துவிடும் காலத்தில் ஆனந்தமயமானதும்

அத்வைதஞானமயமான துமான உன் பாதாரவிந்தம் என் அந்தரங்கத்தில், காணக் கிடைக்குமா?

107. When the sun and the Moon would have set freeing themselves from the solstices, etc. of the Zodiacal course, O Mother, will it be given to me to see your lotus feet, the bringer of blissful joy and dispeller of all differences?

चतुरध्यायीरूपं कलहंसव्यञ्जनं जगन्मातुः ।

अपरब्रह्ममयं वपुरन्तः शशिखण्डमण्डनमुपासे ॥ १०८ ॥

சதுரய்யாயீரூபம் கலஹம்ஸவ்யஞ்ஜனம் ஜகந்மாது: ।

அபரஹ்மமயம் வபுரந்த: ஸஸிவண்மண்பந-

[முபாஸே ॥ ௧0௮ ॥

चतुरध्यायीरूपम् = பிரம்மஸூத்ர ஸ்வரூபமானதும் கல-  
ஹ்ஸவ்யஞ்ஜனம் = ஹம்ஸ பகூதியை அடையாளமாயுடையதும்  
அபரஹ்மமயம் = சப்த பிரம்மஸ்வரூபமானதும்  
शशिखण्डमण्डनं = சந்திர கலையை அலங்காரமாகக் கொண்டதுமான  
जगन्मातुः = ஜகதீச்வரியின் வபு: = ஸ்வரூபத்தை அந்த: உபாசை =  
சித்தத்தில் தியானிக்கிறேன்.

(க - ரை) ஈச்வரீ சப்தஸ்வரூபமும் பரமேச்வரன் அர்த்த ஸ்வரூபமும், சப்தப்நம்மம் அபரப்நம்ம மெனப் படும். சப்தப்நம்மஸ்வரூபமும் ப்ரம்மஸூத்ர ஸ்வரூபமு மானவள் தேவி. அவள் விக்ரஹத்துடன் இருக்கையில் ஹம்ஸவாஹனமும் சந்திரகலை ஆபரணமும் உடையவள் தேவியின் இந்த ஸ்வரூபத்தை தியானம் செய்கிறேன்.

(“ஹம்ஸ” “சந்திர” என்ற பதங்கள் வைராக்யத் தையும் ஞானத்தையும் குறிக்கின்றன.)

108. I meditate at heart on the form of the Mother of the Worlds, which is identical with the all-embracing sound and manifests itself in the Brahma Sutras and which is known by the Swan (as banner or vehicle) and wears as ornament the digit of the moon.





ஸ்ரீ காமகோடி கோசஸ்தானத்தின் வெளியீடுகள்

ஒவ்வொரு புத்தகமும் பல படங்களுடனும் ஸ்ரீ ஆசார்யாளுடைய அனுபவ ஸூத்ரமான ஸ்ரீ முகத்துடனும் கூடியது. ரூ. 5

1. ஸ்ரீ முகபஞ்ச சதீ — ஸ்ரீ முக கவி அருளிச் செய்தது. 500 ஸ்லோகங்கள் கொண்டது. தேவநாகரி மூலமும் தமிழ் மொழி பெயர்ப்பும். பக்கம் 260. ... 1-1
2. ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மேந்த்ரர்கள் அருளிய சிவ மாணஸிக பூஜா, கீர்த்தனைகள், ஆத்ம வித்யா விலாஸ: என்னும் நூல்கள் ஸ்ரீ. வே. நாராயணன், எழுதிய தமிழ் ஆங்கில அனுவாதங்களுடன் திருப்புகழ்மணி T. M. கிருஷ்ணஸ்வாமி அய்யர் (பி.ஏ.பி.எல்., எழுதிய முகவுரையுடன் (2-ம் பதிப்பு) 0-10
3. ஸ்ரீ விஷ்ணு பாநாதி கேசாந்த ஸ்தோத்ரம் — ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் இயற்றியது. ஸ்ரீ பண்டிட் ஏ. எம். ஸ்ரீ சிவானாசார்யாரவர்களும் ஸ்ரீ வே. நாராயணன், எம்.ஏ., எம்.எல்., அவர்களும் எழுதிய தமிழ் ஆங்கில அனுவாதங்களுடனும். பெடரல் கோர்ட் ஜட்ஜ் கனம் ஸர் எஸ். வரதாசாரி அவர்கள் முன்னுரையுடனும் கூடியது. ... 0-1
4. ஸ்ரீ முகுந்தமாலா — ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளியது. ஸாஸிதி வல்லப ஸ்ரீ T. ஸந்திராசார்ய ஸ்வாமிகள், பி. ஏ., பி. எல்., எழுதிய உரையுடன் கூடியது. ... 0-1
5. ஸ்ரீ பஜகோவிந்தம் — ஸம்ஸ்கிருத மூலமும் ஸ்ரீ ஏ. எஸ். நடராஜ ஐயர் (பி.ஏ., எம்.எல்., எழுதிய தமிழ் அனுவாதமும். 0-2
6. ஸ்ரீ சாந்தி விலாஸம் — ஸ்ரீ ரீலகண்ட நக்ஷித்ர இயந்திர ஸம்ஸ்கிருத ஸ்தோத்ரமும் ஸ்ரீ Y. மகாலிங்க சாஸ்திரியார், எம்.ஏ., பி.எல்., எழுதிய தமிழ் அனுவாதமும்; கனம் ஜட்ஜ் சிவான பகதார் N. சந்திரசேகர அய்யர் அவர்கள் எழுதிய முன்னுரையுடன் கூடியது ... 0-
7. ஸ்ரீ ப்ரஸ்தோத்ர ரத்ந மாலிதா — ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் இயற்றியதை ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி டீடாதிபதிகள் தமிழில் உபதேசித்தது. (தமிழ் விடயில்) ... 0-2
8. ஷட (தெலுங்கு விடயில் தெலுங்கு அனுவாதத்துடன்) 0-2
9. ஷட (ஸம்ஸ்கிருத மூலமும் ஆங்கில அனுவாதமும்)... 0-2
10. ஸ்ரீ தேவீ ஸ்தோத்ர ரத்னாகரம் — ஸ்ரீ ச்யாமளா தண்டகம் முதலிய பதின்மூன்று தேவீ ஸ்தோத்ரங்கள் அடங்கியது. 0-1
11. ஸ்ரீ மாத்ருகா புஷ்பமாலா ஸ்துதி: — ஸ்ரீமத் ஆத்ய சங்கர பகவத் பூஜ்ய பாதர்கள் எழுதிய ஸம்ஸ்கிருத ஸ்தோத்ரமும் பண்டித N. அருணாசல சாஸ்திரியார் எழுதிய அனுவாதமும் 0-8